

# 6

## இறைக்கொள்கையும் அரச நிதியும்

### 6.1 பொதுநோக்கு

அரசினையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சிக்கு மத்தியில் குறிப்பாக உந்து ஊர்திகளின் பாரியளவான இறக்குமதிச் சுருக்கத்திலிருந்தான தாக்கம், 2019 ஏப்ரலில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் காரணமாக மெதுவடைந்த பொருளாதார நடவடிக்கைகள், அதேபோன்று மானியங்கள், மாற்றல்கள், சம்பளங்கள் மற்றும் கூலிகள் என்பனவற்றின் மீதான மீண்டெழும் செலவினத்தில் ஏற்பட்ட உயர்வு என்பவற்றின் காரணமாக இறைச்செயலாற்றம் 2019இல் நலிவடைந்திருந்தது. இதன்படி, மறைமுக வரிகளிலிருந்தான அரசிறை 2019இல் கணிசமானளவிற்கு வீழ்ச்சியடைந்திருந்ததுடன் புதிய உண்ணாட்டரசிறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமையின் ஆதரவினால் அதிகரித்த வருமான வரியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கணிசமான நன்மைகளை எதிரீடு செய்திருந்தது. அதேவேளை, 2019 ஏப்ரலில் ஒப்புதலளிக்கப்பட்டதுடன் 2019ஆம் ஆண்டிற்கான பிற்போடப்பட்டிருந்த வரவு செலவுத்திட்டம் மற்றும் 2019இற்கான வரவு செலவுத்திட்டத்தை ஒப்புதலளிப்பதற்கு முன்னதாக 2019இன் முதல் நான்கு மாத காலப்பகுதிக்கான கணக்கு வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்றப்பட்ட இறைத் தொழிற்பாடுகள் என்பன 2019இன் அரசிறைத் திரட்டலின் மீது ஓரளவு சமையினை ஏற்படுத்தியிருந்தன. இதன் விளைவாக, 2019இல் முக்கிய இறை மீதிகள் வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்தும் அதேபோன்று 2018இல் பதிவுசெய்யப்பட்ட மட்டங்களிலிருந்தும் கணிசமானளவிற்கு பிறழ்வற்றுக் காணப்பட்டன. 2019 வரவு செலவுத்திட்டத்தில் மிகையொன்று ஏற்படுமென எதிர்பார்க்கப்பட்டமைக்கிடையிலும் அரச நடைமுறைக் கணக்கின் பற்றாக்குறை கணிசமானளவிற்கு விரிவடைந்தமையானது அரசாங்கத்தின் அதிகரித்த குறைச் சேமிப்பினைச் காட்டுவதாக இருந்தது. அரசிறைக்கும் வட்டியல்லா செலவினத்திற்குமிடையிலான வேறுபாடாகவும்

படுகடன் உறுதித்தன்மையின் முக்கியமான குறிகாட்டியாகவும் விளங்கும் ஆரம்ப மீதியானது முன்னைய இரு ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட மிகையான மீதியுடன் ஒப்பிடுகையில் எதிர்மறையான மட்டமொன்றிற்கு மாற்றமடைந்திருந்தது. திரண்ட வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை 2018ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் மற்றும் பற்றாக்குறையுடன் ஒப்பிடுகையில் 2019ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்களவிற்கு விரிவடைந்திருந்தது.

அரசிறை 2018இன் மொ.உ.உற்பத்தியின் 13.4 சதவீதத்திலிருந்து 2019இல் 12.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு உந்து ஊர்திகளின் இறக்குமதி மீதான கலால் தீர்வைகளிலிருந்தான வரி வருமானம் குறைவடைந்தமை முக்கிய காரணமாக அமைந்த வேளையில் குறைந்த அரசிறைச் சேகரிப்புக்கள் பெறுமதிசேர் வரி, செஸ், துறைமுகங்கள் மற்றும் வானூர்தி நிலையங்கள் அபிவிருத்தித் தீர்வை, அதேபோன்று இறக்குமதித் தீர்வை என்பனவற்றிலிருந்தான அரசிறைச் சேகரிப்புக்கள் வீழ்ச்சியைப் பதிவுசெய்திருந்தன. நேரடி வரிகளிலிருந்தான அரசிறை 2018இன் மொ.உ.உற்பத்தியின் 2.2 சதவீதத்திலிருந்து 2019இல் மொ.உ.உற்பத்தியில் 2.8 சதவீதத்திற்கு உயர்வடைந்ததுடன் இது மிகப்பிரதானமாக புதிய உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் கீழ் கம்பனி வரிகளிலிருந்தான அரசிறையில் ஏற்பட்ட அதிகரிப்பினைப் பிரதிபலித்திருந்தது. எனினும், குறைந்த இறக்குமதிகளின் காரணமாக மறைமுக வரி வருமானத்தில் ஏற்பட்ட குறைப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தமான மிதமானத் தன்மை என்பன 2019இல் வருமான வரியில் ஏற்பட்ட நன்மைகளை விஞ்சிக் காணப்பட்டன. மேலும், வரியல்லா வருமானம் 2018இன் மொ.உ.உற்பத்தியின் 1.4 சதவீதத்திலிருந்து 2019இல் 1.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு கட்டணங்கள் மற்றும் விதிப்புக்களிலிருந்தான குறைந்த



அரசிணைகள், மத்திய வங்கியிலிருந்தான பகிர்ந்தளிக்கத்தக்க இலாபங்கள் கிடைக்கப்பெறாமையையும் மற்றும் அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளிலிருந்தான இலாபம் மற்றும் பங்கிலாப மாற்றல்களில் ஏற்பட்ட குறைப்பு என்பன காரணங்களாக அமைந்திருந்தன. அதேவேளை, மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக அரசு செலவினம் மற்றும் தேரிய கடன்வழங்கலானது 2018இன் 18.7 சதவீதத்திலிருந்து 2019இல் 19.4 சதவீதத்திற்கு அதிகரித்தமைக்கு அரசு முதலீடுகளில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு மத்தியிலும் மீண்டெழும் செலவினத்தில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மீண்டெழும் செலவினம் 2018இன் 14.5 சதவீதத்திலிருந்து 2019இல் 15.3 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில் மூலதனச் செலவினம் மற்றும் தேரிய கடன்வழங்கலானது 2018இல் 4.2 சதவீதத்திலிருந்து 2019இல் 4.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தன. இதன்படி, 2018இன் 0.2 சதவீதம் கொண்ட எதிர்பார்க்கப்பட்ட மிகை மற்றும் 1.2 சதவீதம் கொண்ட பற்றாக்குறை என்பனவற்றுடன் ஒப்பிடுகையில் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக அரசின் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை 2.7 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. ஆரம்ப மீதி, 2017இலிருந்து பதிவுசெய்யப்பட்ட முன்னேற்றங்களுக்கு மாறாக 2018இன் மொ.உ.உற்பத்தியின் 0.6 சதவீதம் கொண்ட மிகையுடன் ஒப்பிடுகையில் 2019இல் மொ.உ.உற்பத்தியின் 0.8 சதவீதம் கொண்ட பற்றாக்குறையினைப் பதிவுசெய்தது. இதன்படி, வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையானது 2018இன் மொ.உ.உற்பத்தியின் 5.3 சதவீதத்துடனும் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 4.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2019இல் 6.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. 2019இல் பற்றாக்குறைக்கான நிதியீட்டமானது முக்கியமாக உள்நாட்டு மூலங்களில் தங்கியிருந்ததுடன், இது தேரிய அடிப்படையில் 69.1 சதவீதத்திற்கு வகைகூறியிருந்தது. தேரிய உள்நாட்டு நிதியிடலில் வங்கி மற்றும் வங்கியல்லா மூலங்கள் இரண்டும் இவ்வாண்டுப்பகுதியிலும் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்திருந்தன. மொ.உ.உற்பத்திக்கான மத்திய அரசாங்கத்தின் படுகடன் விகிதம் 2018 இறுதியின் 83.7 சதவீதத்திலிருந்து 2019இன் இறுதியில் மொ.உ.உற்பத்தியின் 86.8 சதவீதத்திற்கு உயர்வடைந்து, அதிகரித்த வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையின் தாக்கத்தினையும் 2019இல் பெயரளவு மொ.உ.உற்பத்தியில் ஏற்பட்ட ஒப்பீட்டு ரீதியிலான மீதமான வளர்ச்சியையும் முக்கியமாகப் பிரதிபலித்திருந்தது.

2019இல் அரசாங்கம் இரண்டு இறைத் தூண்டல் சுற்றுக்களை முன்னெடுத்திருந்தது. முதலாவது சுற்றானது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பேரழிவுகளுக்குப் பதிலீறுத்தும் விதத்தில் ஆரம்பிக்கப்பட்ட தளர்த்தல் வழிமுறைகளுடன் ஆரம்பமான அதேவேளை தளர்த்தல் வழிமுறைகளின் இரண்டாவது சுற்றானது சனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டதுடன் இது தொடர்ச்சியாக சராசரிக்கும்

குறைவான மட்டத்தில் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சிப் பிரச்சினையை தீர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. முதல் சுற்றிலுள்ள முக்கிய இறைத் தளர்த்தல் வழிமுறைகள், சுற்றுலாக்கைத்தொழில் புத்துயிர் பெறுவதற்கு உதவியளிக்கும் விதத்தில் சுற்றுலாவிடுதிகள் மற்றும் சுற்றுலா தொழிற்பாட்டாளர்கள் மீதான பெறுமதிசேர் வரியினை 15 சதவீதத்திலிருந்து 7 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டமை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலினைத் தொடர்ந்து பாதுகாப்புச் சாதனங்களின் இறக்குமதி மீதான வரி விலக்கல்கள் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன. இறைத் தளர்த்தல் வழிமுறைகளின் இரண்டாவது சுற்றானது பொருளாதார முகவர்களின் செலவிடத்தக்க வருமானத்தினை அதிகரிக்கும் நோக்குடன் குறிப்பிடத்தக்க வரிச் சலுகைகளையும் இலகுவடுத்தல்களையும் உள்ளடக்கியிருந்ததுடன் இதன் ஊடாக முதலீடு மற்றும் நுகர்வு நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுவதுடன் இது நடுத்தர காலப்பகுதியில் அரசின் வருவாய் வளர்ச்சியை உயர்த்தவும் உதவும். அத்தகைய முக்கிய வழிமுறைகள் 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உண்ணாட்டரசிணைச் சட்டத்திற்கான திருத்தங்கள், நிதியியல் பணிகளுக்கானவை தவிர்ந்த மற்றையவற்றிற்கு பெறுமதிசேர் வரி விதம் 8 சதவீதத்திற்கு பரந்தளவிற்கு குறைக்கப்பட்டமை மற்றும் தேசத்தினைக் கட்டிமழுப்பும் வரி மற்றும் பிடித்துவைத்தல் வரி என்பவற்றின் அகற்றல் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன. மேலும், மீண்டெழும் மற்றும் மூலதனத்தன்மை இரண்டினதும் தொடர்பான அரசு செலவினத்தினைக் கட்டுப்படுத்துவதற்காகவும் நடுத்தர காலத்தில் அரசிணைச் சீர்திருத்தங்களின் எதிர்மறையான தாக்கத்தின் ஒரு பகுதியை ஈடுசெய்யும் விதத்திலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளை, அரசாங்கம், நாட்டில் பரவி வருகின்ற கொவிட்-19இற்கு பதிலீறுத்தும் விதத்தில் சுகாதார வசதிகளை வழங்குவதற்காக அவசியமான செலவினங்களுக்காக ஒதுக்குகளை மேற்கொண்டமை, சில அத்தியாவசிய உணவு விடயங்களுக்கு உயர்ந்தபட்ச சில்லறை விலைகளை விதித்தமை, மற்றும் சமூக இடைவெளியை பேணுகின்ற காலப்பகுதியில் உணவுப் பண்டங்களின் விற்பனையோக்கத்திற்கு வசதிப்படுத்தல், தொற்றுநோய் நாட்டில் மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகள் உட்பட பல்வேறுபட்ட வழிமுறைகளை அறிமுகப்படுத்தியிருந்தது.

2019இல் இறைத் தொழிற்பாடுகளில் காணப்பட்ட குறைந்தளவான உத்தமப் பெறுபேறுகள் செலவினத்தினைச் சிக்கனப்படுத்தல் மற்றும் அரசிணையை உயர்த்துதல் ஆகியவற்றுடன் இணைந்தான முன்மதியுடைய செயற்பாடுகளின் உதவியுடன் எதிர்வரும் காலப்பகுதியின் இறைத்திரட்சியை வலுப்படுத்துவதற்கான அவசியத்தினை வலியுறுத்தியிருந்தன. நடுத்தர காலப்பகுதியில் இறை நமுவல்கள் காணப்படக்கூடும் என்ற எதிர்பார்க்கைக்கு மத்தியில் தற்போது இடம்பெற்று வருகின்ற இறைத் தூண்டல்கள் பொருளாதார நடவடிக்கைகள் புத்துயிர் பெறுவதற்கு



வரைபடம் 6.1  
இறைத்துறையின் செயலாற்றம்



**X2 Agrahara Insurance**

**கொவிட் - 19 தொற்று நோய்க்கான இறை நிவாரணங்கள் மற்றும் தூண்டல் வழிமுறைகள்**

- குறைந்த வருமானம் பெறும் மற்றும் பாதிப்படையக்கூடிய குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கான ரூ. 5,000 காசுக் கொடுப்பனவு
- கொவிட் - 19 உடன் தொடர்புடைய செலவினங்களுக்காக ரூ. 500 மில்லியன்
- அத்தியாவசிய உணவு விடயங்களுக்காக உயர்ந்தபட்ச சில்லறை விலைகள்
- பெறுமதிச் சேர் வரி மற்றும் ஏனைய உள்நாட்டு வரிகள் மற்றும் கட்டணங்களிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
- சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உறுதிச் சான்றிதழ்களை உடனடியாக வழங்கதல்
- அமைச்சர்களின் அமைச்சரவை பின்வருவனவற்றிற்கு ஒப்புதலை வழங்கியிருந்தது.
- சிறிய மற்றும் நடுத்தரளவான ஒப்பந்தக்காரர்களின் நிலுவைக் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு ரூ. 5 மில்லியன்
- மருந்துக்கல் பொருட்களின் கொள்வனவு தொடர்பில் அரசாங்கத்தினால் தனியார் துறையினருக்கு செலுத்த வேண்டிய நிலுவைக் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு ரூ. 10 மில்லியன்
- வளமாக்கி கொள்வனவிற்கான கொள்வனவு பற்றாக்கீட்டுக் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு ரூ. 3 மில்லியன்




உதவும். எனினும், முன்னோக்கிப் பார்க்கையில் பொருளாதார நடவடிக்கைகள் மீட்சியடையுமென்பதால் இது அரசிறை மீது சாதகமான தாக்கத்தைக் கொண்டிருக்கும். இப்பின்னியில், அரசிறை அசைவுகளின் நண்மைகளை அடைந்துகொள்வதற்கு வரி நிருவாகத்தினையும் இணங்குவிப்பினையும் மேம்படுத்துவது தொடர்பில் எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படல் வேண்டும். மேலும், விரைவாக உயர்வடைந்துவரும் அரசாங்கத்தின் மீண்டெழும் செலவினத்தினைக் கட்டுப்படுத்துவதும் நடுத்தர காலத்தில் இறை மீதிகளை வலுப்படுத்த உதவும். அரச நடைமுறைக் கணக்குகளின் பற்றாக்குறை விரிவடைந்து வருவதும் அரச நிலுவைகளின் நண்மைகள் பின்னோக்கிச் செல்வதும் தொடருகின்ற அதேவேளை பொருளாதார நடவடிக்கைகள் கணிசமானவில் அதிகரிக்கப்படாத சந்தர்ப்பத்தில் அது இறைத்திரட்சி முயற்சிகளைக் குறைத்துவிடுவதுடன் எதிர்வரும் காலத்திலும் படுகடன் உறுதித்தன்மைக்குக் கடுமையான சவால்களை ஏற்படுத்திவிடும். மேலும், விரிவடைந்த வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறைகள் கட்டுப்படுத்தப்பட்டாலொழிய, சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் அரச முதலீடுகளுக்காகத் தேவைப்படும் இறை இடைவெளியில் குறுக்கத்தினை ஏற்படுத்தி அதன் மூலம் உற்பத்தியாக்கத்தினை மோசமடையச் செய்து பொருளாதார வளர்ச்சியை தளர்வுச் செய்து அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு முயற்சிகளையும் ஆபத்திற்குள்ளாக்கிவிடும். இத்தகைய பின்னணியில், அரச செலவினமானது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் துறைகளை நோக்கி நெறிப்படுத்தும் அதேவேளை அரசாங்கத்தினால் எதிர்பார்க்கப்படுகின்றவாறு மூலவளங்கள் விளைத்திறனின்றியும் உற்பத்தித்திறனற்ற விதத்திலும் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழித்துவிடுவதற்கும் ஏற்றவிதத்தில் ஆளுகை வலுப்படுத்தப்பட வேண்டியது முக்கியமானதாகும். மேலும் தீவிர பொறுப்பு முகாமைத்துவ தொழிற்பாடுகளைக் காத்திரமான விதத்தில் பயன்படுத்திக் கொள்வதும் நடுத்தர காலப் படுகடன் முகாமைத்துவ உபாயங்களைப் பின்பற்றுவதும் நடுத்தர காலத்தில் சமூகமான படுகடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவுகளுக்கும் படுகடன் உறுதிப்பாட்டினை உறுதிப்படுத்துவதற்கும் இன்றியமையாதனவாகும்.

## 6.2 இறைக்கொள்கையின் போக்கும் வழிமுறைகளும்<sup>1</sup>

அரசிறையில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சி மற்றும் மீண்டெழும் செலவினத்தில் காணப்பட்ட உயர்வு என்பவற்றின் காரணமாக 2019இல் இறைத்திரட்சி குறிப்பிடத்தக்களவு சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இறக்குமதிகளில்

1 2019 திசம்பர் 01 இலிருந்து 2020 ஏப்ரல் 01 வரை நடைமுறைப் படுத்தப்படுமென அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கொள்கை வழிமுறைகள், பொதுமக்களுக்கான அறிவித்தலொன்றாக உண்ணாட்டரசிறைத் திணைக்களத்தின் வெப்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன் இது பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்குட்பட்டதாகும்.

வரைபடம் 6.2  
முக்கிய இறைக் குறிக்காட்டிகள்  
(மொ.உ.உ. இன் சதவீதமாக)



காணப்பட்ட சுருக்கம் மற்றும் குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளில் தொடர்ச்சியாகக் காணப்பட்ட சராசரிக்கும் குறைவான வளர்ச்சி என்பவற்றிற்கு மத்தியில் மறைமுக வரிகளிலிருந்தான வருமானம் கணிசமானவிற்குக் குறைவாக காணப்பட்டமையின் முக்கிய காரணமாக அரசிறை வீழ்ச்சியடைந்திருந்தது. மறைமுக வரிகளிலிருந்தான அரசிறையின் குறைப்பு, புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் கீழ் வருமான வரியிலிருந்தான வருமானத்தில் ஏற்பட்ட மிகக் குறிப்பிடத்தக்க அதிகரிப்பினை மறைத்துவிட்டது. அதேவேளை, மானியங்கள் மற்றும் மாற்றல் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளங்கள் மற்றும் கூலிகள் என்பன மீதான செலவினங்கள் அதிகரித்து வருவதன் காரணமாக மீண்டெழும் செலவினம் கணிசமாக அதிகரித்த வேளையில் குறைவடைந்த அரசிறைச் செயலாற்றத்தின் பின்னணியில் அரச முதலீடுகள் மிதமடைந்திருந்தன. இதன்படி, முக்கியமான இறைக் குறிகாட்டிகள், அரசின் நடைமுறைக் கணக்கு மீதியிலும் திரண்ட வரவு செலவுத்திட்ட மீதியிலும் காணப்பட்ட அதிகரிப்புகளில் பிரதிபலிக்கப்பட்டவாறு மதிப்பீடுகளிலிருந்து குறிப்பிடத்தக்களவிற்கு பிறழ்வடைந்த வேளையில் ஆரம்ப மீதியும் கடந்த இரு ஆண்டுகளில் பேணப்பட்ட மிகையான மீதிகளைத் தொடர்ந்து பற்றாக்குறையினைப் பதிவுசெய்திருந்தது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் மிதமடைந்த நடவடிக்கைகளின் கரிசனைகளுக்கு மத்தியிலும் சுற்றுலாத் தொழில் துறைக்கு பிரயோகிக்கத்தக்க பெறுமதிசேர் வரி வீதங்களை அரசாங்கம் குறைத்த வேளையில் பாதுகாப்புச் சாதனங்களின் இறக்குமதிகள் மீதான வரிக்கு விலக்கல்கள் வழங்கப்பட்டன. அதேவேளை, செலவிடத்தக்க வருமானத்தினை அதிகரிப்பதையும் தனியார் நுகர்வினையும் முதலீட்டினையும் ஊக்குவிப்பதையும் இலக்காகக் கொண்டு வரிச் சலுகைகளையும் அத்துடன் சேர்த்து மற்றைய சீர்திருத்தங்களையும் வழங்குவதன் மூலம் தொடர்ச்சியாக காணப்படும் தாழ்ந்த பொருளாதார வளர்ச்சி என்ற பிரச்சினையை தீர்க்கும் வகையில் 2019இல் இரண்டாம் அரைப்பகுதியின் இறுதியில் இறைத் தூண்டலின்

மற்றொரு சுற்று நடைமுறைக்கிடப்பட்டது. மேலும், அரசாங்கம், மீண்டெழும் மற்றும் முன்னுரிமையல்லா மூலதனச் செலவினங்கள் ஆகிய இரண்டினையும் கட்டுப்படுத்துவதற்கும் அதன் மூலம் அண்மைய காலத்தில் அரசிறை மீதான வரித் திருத்தங்களின் தாக்கத்தினைப் பகுதியளவில் குறைப்பதற்குமாக பல்வேறுபட்ட வழிமுறைகளையும் மேற்கொண்டிருந்தது.

2018இன் பிற்பகுதியில் எதிர்பார்க்கப்படாத அரசியல் நிகழ்வுகளின் காரணமாக 2019இற்கான அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தினைச் சமர்ப்பிப்பதில் காணப்பட்ட தாமதம் காரணமாக 2019 சனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் கணக்கு வாக்கெடுப்பின் அடிப்படையில் இறைத் தொழிற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, 2019இன் முதல் நான்கு மாதங்களுக்கான கணக்கு வாக்கெடுப்பு 2018 திசம்பரில் பாராளுமன்றத்தினால் ஒப்புதலளிக்கப்பட்டது. இதன் விளைவாக, 2019ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு மசோதா 2019 பெப்ரவரி 05ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டதுடன் 2019இற்கான அரசாங்க வரவு செலவுத்திட்டம் 2019 மார்ச் 05இல் சமர்ப்பிக்கப்பட்டதுடன் ஏப்ரல் 05ஆம் நாளன்று பாராளுமன்றத்தினால் ஒப்புதலளிக்கப்பட்டது. அதேவேளை, 2019 நவம்பரில் நடைபெற்ற சனாதிபதி தேர்தலினைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தினைச் சமர்ப்பிப்பதிலும் தாமதம் ஏற்பட்டிருந்தது. இதன்படி, 2020 வரவு செலவுத்திட்டத்தினை<sup>2</sup> தயாரிப்பது பிற்போடப்பட்டமையினால் 2020ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான கணக்கு வாக்கெடுப்பிற்கு 2019 ஒக்டோபர் மாதத்தில் பாராளுமன்றத்தினால் ஒப்புதலளிக்கப்பட்டது. அதேவேளை, பாராளுமன்றம் 2020 மார்ச் 03ஆம் நாள் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்காக தேர்தல் ஆணைக்குழுவினால் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. தேர்தலை 2020 ஏப்ரல் 25ஆம் நாளன்று நடாத்துவதற்கு அட்டவணையிடப்பட்டிருந்தது. எனினும், கொவிட்-19 தொற்றுநோய்<sup>3</sup> நாட்டில் பரவியதன் காரணமாக தேர்தல் ஆணைக்குழு தேர்தலைப் பிற்போட்டிருக்கின்றது. இதற்கமைய, 2020ஆம் ஆண்டிற்கான அரசு வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பிப்பதில் தாமதம்

- 2 கணக்கு வாக்கெடுப்பிற்கான ஒப்புதலளிக்கப்பட்ட காலம் முடிவடைவதற்கு முன்னதாக, பாராளுமன்ற அமர்வு இருக்குமாயின் அரசு பணிகளின் பயன்பாட்டிற்காகத் திட்டப்பட்ட நிதியத்திலிருந்து ந்திகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு பாராளுமன்றத்திடமிருந்து வருடாந்த வரவு செலவுத்திட்டத்திற்கான அல்லது கணக்கு வாக்கெடுப்பிற்கான ஒப்புதலை அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டும். எனினும் வருடாந்த வரவு செலவுத்திட்டத்திற்கு அல்லது கணக்கு வாக்கெடுப்பிற்கு ஒப்புதல் அளிக்காமலேயே பாராளுமன்றம் 2020 மார்ச் 03ஆம் நாளன்று கலைக்கப்பட்டு விட்டமையால் மேதகு சனாதிபதியிடம் பாராளுமன்றம் கூட்டப்படுகின்ற நாளிலிருந்து மூன்று மாதம் காலாவதியாகும் காலம் வரை இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பின் 150ஆவது உறுப்பரையின் 3ஆவது பந்தியின் கீழ், அரசு பணிகளுக்கான அரசு செலவினத்திற்கு அதிகாரமளிக்கின்ற அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேதகு சனாதிபதி நிதி அமைச்சின் செயலாளருக்கு, அரசு பணிகளையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் தொடர்வதற்காக நிதியினைத் திரட்டப்பட்ட நிதியிலிருந்து செலவிடுவதற்கு 2020 மார்ச் 06ஆம் நாளிலிருந்து மூன்று மாத காலப்பகுதிக்கு அதிகாரமளித்திருக்கின்றார்.
- 3 அதேவேளை, 2020 ஏப்ரல் 20ஆம் நாளன்று தேர்தல் ஆணைக்குழுவானது பொதுத்தேர்தல் 2020 யூன் 20இல் நடைபெறமென அறிவித்துள்ளது.

அட்டவணை 6.1  
அரசின் இறைத் தொழிற்பாடுகளின் சுருக்கம்

விடயம்	2018	2019	
		ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிக மாணவை
ரூபா. மில்லியன்			
மொத்த அரசிறை மற்றும் கொடைகள்	1,932,459	2,357,000	1,898,808
மொத்த அரசிறை	1,919,973	2,344,000	1,890,899
வரி அரசிறை	1,712,318	2,077,000	1,734,925
வரியல்லா அரசிறை	207,656	267,000	155,974
கொடைகள்	12,486	13,000	7,909
செலவினமும் தேறிய கடன் வழங்கலும்	2,693,228	3,042,000	2,915,291
மீண்டெழும்	2,089,713	2,308,000	2,301,155
மூலதனமும் தேறிய கடன் வழங்கலும்	603,515	734,000	614,136
இதில் அரசு முதலீடு	624,970	756,000	631,235
நடைமுறைக்கணக்கு மீதி	-169,740	36,000	-410,256
முதன்மைக்கணக்கு மீதி	91,421	228,000	-115,130
திரண்ட இறை மீதி	-760,769	-685,000	-1,016,483
மொத்த நிதியிடல்	760,769	685,000	1,016,483
வெளிநாட்டு நிதியிடல் (அ)	323,535	235,000	314,076
உள்நாட்டு நிதியிடல்	437,234	450,000	702,407
சந்தைக் கடன்பாடுகள்	329,351	450,000	642,713
வங்கியல்லா	219,885	182,000	449,629
வங்கி	109,466	268,000	193,084
நாணய அதிகார சபை	246,068	வி.கி.	-108,116
வர்த்தக வங்கிகள்	-136,601	வி.கி.	301,199
சந்தையல்லா மூலங்கள் (ஆ)	107,883	-	59,694
மொ.உ.உ. இன் சதவீதமாக (இ)			
மொத்த அரசிறை மற்றும் கொடைகள்	13.5	15.1	12.6
மொத்த அரசிறை	13.4	15.0	12.6
வரி அரசிறை	11.9	13.3	11.6
வரியல்லா அரசிறை	1.4	1.7	1.0
கொடைகள்	0.1	0.1	0.1
செலவினமும் தேறிய கடன் வழங்கலும்	18.7	19.5	19.4
மீண்டெழும்	14.5	14.8	15.3
மூலதனமும் தேறிய கடன் வழங்கலும்	4.2	4.7	4.1
இதில் அரசு முதலீடு	4.4	4.8	4.2
நடைமுறைக்கணக்கு மீதி	-1.2	0.2	-2.7
முதன்மைக்கணக்கு மீதி	0.6	1.5	-0.8
திரண்ட இறை மீதி	-5.3	-4.4	-6.8
மொத்த நிதியிடல்	5.3	4.4	6.8
வெளிநாட்டு நிதியிடல் (அ)	2.3	1.5	2.1
உள்நாட்டு நிதியிடல்	3.0	2.9	4.7
சந்தைக் கடன்பாடுகள்	2.3	2.9	4.3
வங்கியல்லா	1.5	1.2	3.0
வங்கி	0.8	1.7	1.3
நாணய அதிகார சபை	1.7	வி.கி.	-0.7
வர்த்தக வங்கிகள்	-1.0	வி.கி.	2.0
சந்தையல்லா மூலங்கள் (ஆ)	0.8	-	0.4
(அ) வெளிநாட்டு முதலீட்டாளர்களிற்கு வழங்கப்பட்ட ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி முறிகள் மற்றும் திறைசேரி உண்டியல்களை உள்ளடக்கியது			மூலம்: நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு
(ஆ) 2018இல் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நீண்டகால குத்தகையில்லிருந்தான பெறுகைகளை உள்ளடக்குகின்றது.			
(இ) 2018இற்கான தரவானது 2020 மார்ச் 31ஆம் நாளன்று தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளை பயன்படுத்தியுள்ளது.			

ஏற்படக்கூடுவதுடன் இது 2020ஆம் ஆண்டிற்கான புதிய இறை வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான இடைவெளியினை மட்டுப்படுத்தக்கூடும்.

2019 நவம்பரில் நடைபெற்ற சனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து, வரி அமைப்பினை இலகுவடுத்தல் மற்றும் வரிச் சலுகைகளை வழங்குதல் என்பனவற்றின் மூலம் செலவிடத்தக்க வருமானத்தினை அதிகரிப்பதையும் குறைவடைந்த பொருளாதார நடவடிக்கைகள் புத்துயிர் பெறுவதற்கு



ஆதரவளிப்பதனையும் இலக்காகக் கொண்டு 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உண்ணாட்டரசிணைச் சட்டத்திற்கு திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.<sup>4</sup> இதற்கமைய, 2020 சனவரி 01ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் தனியாள் வருமான வரி வீதங்களுக்கும் வரியற்ற கீழ்மட்டத்திற்கும் மற்றும் வரிப் பிரிவுகளுக்கும் திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. எந்தவொரு மூலத்திலிருந்துமான வருமானத்திற்கான வருடாந்த வரியற்ற கீழ்மட்டம் ரூ.1.2 மில்லியனிலிருந்து ஆண்டொன்றிற்கு ரூ.3.0 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டதுடன் தனியாள் வருமானத்திற்கான வரி ரூ.500,000இற்கு உயர்த்தப்பட்டது. வரியற்ற கீழ்மட்டத்திற்கு மேலேயுள்ள வரி செலுத்துவதற்கான ஏற்புடைய வருமான வரிப் பிரிவு ஆண்டொன்றிற்கு ரூ.600,000இலிருந்து ஆண்டொன்றிற்கு ரூ.3.0 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டது. தனியாள் வருமான வரி வீதங்கள் இலகுப்படுத்தப்பட்டதுடன் முன்னைய வரி அமைப்புக்கான 4 சதவீதம், 8 சதவீதம், 12 சதவீதம், 16 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 24 சதவீதங்களுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதத்திற்கும் 12 சதவீதத்திற்கும் 18 சதவீதத்திற்கும் திருத்தப்பட்டன. மேலும், எவரேனும் வதிவோர் அல்லது வதிவற்றோரின் தொழில்நிலைப் பெறுகைகள் மீதான உழைக்கும் போதே வரி செலுத்தும் வரியானது 2020 சனவரி 01ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் நீக்கப்பட்டது. இதற்கமைய ஆண்டொன்றிற்கு ரூ.3.0 மில்லியனை விஞ்சிய வருமானத்தினைப் பெறும் ஊழியரொருவர் ஒவ்வொரு முறையும் ரூ.3.0 மில்லியன் கொண்ட வரிப் பிரிவுக்குட்பட்டு 6 சதவீதம், 12 சதவீதம் மற்றும் 18 சதவீத வரியினைச் செலுத்தப் பொறுப்புடையவராவர். அதேவேளை, 2020 சனவரி 01 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் கட்டவாக்க தொழில்துறைக்கு பிரயோகிக்கத்தக்க கம்பனி வருமான வரி வீதம் 28 சதவீதத்திலிருந்து 14 சதவீதத்திற்குக் குறைக்கப்பட்டதுடன் வங்கித்தொழில், நிதி, காப்புறுதி தொழில்துறை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான அவ்வாிகள் 28 சதவீதத்திலிருந்து 24 சதவீதத்திற்குக் குறைக்கப்பட்ட வேளையில் குதிரைப் பந்தயம் மற்றும் சூதாட்டம், குடிவகை மற்றும் புகையிலை என்பனவற்றுடன் தொடர்பான வியாபாரங்களுக்குப் பிரயோகிக்கத்தக்க வருமான வரி வீதங்கள் 28 சதவீதத்திலிருந்து 24 சதவீதத்திற்குக் குறைக்கப்பட்டன. மேலும், வேளாண்மை, மீன்பிடி மற்றும் விலங்கு வளர்ப்பு என்பனவற்றுடன் தொடர்பான வியாபாரங்களுக்கு கம்பனி வருமான வரிகளிலிருந்து விலக்களிக்கப்பட்டன. மேலும், 2020 சனவரி 01ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பிடித்துவைத்தல் வரியும் பொருளாதாரப் பணிக் கட்டணங்களும் நீக்கப்பட்டன. இருப்பினும் கூட, லொத்தர்களின் வெற்றி, வெகுமதிகள், குதிரைப் பந்தயம் மற்றும் சூதாட்டம், தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையினால் நடத்தப்படும் ஏதேனும் இரத்தினக்கல் ஏலங்கள் மற்றும் எவரேனும் வதியாத ஆட்களுக்குச் செய்யப்படும் கொடுப்பனவுகள் என்பன மீது பிரயோகிக்கத்தக்க பிடித்துவைத்தல் வரி தொடர்ந்துமிருக்கும்.

<sup>4</sup> திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டு 2020 சனவரி 01இலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கொள்கை வழிமுறைகள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்குட்பட்டனவாகும்.

வியாபாரங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புக்களுக்கு மேலும் ஆதரவளிக்கும் விதத்தில் 2019இல் பெறுமதிசேர் வரிக்கும் தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரிக்கும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலாக்கைத்தொழிலுக்கு உதவுவதற்கு உடனடியாகப் பதிலிறுத்தும் விதத்தில் சுற்றுலாவிடுதிகள், விருந்தினர் இல்லங்கள், உணவகங்கள் அல்லது அதையொத்த வியாபாரப் பணிகளை வழங்குகின்றவர்கள் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையுடன் பதிவுசெய்யப்பட்டுள்ள பயணமுகவர்களினால் உள்வரும் சுற்றுலா தொடர்பான பணிகளின் வழங்கல் என்பன மீதான பெறுமதிசேர் வரிகள் 2019 யூன் 01ஆம் நாளிலிருந்து 2020 மார்ச் 31ஆம் நாள் வரையான காலப்பகுதிக்கு 15 சதவீதத்திலிருந்து 7 சதவீதத்திற்குக் குறைக்கப்பட்டன. எனினும், அண்மைய ஆண்டுகளில் பொருளாதார நடவடிக்கைகளில் விடாப்பிடியாகக் காணப்படும் மெதுவான போக்கினைக் கரிசனையில் கொண்டு நடுத்தர காலப்பகுதியில் முதலீட்டினையும் நுகர்வினையும் தூண்டும் நோக்குடன் நிதித் தொழில் பணிகள் தவிர்த்த அனைத்துச் சபைகளுக்குமான பெறுமதிசேர் வரி 2019 திசம்பர் 01ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் 15 சதவீதத்திலிருந்து 8 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது. மேலும், துணிகளின் இறக்குமதி, எவரேனும்மாளினால் கூட்டுறுதி தொடர்மாடி மனைகளை விற்பனை செய்வதன் மூலம் வழங்கப்படும் வதிவிட தங்குமிட வசதிகள் மற்றும் உள்ளூர் வழங்குநர்களினால் வழங்கப்படும் உள்ளீடுகளில் 60 சதவீதத்திற்கும் கூடுதலானவற்றைப் பயன்படுத்துகின்றவையும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையுடன் பதிவுசெய்து கொண்டுள்ளவையுமான சுற்றுலாவிடுதிகள், விருந்தினர் இல்லங்கள், உணவகங்கள் அல்லது அதையொத்த வியாபாரங்களை வழங்குகின்ற பணிகளுக்கு 2019 திசம்பர் 01ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெறுமதிசேர் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டன. மேலும், 2020 சனவரி 01ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெறுமதிசேர் வரி பதிவுகளுக்கான கீழ்மட்டம் ஆண்டொன்றிற்கு ரூ.12 மில்லியனிலிருந்து ஆண்டிற்கு ரூ.300 மில்லியனுக்கு கணிசமாக அதிகரிக்கப்பட்டது. மேலும், தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி 2019 திசம்பர் 01ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் நீக்கப்பட்டது.

உந்து ஊர்திகளின் இறக்குமதிகளின் காரணமாக ஏற்படும் சென்மதி நிலுவை மீதான அழுத்தங்களைத் தளர்த்தும் நோக்குடனும் நலக்கரிசனைகளைக் கருத்திற் கொண்டும் இனிப்பான குடிபானங்கள் மற்றும் சிகரெட் என்பனவற்றின் நுகர்வினை ஊக்கம் குன்றச் செய்வதற்காக கலால் தீர்வைகளுக்கு திருத்தங்கள் செய்யப்பட்டன. 2019 வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டவாறு, 2000 க.செ.மீற்றர் இற்கும் குறைவான எந்திர இயலளவினைக்

கொண்ட உந்து ஊர்திகள் மீதான கலால் தீர்வை 2019 மார்ச் 06ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் அதிகரிக்கப்பட்டது. எனினும், சூழல் ரீதியான சிநேகயூர்வ போக்குவரத்து மாதிரிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மின்னியல் வலுவினைப் பயன்படுத்தும் ஊர்திகள் மீதான கலால் தீர்வை குறைக்கப்பட்டது. அதேவேளை, உற்பத்திகள் கொண்டிருக்கும் சீனியின் அளவினை அடிப்படையாகக் கொண்டு குடிபானங்கள் மீதான கலால் தீர்வை அதிகரிக்கப்பட்டது. மேலும், 2019 மார்ச் 06ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் சிகரெட்டுக்கள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குடிவகை மீதான கலால் தீர்வையானது வருடாந்த பணவீக்கம் மற்றும் மொ.உ.உற்பத்தி வளர்ச்சி என்பனவற்றைப் பிரதிபலிக்கின்ற குறைந்தபட்ச வருடாந்த தீர்வை அதிகரிப்பொன்றுடன் கூடிய கூட்டெண் மயப்படுத்தப்பட்ட முறையொன்றின் அடிப்படையில் அதிகரிக்கப்பட்டன. மேலும், 2019 திசம்பரில் சிகரெட்டுக்கள் மீதான கலால் தீர்வையானது அதிகரிக்கப்பட்டதுடன் இது, பெறுமதிசேர் வரிக்குச் செய்யப்பட்ட திருத்தங்களின் காரணமாக ஏற்படும் ஏதேனும் அரசிறைக் குறைப்பினைப் பகுதியளவில் எதிரீடு செய்வதற்கு உதவும்.

உலகளாவிய சந்தைகளில் பண்ட விலைகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு முக்கியமாகப் பதிலிறுத்தும் விதத்தில் 2019இல் சுங்கத் தீர்வையின் கட்டமைப்பு திருத்தப்பட்டது. இதற்கமைய, 2019 ஒத்தோபர் வரை நடைமுறையிலிருந்த எரிபொருள் விலையிடல் சூத்திரத்திற்கமைய, எரிபொருள் விலைகளுக்கு பல்வேறு திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக, 2019 திசம்பர் இறுதியில், தன்னியக்க டீசல், சிறப்பு டீசல், பெற்றோல் (92 ஒக்ரேன்), பெற்றோல் (95 ஒக்ரேன்) என்பனவற்றின் இறக்குமதிகள் மீதான ஏற்புடத்தான சுங்கத் தீர்வைகள் முறையே லீற்றொன்றிற்கு ரூ.2.85 ஆகவும் லீற்றொன்றிற்கு ரூ.15 ஆகவும் லீற்றொன்றிற்கு ரூ.18 ஆகவும் லீற்றொன்றிற்கு ரூ.35 ஆகவும் விளங்கின. மேலும், இல. 2113/2 கொண்ட அதிவிசேட வர்த்தமானியின் மூலம் வெறிய மதுசாரத்தினைக் கொண்ட எதினோல் மற்றும் டயர் ரியூப் மீதான சுங்கத் தீர்வை அதிகரிக்கப்பட்ட வேளையில், கோகாட் மீதான சுங்கத்தீர்வை விலக்கப்பட்டது. மேலும் 261 பொருட்களின் மீதான அலகொன்றிற்கான இறக்குமதித் தீர்வை வீதமும் 2019 மார்ச் 06ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் 10 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டது.

உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு உதவுகின்ற அதேவேளையில் உள்நாட்டுச் சந்தையின் விலைத் தளம்பல்களைக் குறைக்கும் நோக்குடன் செஸ் மற்றும் துறைகங்கள் மற்றும் வானூர்திநிலையங்கள் அபிவிருத்தித் தீர்வைத் திருத்தங்களைச் செய்தமையுடன் சிறப்புப் பண்டத் தீர்வையும் திருத்தப்பட்டது. உழுந்து, பேர்ச்சம்பழம் (உடன் மற்றும் உள்நாத்து), தோடம்பழம் (உடன்), அப்பிள் (உடன்)

மற்றும் மரக்கறி எண்ணெய் என்பனவற்றின் இறக்குமதி மீதான சிறப்புப் பண்டத் தீர்வை மேல் நோக்கித் திருத்தப்பட்ட வேளையில், இவ்வாண்டுப்பகுதியில் கோதுமை மா இறக்குமதிகளின் மீது கி.கிறாமொன்றிற்கு ரூ.8 கொண்ட சிறப்புப் பண்டத் தீர்வை விதிக்கப்பட்டது. உள்நாட்டுச் சந்தையில் காணப்பட்ட தளம்பல்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பெரிய வெங்காயம், சோளம், மீன் (உடன், குளிர்விக்கப்பட்ட அல்லது உறைய வைக்கப்பட்டவை) உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் (உள்நாத்துவை, தாளாக அல்லது அரைக்கப்படாதவை) என்பனவற்றின் மீதான சிறப்புப் பண்டத் தீர்வை குறைக்கப்பட்டது. மேலும், 2019 மார்ச்சில் 25 விடயங்களின் இறக்குமதித் தீர்வை குறைக்கப்பட்ட வேளையில் தெரிந்தெடுக்கப்பட்ட விடயங்கள் மீதான துறைமுகங்கள், வானூர்திநிலையங்களுக்கான தீர்வை 7.5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதத்திற்குக் குறைக்கப்பட்டது. எனினும், அரசாங்கத்தின் அரசிறைத் திரட்டல்களுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் தெரிந்தெடுக்கப்பட்ட விடயங்கள் மீதான துறைமுகங்கள் மற்றும் வானூர்திநிலையத் தீர்வைகள் 2019 திசம்பர் 06இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் 10 சதவீதத்திற்கு மேல் நோக்கித் திருத்தப்பட்டன.

2019இற்கான வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு நிதிச் சட்டத்திற்கான திருத்தங்களுக்கு பாராளுமன்றம் 2019 ஒத்தோபரில் ஒப்புதலளித்தது. இதற்கமைய உந்து ஊர்திகள் மீதான ஆடம்பர வரியானது எந்திரத்தின் இயலாவினைக் கருத்திற் கொள்ளாது, செலவு, காப்புறுதி மற்றும் கப்பற் கட்டணம் என்பனவற்றின் பெறுமதியினை அல்லது உற்பத்தியாளரின் விலைகளை (உள்நாட்டு உற்பத்தியைப் பொறுத்தவரை விரிக்கப்பட்டவாறு வரியற்ற கீழ்மட்டத்திற்கு மேலதிகமாக) மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு செலுத்தத்தக்க வரியினை நிர்ணயிக்கும் விதத்தில் திருத்தப்பட்டது. இத்திருத்தமானது, அரசின் அரசிறைத் திரட்டலுக்கு ஆதரவளித்த வேளையில், உந்து ஊர்திகளின் இறக்குமதி மீதான மிகையான செலவினத்தினையும் கட்டுப்படுத்தியது. அதேவேளையில், கார்பன் வரி 2019 திசம்பர் 01ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் விலக்கப்பட்டது.

அரசிறையினை அதிகரிக்கும் நோக்குடன், 2016ஆம் ஆண்டின் பின்னர் திருத்தப்படாதிருந்த கட்டணங்கள் மற்றும் விதிப்புக்கள் 2019 வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு திருத்தப்பட்டன. இதன்படி, கடவுச்சீட்டுக் கட்டணங்கள் கிரமமான அடிப்படையில், அவசர அடிப்படையில் மற்றும் மாற்றங்கள் செய்தல என்பன தொடர்பில் ரூ.500 இனாலும் ரூ.5,000 இனாலும் மற்றும் ரூ.500 இனாலும் முறையே ரூ.3,500 இற்கும் ரூ.15,000 இற்கும் ரூ.1,000 இற்கும் அதிகரிக்கப்பட்டன. இல.2116/62 கொண்ட அதிவிசேட வர்த்தமானியின் கீழ், புறப்படுகைத் தீர்வை 2019 ஏப்பிரலிலிருந்து நடைமுறைக்குவரும்

விதத்தில் பயணியொருவருக்கு ஐ.அ.டொலர் 10இலிருந்து ஐ.அ.டொலர் 60இற்கு அதிகரிக்கப்பட்டது. எனினும், 2019 ஓகத்தில் வெளியிடப்பட்ட இல. 2134/5 கொண்ட அதிவிசேட வர்த்தமானியின்படி, புறப்படுகை தீர்வையின் அதிகரிப்பு இரத்துச் செய்யப்பட்டதுடன் உயிர்த்த ஞாயிறு தாக்கதலினைத் தொடர்ந்து சுற்றுலாத் தொழில்துறையில் ஏற்பட்ட மோசமான தாக்கத்தினைப் பரிசீலனையில் கொண்டு பயணியொருவருக்கான முன்னைய வீதமான ஐ.அ.டொலர் 50ஆனது 2019 ஓகத்திலிருந்து 2020 சனவரி வரையான காலப்பகுதியில் ஏற்புடைத்தாக்கப்பட்ட வேளையில், பயணியொருவருக்கான அதிகரிக்கப்பட்ட வீதமான ஐ.அ.டொலர் 60ஆனது 2020 பெப்புருவரியிலிருந்து நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

இவ்வாண்டுப்பகுதியில் வரி நிருவாகத்தினை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகளைக் கூட்டிணைக்கும் பொருட்டு உண்ணாட்டரசிறைத் திணைக்களத்தின் அரசிறை நிருவாக முகாமைத்துவ தகவல் முறைமை தரமுயர்த்தப்பட்டது. நிதியியல் பணிகள் மற்றும் தனியாள் வருமான வரிப் பதிவுகள் மீதான பெறுமதிசேர் வரி உள்ளடக்கப்பட்டதன் காரணமாக அரசிறை நிருவாக முகாமைத்துவ தகவல் முறைமையானது பொருளாதாரப் பணிக் கட்டணம், முத்திரைத் தீர்வை மற்றும் குதிரைப்பந்தயம் மற்றும் சூதாட்டத் தீர்வைகள் நீங்கலாக மற்றைய அனைத்து வரி வகையினையும் கண்காணித்து வருகிறது. அரசிறை நிருவாக முகாமைத்துவ தகவல் முறைமை தொடர்பான பொதுமக்களின் விழிப்பணர்வினை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பல நிகழ்ச்சித்திட்டங்கள் புதிய பதிவுகளுடன் சேர்ந்து உண்ணாட்டரசிறைத் திணைக்களத்திலுள்ள பதிவுசெய்யப்பட்ட வரிக் கோவைகளின் எண்ணிக்கையினை 38,622 இலிருந்து 2019இல் 1,220,178 இற்கு அதிகரிக்க உதவியது. மேலும், உண்ணாட்டரசிறைத் திணைக்களம் வரி நிருவாகத்தினை நவீன மயப்படுத்துவதற்காக அமைப்பியல் ரீதியான மற்றும் வியாபார நடைமுறைச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. அத்தகைய வழிமுறைகள் தொழிற்பாட்டு நடைமுறைகளுடன் சேர்த்து உண்ணாட்டரசிறைத் திணைக்களத்தினை மறுசீரமைத்தல், வடிவமைப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவொன்றினை உருவாக்குதல், வரி செலுத்துபவர்களுடனான இடைத்தொடர்புகளை விரைவுபடுத்துவதற்காக மிக வினைத்திறன் வாய்ந்த முகாமைத்துவ அமைப்பினை அறிமுகப்படுத்தல், பாரிய வரி செலுத்துனர் பிரிவினை வலுப்படுத்தல், கட்டாய இ-கோவைப்படுத்தல்களை அறிமுகப்படுத்தல் மற்றும் வரி செலுத்துநர்கள் அடையாள இலக்கங்களைப் பயன்படுத்துவதனை அதிகரித்தல் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தது. அதேவேளை, இறக்குமதியாளர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் வசதியளிப்பதற்காக தனியான தேசிய சாளரமொன்றினை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை

இலங்கைச் சுங்கம் முன்னெடுத்தது. இது தொடர்பில் தனியான தேசிய சாளரமொன்றின் வேறுபட்ட வகைகளுடன் தொடர்பான 12 தொழில்நுட்ப அறிக்கைகள் 2019 யூலையில் நிதி அமைச்சரிடம்<sup>5</sup> கையளிக்கப்பட்டன.

இவ்வாண்டுப்பகுதியில் அரசு செலவினத்தின் முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்காக வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2019 வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டவாறு, நிதி அமைச்சு 2019 ஏப்ரலில் அனைத்து அமைச்சுக்களும் திணைக்களங்களும் அவற்றின் மூலதனச் செலவினத்தினை 15 சதவீதத்தினால் குறைத்துக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியது. மேலும், 2019 செப்டெம்பரில் நிதி அமைச்சு முன்னுரிமையல்லாச் செயற்றிட்டங்கள், புதிய செயற்றிட்டங்கள் மற்றும் அத்தியாவசியமல்லாப் பொருட்களின் கொள்வனவு என்பனவற்றைப் பிற்போடுவதன் மூலம் அனைத்து அமைச்சுக்களும் திணைக்களங்களும் அவற்றின் மூலதனச் செலவினத்தினை மேலும் 10 சதவீதத்தினால் குறைத்துக் கொள்ள வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், தேசிய வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கை இல. 04/2019இன் கீழ், அனைத்து அரசு நிறுவனங்களும் முன்மதியுடைய செலவினக் கட்டுப்பாட்டு வழிமுறைகளை நடைமுறைக்கிடுமாறும் அதேவேளையில் மீண்டெழும் செலவினத்தினை, குறிப்பாக, மின்வலு, தொலைபேசி, நீர்வழங்கல், எரிபொருள் பாவனை மற்றும் எழுதுகருவிகள் என்பன மீதான மீண்டெழும் செலவினத்தினைச் சிக்கனப்படுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது. 2019 நவம்பரில் இடம்பெற்ற சனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்தும் பொருளாதார நடவடிக்கைக்கு புத்துயிரளிப்பதற்கு ஆதரவளிக்கும் விதத்தில் வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டதன் பின்னரும், குறிப்பாக, அண்மைய காலத்தில் அரசிறைச் சேகரிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியைப் பரிசீலனையில் கொண்டு, நிதி அமைச்சு, அரசு செலவினத்தின் காத்திரமான முகாமைத்துவத்தினை உறுதிப்படுத்துவதற்காக அனைத்து அமைச்சுக்களும் திணைக்களங்களும் செலவினக் கட்டுப்பாட்டு வழிமுறைகளை நடைமுறைக்கிடுமாறு அறிவுறுத்தியது. மேலும், 06/2019ஆம் இலக்க தேசிய வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கையின் கீழ், அனைத்து அமைச்சுக்களும் திணைக்களங்களும் அவற்றின் துணைநிரப்பு வரவு செலவுத்திட்டக் கோரிக்கைகளை ஒருங்கிணைக்கப்பட்ட திறைசேரி முகாமைத்துவ தகவல் முறைமையினூடாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.

2019 யூலையிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் அரசு துறை சம்பளங்கள் அதிகரிக்கப்பட்டதுடன் ஓய்வூதிய முரண்பாடுகளும் 2019 வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு சீர்செய்யப்பட்டன. மாதமொன்றிற்கு

5 2019 திசம்பரில் 10ஆம் திகதி வெளியிடப்பட்ட 2153/12ஆம் இலக்க அரசு வர்த்தமானியில் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சினால் குறிப்பிடப்பட்டவாறு நிதி அமைச்சின் செயற்பர்பானது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.



ரூ.2,500 கொண்ட இடைக்காலப் படியொன்று அரசு துறை ஊழியர்களுக்கு 2019 யூலை 01ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் வழங்கப்பட்டது. மேலும், 2016 சனவரி 01ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வுபெற்றவர்களின் ஓய்வூதிய முரண்பாடுகளை சீர்செய்வதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆகவே, 2019 யூலை 01 திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில், ஓய்வுபெறும் நேரத்தில் ஓய்வுபெறுபவரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைச் சம்பளத்திற்கு 03/2016ஆம் இலக்க பொது நிருவாகச் சுற்றறிக்கையின் முதல் இரு கட்டங்களை கூட்டிணைக்கின்ற திருத்தமொன்று மேற்கொள்ளப்பட்டது. ஓய்வூதியச் சுற்றறிக்கை இல.03/2015இன் கீழ் (திருத்தம் III), அரசு பணி வழங்கலின் வினைத்திறனையும் தரங்களையும் மேம்படுத்துவதன் மூலம் ஓய்வூதியக் கொடுப்பனவுகளின் தன்னியக்கச் செயற்கிரமங்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டன. பொது நிருவாகச் சுற்றறிக்கை இல. 02/2019இன் கீழ், ஓய்வூதியக் கொடுப்பனவுகள் தொடர்பில் குறிப்பாக, இறந்த ஓய்வூதியம் பெற்றவர் தொடர்பில் இடம்பெறக்கூடிய ஏதேனும் மோசடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. அதேவேளை, பிரதேச செயலாளர்கள் ஓய்வூதியம் பெறுபவர் தொடர்பான இன்றைப்படுத்தப்பட்ட பதிவேட்டினைப் பேணுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும், அரசு துறை மற்றும் தனியார் துறை இரண்டிலுமுள்ள சம்பளங்கள் மற்றும் கூலிகளின் உறுதித்தன்மையினைப் பேணும் நோக்குடன் 2020 பெப்புருவரியில் தேசியக் கொடுப்பனவு ஆணைக்குழு நிறுவப்பட்டது. இவ்விசேட முகவராண்மை 15 உறுப்பினர்களை உள்ளடக்கியிருந்ததுடன் இவர்கள் அரசு துறை அதேபோன்று தனியார் துறையின் அனைத்து ஊதியங்களை மீள ஆராய்ந்து தேசிய கூலிக் கொள்கையொன்றினை வடிவமைக்கவும் நடைமுறைக்கிடவும் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கவும் உதவ வேண்டுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

பின்தங்கிய நிலையிலுள்ள வீட்டுத்துறையினரின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தும் நோக்குடன் இலக்கிடப்பட்ட ஆட்சேர்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தினை அரசாங்கம் தொடங்கிய வேளையில், பொருளாதாரத்திற்கான அவர்களின் பங்களிப்பினையும் உறுதிப்படுத்தியிருந்தது. இதற்கமைய, அரசாங்கம் 2020 சனவரியில் குறைந்த வருமானமுடைய குடும்பங்களிலிருந்து குறைந்த கல்வித் தரங்களைக் கொண்ட தேர்ச்சியற்ற 100,000 தனிநபர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தினை அரசாங்கம் ஆரம்பித்திருந்தது. இவ்வாறு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டவர்கள், அரசுதுறைப் பணிகளுக்கு உள்வாங்கப்படுவதற்கு முன்னதாக, மாதமொன்றிற்கு ரூ.22,500 படியுடன் முதல் ஆறு மாத காலப்பகுதியில் இலக்கிடப்பட்ட பயிற்சிகளைப் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரசாங்கம் கடந்த மூன்றாண்டுகளாக வேலையற்றிருக்கும் அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் டிப்ளோமா

பயிற்சியைப் பெற்றவர்களுக்கும் வேலை வாய்ப்பினை வழங்குவதற்காக 2020 பெப்புருவரியில் மற்றொரு ஆட்சேர்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தினை ஆரம்பித்தது. இவ்வாறு ஆட்சேர்ப்புச் செய்யப்படுபவர்களுக்கு மாதமொன்றிற்கு ரூ.20,000 படியுடன் ஓராண்டிற்குப் பொருத்தமான பயிற்சி வழங்கப்பட்டு அதன் பின்னர் அவர்கள் இலங்கை முழுவதிலும் பணிக்கமர்த்தப்படுவர்.

முக்கிய நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் நோக்குடன் நலன்புரி நன்மைகள் திட்டங்களின் வெளிப்படைத்தன்மையினை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதற்கமைய, நலன்புரி நன்மைகள் சபை நான்கு முக்கிய நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்கள்<sup>6</sup> தொடர்பில் நலன்புரி நன்மைகளின் கொடுப்பனவிற்காகக் குறைந்த வருமானபெறும் குடும்பங்களை அடையாளம் காண்பதற்காக 2019 யூனில் அவர்களைத் தெரிவுசெய்யும் முறையியலைப் பிரசுரித்தது. மேலும், சமுர்த்தி நன்மைபெறுநர்களை 600,000இற்கு அதிகரிக்கின்ற 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்துடன் இசைந்து செல்லும் விதத்தில் 2019 ஓகத்தில் சமுர்த்தி நன்மைபெறுநர்களின் எண்ணிக்கையினை 433,594இற்கு விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் எடுக்கப்பட்டன.

அரசிற்குச் சொந்தமான முக்கிய வியாபாரத் தொழில்முயற்சிகளை நிதியியல் ஆற்றலுடையனவாக மேம்படுத்துவதற்கும் அதன் மூலம் மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் மீதான சுமையினைக் குறைப்பதற்குமாக பல்வேறுபட்ட முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. 2017 மார்ச்சில் கம்பனி நோக்கக் கூற்றில் கையெழுத்திட்ட ஐந்து அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் 2018ஆம் ஆண்டின் முதலரைக்கான செயலாற்ற அறிக்கைகள் 2019 ஓகத்தில் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், அரசிற்குச் சொந்தமான முக்கிய வியாபாரத் தொழில்முயற்சிகளின் வினைத்திறனை மேம்படுத்துவதற்காக தெரிவுசெய்யப்பட்ட முயற்சிகளுடன் 2019 யூனில் எட்டு கம்பனி நோக்கக் கூற்றுக்கள்<sup>7</sup> கையெழுத்திட்டன. உண்மையான சந்தைச் செலவுகளைப் பிரதிபலிக்கும் அதேவேளையில், உள்நாட்டு பால் கைத்தொழிலைப் பாதுகாக்கும் பொருட்டு பன்னாட்டு பால்மா விலைகளுடனும் செலாவணி வீதத்தில் ஏற்படும் தளம்பல்களுடனும் இசைந்து செல்லும் விதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவிற்சாக விலையிடல் சூத்திரமொன்றினை

6 சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டம், 70 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தவர்களுக்கான நிதியியல் ஆதரவு, குறைந்த வருமானம் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான நிதியியல் உதவி

7 இலங்கை அரசு பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், லங்கா சதோச (பிறைவேற்ற) லிமிடெட், மத்திய பொறியியற்படுத்தல் ஆலோசனை பணியகம், அரசு மரக் கூட்டுத்தாபனம், அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், மில்லோ (பிறைவேற்ற) லிமிடெட், தேசிய விலங்கு வளர்ப்பு அபிவிருத்தி சபை மற்றும் புவிச்சரிதவியல் அளவீடு மற்றும் சுரங்கமகழ்தல் பணியகம்

நடைமுறைப்படுத்துவதற்கு 2019 மார்ச்சில் அமைச்சரவையினால் ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், திரவப் பெற்றோலிய வாயுவிற்கு விலையிடல் சூத்திரமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்காக 2019 ஒத்தோபரில் அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் நிதியியல் ஆற்றலை வலுப்படுத்தும் பொருட்டு, அந்நிறுவனங்களின் முக்கிய பதவிகளுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த ஆளணியினரை நியமிப்பதற்காக 2020இன் தொடக்கத்தில் விசேட குழுவொன்று நிறுவப்பட்டது.

2018ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க தீவிர பொறுப்பு முகாமைத்துவச் சட்டத்தினைப் பயன்படுத்திக் கொள்வதற்கு 2019இல் வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில் படுகடன் உறுதித்தன்மையினை வலுப்படுத்தும் நோக்குடன் நடுத்தர கால படுகடன் முகாமைத்துவ உபாயமொன்று வடிவமைக்கப்பட்டது. 2019 யூனில், பொறுப்பு முகாமைத்துவ நோக்கங்களுக்காக ரூ.480 பில்லியனைத் திரட்டுவதற்காக பாராளுமன்றத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய, பொறுப்பு முகாமைத்துவ நோக்கங்களுக்காக தாங்கிருப்பொன்றினைக் கட்டியெழுப்பும் பொருட்டு 2019 ஒத்தோபரில் ரூ.15 பில்லியனும் 2019 திசம்பரில் மற்றொரு ரூ.15 பில்லியனும் கொண்ட திறைசேரி முறிகள் திரட்டப்பட்டன. 2019இல் அவ்வாறு திரட்டப்பட்ட நிதிகள் 2020இன் தொடக்கப்பகுதியில் படுகடன் தீர்ப்பளவுக் கடப்பாடுகளைத் தீர்ப்பளவு செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டன. அதேவேளை, பன்னாட்டு மூலதனச் சந்தை வழங்கல் தளத்தினை பன்முகப்படுத்தும் நோக்குடன் சாமுராய் முறிச் சந்தை உள்ளிட்ட வெளிநாட்டுச் சந்தைகளிலிருந்து நிதிகளைத் திரட்டுவதற்கான வாய்ப்புக்கள் கண்டறியப்பட்ட வேளையில் படுகடன் முகாமைத்துவத்திற்கான தாங்கிருப்புக்கள் கட்டியெழுப்பப்பட்டன. மேலும், 2019 ஏப்ரலில் நடைமுறைக்கிடப்பட்ட 2019 - 2023 காலப்பகுதிக்கான நடுத்தர காலப் படுகடன் முகாமைத்துவ உபாயம் இலங்கை மத்திய வங்கியினாலும் நிதி அமைச்சினாலும் கூட்டாக உருவாக்கப்பட்டிருந்தது. நடுத்தர காலப் படுகடன் முகாமைத்துவ உபாயமொன்று முக்கியமாக மத்திய அரசாங்கத்தின் படுகடனின் வெளிநாட்டு நாணய வெளிப்படுத்துகைகளைக் கட்டுப்படுத்தல், படுகடன் சொத்துப்பட்டியலின் முதிர்ச்சிக்கான சராசரிக் காலத்தினை மேம்படுத்தல் மற்றும் அடுத்த பன்னிரண்டு மாத காலப்பகுதிக்குள் படுகடன் முதிர்ச்சியடையும் பங்கினைக் குறைத்தல் என்பனவற்றை முக்கிய கவனத்தில் கொண்டிருந்தது. நடுத்தர காலப் படுகடன் முகாமைத்துவ உபாயத்தில் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் வெளிநாட்டு நாணயப் படுகடனின் பங்கும் ஓராண்டிற்குள் முதிர்ச்சியடைகின்ற படுகடனும் 2019 இறுதியில் சாதகமான மட்டங்களில் பேணப்பட்டதுடன் 2019இல் வெளிநாட்டு நாணயப் படுகடன் சொத்துப்பட்டியலின் முதிர்ச்சிக்கான சராசரிக் காலம் அதிகரித்தது.

அரசு பிணையங்கள் சந்தையின் வெளிப்படைத் தன்மையினையும் வினைத்திறனையும் மேம்படுத்துவதற்காக 2019ஆம் ஆண்டுப்பகுதியில் வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. முதலீடுகளுக்கு வசதியளிக்கும் பொருட்டும் அரசு பிணையங்கள் மீதான முதலீட்டாளர் விழிப்புணர்வினை அதிகரிக்கும் பொருட்டும் வணிகர் விழிப்புணர்வினை அதிகரிக்கும் பொருட்டும் நேரடிப் பங்கேற்பாளர்களினால் (உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் முதனிலை வணிகர்கள்) மத்திய வைப்பக முறைமையில் பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பத்திரங்களற்ற பிணையங்களின் ஒவ்வாரு பற்று மற்றும் வரவுப் பதிவுகள் பற்றிய அறிவித்தல்களை அதேநேர அடிப்படையில் விநியோகிக்கும் விதத்தில் லங்காசெசுயர் முறைமை தரமுயர்த்தப்பட்டது. லங்காசெசுயர் முறைமையிலுள்ள ஒவ்வொரு பிணையங்களினதும் கொடுக்கல்வாங்கல்களின் தீர்ப்பளவுப் பெறுமதி, விலை மற்றும் வட்டி வீதம் பற்றிய தகவல்களைக் கோருகின்ற சுற்றறிக்கையொன்று 2020 சனவரி 01ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் லங்காசெட்டில் முறைமையின் பங்கேற்பாளர்களுக்கு விடுக்கப்பட்டது. அதேவேளை, உலகளாவிய நிதியியல் சந்தையில் காணப்படுமி் அதிகரித்த தளம்பல்களின் தாக்கத்தினைச் சாத்தியமானளவிற்கு குறைத்துக் கொள்ளும் நோக்குடன், இலங்கை மத்திய வங்கி ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட அரசாங்கப் பிணையங்களில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு முதலீடுகளுக்கான கீழ்மட்டத்தினை 2019 சனவரி 18ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் வெளிநின்ற அரசு பிணையங்கள் இருப்பின் 10 சதவீதத்திலிருந்து 05 சதவீதத்திற்குக் குறைத்துக் கொண்டது.

பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் கணியம்சார் செயலாற்றப் பிரமாணத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட ஆரம்ப மதிக்கான இலக்கினை அடைந்துகொள்வது 2019இல் தவறவிடப்பட்டிருந்தது. நாட்டின் வெளிநாட்டுத் துறையினை வலுப்படுத்தும் அதேவேளையில் அரசின் பொருளாதாரச் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்குடன் பன்னாட்டு நாணய நிதியம் - விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டம் 2016 யூனில் பெறப்பட்டது. நிகழ்ச்சித்திட்டமானது, வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்குகளைக் கட்டியெழுப்புவது மற்றும் இறைப்பற்றாக்குறைகளைக் குறைப்பது என்பனவற்றின் மூலம் அரசு படுகடன் திரட்சியைக் கட்டுப்படுத்துகின்ற அதேவேளை ஒட்டுமொத்தப் பேரண்டப் பொருளாதார உறுதித்தன்மையினைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளையும் உள்ளடக்கியிருந்தது.

2020 மார்ச் மாத காலப்பகுதியில் நாட்டில் பரவின கொவிட்-19இன் தொற்று காரணமாக அரசாங்கம் பல்வேறுபட்ட அவசர வழிமுறைகளை அறிவித்திருந்தது. குறிப்பாக, குறைந்த வருமானம் பெறும் வீட்டுத்துறையினருக்கு நிவாரணங்களை

வழங்கும் நோக்குடன் பருப்பு, தகரத்திலடைக்கப்பட்ட மீன், புறொயிலர் கோழி இறைச்சி, சோளம், பெரிய வெங்காயம், குறிப்பிட்ட மருந்துப்பொருட்கள் போன்ற தெரிவுசெய்யப்பட்ட நுகர்வுப்பொருட்களுக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலைகள் அறிவிக்கப்பட்டன. அதேவேளை, அமைச்சரவை, சிறிய மற்றும் நடுத்தரளவு ஒப்பந்ததாரர்களின் கொடுப்பனவு நிலுவைகளைத் தீர்ப்பனவு செய்வதற்கான ரூ.5 பில்லியன், மருந்தாக்கல் பொருட்களின் கொள்வனவுகளின் பேரில் தனியார் துறை நிறுவனங்களுக்கு அரசாங்கத்தினால் செலுத்தப்பட வேண்டிய நிலுவைகளுக்கான ரூ.10 பில்லியன் மற்றும் வளமாக்கிக் கொள்வனவுகளைக் கொள்வனவு உண்டியலைத் தீர்ப்பனவு செய்வதற்கான ரூ.3 பில்லியன் என்பன உள்ளிட்ட குறிப்பிட்ட துறைகளுக்கு, அவசர அடிப்படையில் நிதிகளை ஒதுக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மேலும், அரசாங்கம் கொரணா தொற்றினைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக ரூ.500 மில்லியனை மேலதிகமாக ஒதுக்கியது. கொரணா தொற்றின் தாக்கத்தினால் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்ட சுற்றுலா, புடவை மற்றும் ஆடைகள், மொத்த மற்றும் சில்லறை வர்த்தக துறைகளுக்குப் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. அதேவேளை, அரசாங்கம் எரிபொருள் விலை சமநிலைப்படுத்தல் நிதியமொன்றினை உருவாக்குவதற்காக 2020 மாச்சில் வழிமுறைகளை முன்னெடுத்தது. இதன் மூலம் உலகளாவிய சந்தையில் நிலவுகின்ற தாழ்ந்த எரிபொருள் விலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் 6 மாத காலப்பகுதிக்குள் ரூ.200 பில்லியன் தொகையினைத் திரட்டுவதனை நோக்கமாகக் கொண்டிருந்தது. மேலும், கொவிட்-19இன் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் மற்றும் அதிகம் பாதிக்கப்படும் தன்மைகொண்ட குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு ரூ.5000 என்ற ஒரேநேர பணக்கொடுப்பனவொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்தது.

முக்கியமான பன்னாட்டுத் தரமிடல் முகவர்கள் இலங்கையின் நாட்டிற்கான தரமிடலை உறுதிப்படுத்திய போதும் இலங்கைக்கான தோற்றப்பாட்டினைத் திருத்திக் கொண்டன. பிட்ஜ் தரமிடல் மற்றும் ஸ்டான்டட் அன்ட் புவர்ஸ் உலகளாவிய தரமிடல் என்பன முறையே 2019 திசம்பரிலும் 2020 சனவரியிலும் இலங்கையின் தரமிடலை 'B' இல் உறுதிப்படுத்திய வேளையில் தோற்றப்பாட்டினை 'உறுதியான' நிலையிலிருந்து 'எதிர்மறை' க்கு திருத்திக் கொண்டன. தோற்றப்பாட்டின் அத்தகைய திருத்தத்திற்கு நாட்டின் மோசமடைந்த இறை நிலைமையிலிருந்து தோன்றிய இடர்நேர்வுகளே முக்கிய காரணங்களாக அமைந்தன. எனினும், மூடிஸ் இன்வெஸ்டர் சேர்வீஸ் அதன் தரமிடலை 'B2' இலும் தோற்றப்பாட்டினை 'உறுதியான' நிலையிலும் பேணிக் கொண்டது.

நடுத்தர கால இறைக் கட்டமைப்பினை வலுப்படுத்தும் நோக்குடன் அரசிறை அதிகரிப்பின் காத்திரமான நடைமுறைப்படுத்தலை உறுதிப்படுத்துவதற்கு வழிமுறைகளும் செலவுச் சிக்கன வழிமுறைகளும் மேலும் தேவைப்படுகின்றன. அண்மைக் காலத்தில் அரசின் அரசிறையை உயர்த்துவதற்கு பல்வேறு சீர்திருத்த வழிமுறைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் அரசிறையின் மட்டமும் அதன் கட்டமைப்பும் காலத்திற்குக் காலம் நடைமுறைக்கிடப்பட்ட கூட்டுக் கேள்வி முகாமைத்துவ வழிமுறைகளினால் அதிகளவிற்கு மிகச் சுலபமாகப் பாதிக்கப்படக் கூடியதாக தொடர்ந்தும் இருந்து வருகிறது. எடுத்துக்காட்டாக, 2019இல் அரசிறையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் பெரும்பகுதிக்கு கலால் தீர்வைச் சேகரிப்பின் மிதமான தன்மை காரணமாக அமைந்து 2018இல் ஆரம்பமான தனியாள் உந்து ஊர்திகளின் இறக்குமதியில் ஏற்பட்ட திடீர் உயர்வினைக் கருத்திற்கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துகின்ற வழிமுறைகளின் தாக்கத்தினை முக்கியமாகப் பிரதிபலித்தது. அரசிறையில் அத்தகைய வீழ்ச்சி காணப்பட்ட போதும், 2019இல் மீண்டெழும் செலவினம் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்து மானியங்கள் மற்றும் மாற்றல் கொடுப்பனவுகள், சம்பளங்கள் மற்றும் கூலிகள் என்பன மீது ஏற்பட்ட செலவினத்தின் அதிகரிப்பினைப் பிரதிபலித்தன. இதன் விளைவாக முக்கிய இறை மீதிகளும் வெளிநின்ற படுகடன் மட்டங்களும் 2019இல் எதிர்பார்க்கப்பட்ட மட்டங்களிலிருந்தும் பெருமளவிற்கு பிறழ்வுற்றுக் காணப்பட்டமையானது இறைத்திரட்சி வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கான தேவையினை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக இருந்தது. மீண்டெழும் செலவினத்தில் வட்டிக் கொடுப்பனவுகள் தனிப்பெரும் கூறாக மாறியிருக்கின்ற வேளையில் அரசு ஊழியர்களின் கூலிச் செலவுகளும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளும் தொடர்ந்தும் அதிகரித்து, அரசு முதலீட்டிற்கு மிகத் தேவையான இறை இடைவெளியினை மட்டுப்படுத்தியிருக்கிறது. அதேவேளை, நலன்புரிக் கொடுப்பனவுகளினதும் மானியங்களினதும் மீதான செலவினத்தின் அதிகரித்துவரும் மட்டங்கள் அரசு வரவு செலவுத்திட்டத்தின் கீழ் தொடர்ந்தும் சமையை ஏற்படுத்தி வருகின்றன. மேலும், பாரிய படுகடன் பொறுப்புக்களுடன் நிதியியல் ரீதியாக தடைகளை எதிர்நோக்கி வருகின்ற அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் அரசு வரவு செலவுத்திட்டத்தின் மீது தொடர்ந்தும் இடர்நேர்வுகளைத் தோற்றுவித்து வருகின்றன. இத்தகையதொரு பின்னணியில், குறிப்பாக உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் பரவி வருகின்ற கொரணா தொற்றின் (கொவிட்-19) காரணமாக பொருளாதார மீட்சிக்குப் புதிதாக உருவாகியிருக்கும் இடர்நேர்வின் பின்னணியில், அரசிறையின் திரட்சியை வலுப்படுத்துவதற்குப் போதுமான வழிமுறைகளை முன்னெடுப்பது முக்கியமானதாகும். முன்னுரிமையல்லா அரசின் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கு 2019இல் முன்னெடுக்கப்பட்ட வழிமுறைகள் பாராட்டத்தக்கவை. அத்தகைய வழிமுறைகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட நன்மைகள்,

குறிப்பாக, அரச துறைக்கான பாரிய ஆட்சேர்ப்பின் காரணமாக அண்மிய எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அழுத்தங்களைக் கருத்திற் கொள்கையில், மிக முக்கியமானவையாகும். மேலும், அரச வரவு செலவுத்திட்டத்தின் மீதான அழுத்தத்தினைத் தளர்த்துவதற்கும் நடுத்தர காலத்தில் இறைத்திரட்சியை வலுப்படுத்துவதற்கும் இழுப்புக்களை ஏற்படுத்துகின்ற அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளை மாற்றியமைப்பதற்கான சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவது அவசியமாகும். மேலும், தீவிரமான பொறுப்பு முகாமைத்துவத் தொழிற்பாடுகளைக் காத்திரமான முறையில் பயன்படுத்துவதும் நடுத்தர காலப் படுகடன் முகாமைத்துவ உடயாத்தினை பின்மாற்றுவதும் சுமுகமான படுகடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவுக் கடப்பாடுகளுக்கு உதவுவதற்கும் அதேவேளையில் நடுத்தர காலப்பகுதியில் அரச படுகடனை உறுதியானதொரு மட்டத்தில் குறைப்பதற்கும் மிக முக்கியமானதாகும். இப்பின்னணியில், முதலீட்டாளர் நம்பிக்கையினைப் பாதுகாப்பதற்கும் எதிர்வரும் காலங்களில் பேரண்டப் பொருளாதாரத் தோற்றப்பாட்டினை மேம்படுத்துவதற்கும் கடுமையான இறை ஒழுங்குவிதிகளைப் பின்பற்றுவதன் மூலம் இறை ஒழுங்குகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் இன்றியமையாதனவாகவுள்ளன.

### 6.3 அரசின் வரவுசெலவுத்திட்டச் செயற்பாடுகள்

#### அரசிறை மற்றும் கொடைகள்


##### அரசிறை

2019இல் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மொத்த அரசிறை வீழ்ச்சியடைந்தமைக்கு வரி மற்றும் வரியல்லா அரசிறையில் ஏற்பட்ட குறைப்புக்களே காரணமாகும். இதன்படி, மொத்த அரசிறை 2018இன் மொ.உ.உற்பத்தியின் 13.4 சதவீதத்திலிருந்து 2019இல் 12.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. வருமான வரிகளிலிருந்தான அரசிறைச் சேகரிப்புக்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கள் காணப்பட்ட போதும் கலால் தீர்வைகள், பெறுமதிசேர் வரிகள், செஸ், துறைமுகங்கள் மற்றும் வானூர்திநிலையத் தீர்வைகள் மற்றும் இறக்குமதித் தீர்வைகள் என்பனவற்றிலிருந்தான குறைந்த அரசிறைச் சேகரிப்புக்களின் விளைவாக வரி அரசிறை 2018இன் மொ.உ.உற்பத்தியின் 11.9 சதவீதத்திலிருந்து 2019இல் 11.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதேபோன்று, வரியல்லா அரசிறை 2018இன் மொ.உ.உற்பத்தியின் 1.4 சதவீதத்திலிருந்து 2019இல் 1.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு கட்டணம் மற்றும் விதிப்புக்கள், மத்திய வங்கியிலிருந்தான பகிர்நதளிக்கத்தக்க இலாபங்கள் கிடைக்காமை மற்றும் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளிலிருந்தான இலாபங்கள் மற்றும் பங்கிலாப மாற்றல்கள் குறைவடைந்தமை என்பன முக்கிய காரணங்களாக அமைந்தன.

பெயரளவு நியதிகளில், வரியல்லா அரசிறையில் ஏற்பட்ட குறைப்பு வரி அரசிறைச் சேகரிப்பில் ஏற்பட்ட சிறிதளவு அதிகரிப்பினை விஞ்சிக் காணப்பட்டமையின் காரணமாக மொத்த அரசிறை 2018இல் ரூ.1,920.0 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.1,890.9 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. வரி அரசிறை 1.3 சதவீதத்தினால் ரூ.1,734.9 பில்லியனுக்கு அதிகரித்து கலால் தீர்வைகள், பெறுமதிசேர் வரி, சிறப்புப் பண்டத் தீர்வை, செஸ், துறைமுகங்கள், வானூர்திநிலையத் தீர்வை மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி என்பனவற்றிலிருந்தான அரசிறைச் சேகரிப்புக்கள் இவ்வாண்டுப்பகுதியில் வீழ்ச்சியடைந்த போதும் வருமான வரிகளிலிருந்தான அரசிறையில் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரிப்பு ஏற்பட்டமையினைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. மறைமுக வரிகளிலிருந்தான அரசிறை அரசின் வருமானத்திற்கான முக்கிய பங்களிப்பாளராகத் தொடர்ந்தும் விளங்கி 2019இன் மொத்த வரி அரசிறையில் 75.3 சதவீதத்திற்கு வகைகூறியது. எனினும், இது 2018 ஏப்ரல் 01ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவந்த 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க புதிய உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் நடைமுறைப்படுத்தலின் தாக்கத்தைப் பிரதிபலிக்கின்ற விதத்தில், குறிப்பிடத்தக்க அதிகரிப்பினை முன்னைய ஆண்டின் 18.1 சதவீதத்திலிருந்து 2019இல் 24.7 சதவீதத்திற்கு உயர்வடைந்த நேரடி வரிகளிலிருந்தான அரசிறையின் பங்கில் அவதானிக்க முடிந்தது. அதேவேளை, வரியல்லா அரசிறை 2018இன் ரூ.207.7 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.156.0 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்து மொத்த அரசிறையில் வரி அரசிறையின் பங்கினை 2018இன் 89.2 சதவீதத்திலிருந்து 2019இல் 91.8 சதவீதத்திற்கு அதிகரித்தது.

இவ்வாண்டுப்பகுதியில் வருமான வரியிலிருந்தான அரசிறை மொ.உ.உற்பத்தியின் சதவீதமாகவும் பெயரளவு நியதிகளிலும் அதிகரித்தமைக்கு கம்பனி மற்றும் கம்பனியல்லா வருமான வரிகளிலிருந்தான அரசிறைச் சேகரிப்புக்களில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும்.

வரைபடம் 6.3  
அரசிறையின் உள்ளடக்கம் - 2019



மூலம் : நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அலுவலகத்தின் அமைச்சு

அட்டவணை 6.2  
அரசியைப்பின் பொருளாதார வகைப்படுத்தல்

விடயம்	2018	2019	
		ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிக மானவை
ரூபா. மில்லியன்			
வரி அரசியை	1,712,318	2,077,000	1,734,925
வருமான வரிகள்	310,449	385,000	427,700
பெறுமதி சேர் வரிகள்	461,740	529,000	443,924
கலால் வரிகள்	484,287	593,045	399,511
இறக்குமதி தீர்வைகள்	96,991	140,000	98,427
ஏனைய வரிகள்	358,851	429,955	365,364
வரியல்லா அரசியை	207,656	267,000	155,974
மொத்த அரசியை	1,919,973	2,344,000	1,890,899
மொ.உ.உ இன் சதவீதமாக (அ)			
வரி அரசியை	11.9	13.3	11.6
வருமான வரிகள்	2.2	2.5	2.8
பெறுமதி சேர் வரிகள்	3.2	3.4	3.0
கலால் வரிகள்	3.4	3.8	2.7
இறக்குமதி தீர்வைகள்	0.7	0.9	0.7
ஏனைய வரிகள்	2.5	2.8	2.4
வரியல்லா அரசியை	1.4	1.7	1.0
மொத்த அரசியை	13.4	15.0	12.6
(அ) 2018இற்கான தரவானது 2020 மார்ச் 31ஆம் நாளன்று தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளை பயன்படுத்தியுள்ளது.			

இதற்கமைய, மொ.உ.உ-உற்பத்தியின் சதவீதமாக வருமான வரிகளிலிருந்தான அரசியை 2018இன் 2.2 சதவீதத்திலிருந்து 2019இல் 2.8 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில் பெயரளவு நியதிகளில், வருமான வரி அரசியைச் சேகரிப்புக்கள் இவ்வாண்டுப்பகுதியில் ரூ.427.7 பில்லியனுக்கு 37.8 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது. கம்பனி மற்றும் கம்பனியல்லா வருமான வரிகளிலிருந்தான அரசியை 2019இல் ரூ.272.6 பில்லியனுக்கு 60.4 சதவீதத்தினால் அதிகரித்து உண்ணாட்டரசியைச் சட்டத்தின் நடைமுறைப்படுத்தலின் தாக்கத்தினையும் அதேபோன்று வரிக் கொடுப்பனவுகளில் காணப்பட்ட நிருவாக ரீதியான முன்னேற்றங்கள் மற்றும் உண்ணாட்டரசியைத் திணைக்களத்தின் கூற்றுக் கண்காணிப்புச் செய்முறைகளைப் பிரதிபலித்தது. இவ்வாண்டுப்பகுதியில் உழைக்கும் போதே செலுத்தும் வரியிலிருந்தான அரசியையும் 19.5 சதவீதத்தினால் ரூ.49.4 பில்லியனுக்கு மேம்பட்டது. மேலும், பிடித்துவைத்தல் வரியிலிருந்தான அரசியை 2018இன் ரூ.46.4 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.50.4 பில்லியனுக்கு அதிகரித்த வேளையில் பொருளாதாரச் சமூகக் கட்டணங்களிலிருந்தான அரசியை 2018இன் ரூ.53.0 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.55.3 பில்லியனுக்கு அதிகரித்து உண்ணாட்டரசியைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களின் தாக்கத்தினை பிரதிபலித்ததுடன் 2019இல் பிடித்துவைத்தல் வரி மற்றும் பொருளாதாரச் சமூகக்

கட்டணங்களின் பதிவுகளையும் அதிகரித்தது. மேலும், மூலதன இலாப வரிகளிலிருந்தான அரசியைச் சேகரிப்புக்கள் 2018இன் ரூ.104.1 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.602.4 பில்லியனுக்கு அதிகரித்தது.

2019இல் பெறுமதிசேர் வரிகளிலிருந்தான அரசியை மொ.உ.உ-உற்பத்தியின் சதவீதமாகவும் பெயரளவு நியதிகளிலும் வீழ்ச்சியடைந்தமைக்கு இவ்வாண்டுக் காலப்பகுதியில் நிலவிய தளர்வடைந்த பொருளாதார நடவடிக்கைகளே காரணமாகும். இதன்படி, மொ.உ.உ-உற்பத்தியின் சதவீதமாக பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசியை 2018இன் 3.2 சதவீதத்திலிருந்து 2019இல் 3.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த வேளையில் பெயரளவு நியதிகளில் பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசியை 2019இல் 3.9 சதவீதத்தினால் ரூ.443.9 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. 2019இல் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளின் மீதான பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசியைச் சேகரிப்புக்கள் 3.0 சதவீதத்தினால் ரூ.274.0 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்த வேளையில் இறக்குமதியுடன் தொடர்பான நடவடிக்கைகளின் மீதான பெறுமதிசேர் வரிகளிலிருந்தான அரசியை ரூ.169.9 பில்லியனுக்கு 5.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. இதன்படி, மொத்த வரி அரசியைப்பின் சதவீதமாக பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசியை இவ்வாண்டுப்பகுதியில் 2018இன் 27.0 சதவீதத்திலிருந்து 25.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கமைய, மொத்த அரசியைக்கான பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசியைப்பின் பங்களிப்பு 2018இன் 24.0 சதவீதத்திலிருந்து 2019இல் 23.5 சதவீதத்திற்கு சிறிதளவினால் வீழ்ச்சியடைந்தது.

2019இல் கலால் தீர்வைகளிலிருந்தான அரசியை மொ.உ.உ-உற்பத்தியின் சதவீதமாகவும் அதேபோன்று பெயரளவு நியதிகளிலும் வீழ்ச்சியடைந்திருந்தது. இவ்வாண்டுப்பகுதியில் மொ.உ.உ-உற்பத்தியின் சதவீதமாக கலால் தீர்வைகளிலிருந்தான அரசியை முன்னைய ஆண்டின் 3.4 சதவீதத்திலிருந்து 2.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த வேளையில், பெயரளவு நியதிகளில் 2019இல் ரூ.399.5 பில்லியனுக்கு 17.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமைக்கு உந்து ஊர்திகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் சிகரெட்டுக்கள் மீதான கலால் தீர்வைகளிலிருந்தான குறைந்த அரசியையே முக்கிய காரணமாகும். உந்து ஊர்திகள் மீதான கலால் தீர்வையிலிருந்தான வருடாந்த அரசியைச் சேகரிப்பு 2018இன் ரூ.204.1 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.130.4 பில்லியனுக்கு 36.1 சதவீதத்தினால் (மொ.உ.உ-உற்பத்தியின் 0.9 சதவீதம்) குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு 2019 மாச்சில் விதிக்கப்பட்ட உயர்ந்த கலால் தீர்வைகளின் காரணமாக உந்து ஊர்திகளின் இறக்குமதிகளில் ஏற்பட்ட வீழ்ச்சியும் உந்து ஊர்திகளின் இறக்குமதிக்காக திறக்கப்படுகின்ற நாணயக் கடித்ததின் மீது 2019 ஏப்ரல் வரை விதிக்கப்பட்ட

கட்டுப்பாடுகளும் முக்கிய காரணங்களாக அமைந்தன. பெற்றோலிய உற்பத்திகள் மீதான கலால் தீர்வையிலிருந்தான அரசிறை ரூ.61.7 பில்லியனுக்கு 6.9 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமைக்கு இவ்வாண்டுப்பகுதியில் பெற்றோலிய இறக்குமதிகளில் ஏற்பட்ட வீழ்ச்சியும் 2018இன் பிற்பகுதியில் தன்னியக்க டீசலின் இறக்குமதி மீதான கலால் தீர்வைகளின் குறைப்புமே காரணங்களாக அமைந்தன. மேலும், சிகரெட் மற்றும் புகையிலை மீதான கலால் தீர்வையிலிருந்தான அரசிறை ரூ.87.4 பில்லியனுக்கு 5.3 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமைக்கு சிகரெட்டுக்களின் விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சிகளே முக்கிய காரணமாகும். எனினும், குடிவகை மீதான கலால் தீர்வையிலிருந்தான அரசிறை 2019இல் ரூ.115.4 பில்லியனுக்கு 1.3 சதவீதத்தினால் சிறிதளவால் அதிகரித்தமைக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட குடிவகைகள் இரண்டின் மீதுமான கலால் தீர்வையில் ஏற்பட்ட அதிகரிப்பே காரணமாக அமைந்தது. அதேவேளை மொத்த வரி அரசிறையில் கலால் வரி அரசிறையின் பங்கு முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 28.3 சதவீதத்திலிருந்து 2019இல் 23.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

2019இல் பெயரளவு நியதிகளில், இறக்குமதி தீர்வைகளிலிருந்தான அரசிறைச் சேகரிப்பு அதிகரித்த வேளையில் சிறப்புப் பண்டத் தீர்வைகளிலிருந்தான அரசிறை 2018 உடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்தது. பெயரளவு நியதிகளில் இறக்குமதித் தீர்வைகளிலிருந்தான அரசிறை 2019இல் ரூ.98.4 பில்லியனுக்கு 1.5 சதவீதத்தினால் அதிகரித்து பெற்றோல் மற்றும் டீசல் என்பன மீதான ஏற்புடைத்தான தீர்வை வீதங்களில் ஏற்பட்ட அதிகரிப்பினையும் 2019 வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு தெரிவுசெய்யப்பட்ட 261 விடயங்கள் மீதான இறக்குமதித் தீர்வையில் ஏற்பட்ட அதிகரிப்பினையும் பிரதிபலித்தது. எனினும், பெயரளவு நியதிகளில் சிறப்புப் பண்டத் தீர்வைகளிலிருந்தான அரசிறை இவ்வாண்டுப்பகுதியில் ரூ.70.4 பில்லியனுக்கு 7.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. இவ்வாண்டுப்பகுதியில் வரி அரசிறையில் இறக்குமதித் தீர்வைகளின் பங்கு 5.7 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்ட வேளையில் வரி அரசிறையில் சிறப்புப் பண்டத் தீர்வையின் பங்கு முன்னைய ஆண்டின் 4.4 சதவீதத்திலிருந்து 2019இல் 4.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

துறைமுகங்கள், வானூர்தி நிலையங்களுக்கான தீர்வை, செஸ் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரிகளிலிருந்தான அரசிறைச் சேகரிப்புக்கள் வீழ்ச்சியடைந்து வரி விலக்கல்களினதும் இவ்வாண்டுப்பகுதியில் பல்வேறு பொருட்களினதும் இறக்குமதிகளின் மீது வழங்கப்பட்ட சலுகைகளினதும் தாக்கத்தினைப் பிரதிபலித்தது. இதன்படி, 2019இல் துறைமுகங்கள் மற்றும் வானூர்தி நிலையங்களின் தீர்வைகளிலிருந்தான அரசிறை 1.6 சதவீதத்தினால்

ரூ.112.2 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தமைக்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலினைத் தொடர்ந்து 2019 மேயில் பாதுகாப்புச் சாதனங்களின் இறக்குமதி மீது வழங்கப்பட்ட வரி விலக்கல்களே முக்கிய காரணங்களாக அமைந்தது. 2019இல் செஸ்ஸலிருந்தான அரசிறை 2018இன் 53.4 பில்லியனிலிருந்து 50.7 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தமைக்கு 2019 மாச்ச 06ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் 25 தெரிவுசெய்யப்பட்ட விடயங்களின் மீதான செஸ் அகற்றப்பட்டமையே முக்கிய காரணமாக அமைந்தது. தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியிலிருந்தான அரசிறை பெயரளவு நியதிகளில் ரூ.70.7 பில்லியனுக்கு 1.0 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து 2019இல் இறக்குமதிகளில் ஏற்பட்ட சுருக்கத்தின் தாக்கத்தினை முக்கியமாகப் பிரதிபலித்தது. இதன்படி, இறக்குமதியுடன் தொடர்பான நடவடிக்கைகளிலிருந்தான தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியின் அரசிறை ரூ.18.2 பில்லியனுக்கு 9.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்த வேளையில் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளிலிருந்தான அரசிறை இவ்வாண்டுப்பகுதியில் ரூ.52.4 பில்லியனுக்கு 2.4 சதவீதத்தினால் அதிகரித்தது. எனினும், மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியிலிருந்தான அரசிறை முன்னைய ஆண்டினைப் போன்றே 0.5 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது. மேலும், 2018 ஒத்தோபர் 01 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட படுகடன் மீள்கொடுப்பளவு தீர்வையிலிருந்தான அரசிறை 2018இன் ரூ.4.5 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.28.7 பில்லியனுக்கு அதிகரித்த வேளையில், தொலைத்தொடர்புட்பட்டல் தீர்வையிலிருந்தான அரசிறை இவ்வாண்டுப்பகுதியில் ரூ.18.3 பில்லியனுக்கு 35.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது.

2019ஆம் ஆண்டுப்பகுதியில் வரியல்லா அரசிறை மொ.உ.உற்பத்தி சதவீதத்தின் நியதிகளிலும் பெயரளவு நியதிகளிலும் வீழ்ச்சியடைந்தது. இதன்படி, மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக வரியல்லா அரசிறை 2018இன் 1.4 சதவீதத்திலிருந்து 2019இல் 1.0 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. இதேபோன்று, பெயரளவு நியதிகளில், வரியல்லா அரசிறை 2018இன் ரூ.207.7 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.156.0 பில்லியனுக்கு 24.9 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு கட்டணம் மற்றும் விதிப்புக்களிலிருந்தான குறைந்த அரசிறை, மத்திய வங்கியிலிருந்தான பகிர்ந்தளிக்கத்தக்க இலாபங்கள் கிடைக்காமை மற்றும் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளிலிருந்தான இலாபங்கள் மற்றும் பங்கிலாப மாற்றல்களில் ஏற்பட்ட குறைப்பு என்பன காரணங்களாக அமைந்தன. 2019 வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிட்ட கட்டணங்கள் மற்றும் விதிப்புக்களுக்கு மேல் நோக்கிய திருத்தங்கள் செய்யப்பட்ட போதும் கட்டணங்கள் மற்றும் விதிப்புக்களிலிருந்தான அரசிறை 2019இல் ரூ.72.0

பில்லியனுக்கு 28.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமைக்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலினைத் தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளில் காணப்பட்ட மிதமான தன்மையே காரணமாக அமைந்தது. அதேவேளை முக்கிய அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளிலிருந்தான இலாபங்களும் பங்கிலாப மாற்றல்களும் முன்னைய ஆண்டின் ரூ.41.8 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.27.9 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. 2018இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.15.0 பில்லியன் கொண்ட இலாப மாற்றல்களுடன் ஒப்பிடுகையில் மத்திய வங்கியிலிருந்தான பகிர்ந்தளிக்கக்கூடிய இலாபம் 2019இல் கிடைக்காமல் போயிற்று. எனினும், வாடகை மற்றும் வட்டி வருமானங்களிலிருந்தான அரசிறை 2019இல் 35.1 சதவீதத்தினால் ரூ.18.5 பில்லியனுக்கு அதிகரித்த வேளையில் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்புக்களிலிருந்தான அரசிறை இவ்வாண்டுப்பகுதியில் ரூ.29.0 பில்லியனுக்கு 15.0 சதவீதத்தினால் அதிகரித்தது. ஒட்டுமொத்தமாக, இவ்வாண்டுப்பகுதியில் மொத்த அரசிறையில் வரியல்லா அரசிறையின் பங்கு 2018இன் 10.8 சதவீதத்திலிருந்து 8.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

### கொடைகள்

2019இல் இருபுடை மற்றும் பல்புடை மூலங்களிலிருந்து பெறப்பட்ட மொத்த வெளிநாட்டுக் கொடைகள் 2018இன் ரூ.12.5 பில்லியனிலிருந்து ரூ.7.9 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தன. 2019இல் இருபுடை மூலங்களிலிருந்தான வெளிநாட்டுக் கொடைகள் ரூ.5.1 பில்லியனுக்கு 41.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்த வேளையில் இவ்வாண்டுப்பகுதியில் பல்புடை மூலங்களிலிருந்தான வெளிநாட்டுக் கொடைகள் ரூ.2.8 பில்லியனுக்கு 27.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. இவ்வாண்டுப்பகுதியில் கொடைகளை வழங்கிய முக்கிய அபிவிருத்திப் பங்களார்களாக யப்பானிய அரசாங்கம், இந்திய அரசாங்கம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன காணப்பட்டன.

### செலவினமும் தேறிய கடன்வழங்கலும்

மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மொத்தச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் 2018இன் 18.7 சதவீதத்திலிருந்து 2019இல் 19.4 சதவீதத்திற்கு அதிகரித்தமைக்கு அரசு முதலீடுகளில் வீழ்ச்சி காணப்பட்டமைக்கிடையிலும் மீண்டெழும் செலவினம் அதிகரித்தமையே காரணமாகும். இதன்படி, மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மீண்டெழும் செலவினம் 2018இன் 14.5 சதவீதத்திலிருந்து 2019இல் 15.3 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில் மூலதனச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் 2018இன் 4.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2019இல் 4.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தன. மூலதனச் செலவினத்தையும் அரசாங்கத்தின் கடன்வழங்கலையும் உள்ளடக்கிய அரசு முதலீடு 2018இன் மொ.உ.உற்பத்தியின் 4.4 சதவீதத்திலிருந்து 2019இன் மொ.உ.உற்பத்தியின்

### அட்டவணை 6.3

செலவினம் மற்றும் மீள் கொடுப்பனவுகளைக் கழித்த கடன் வழங்கலின் பொருளாதார வகைப்படுத்தல்

வீடயம்	2018	2019	
		ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிக மாணவை
ரூபா. பில்லியன்			
<b>மீண்டெழும் செலவினம்</b>	2,089,713	2,308,000	2,301,155
பொருட்கள் மற்றும் பணிகள் மீதான செலவினம்	806,002	856,874	894,396
இதில் சம்பளங்கள் மற்றும் கூலிகள்	626,045	690,000	686,452
வட்டிக் கொடுப்பனவுகள்	852,190	913,000	901,352
வெளிநாடு	212,708	220,000	248,557
உள்நாடு	639,482	693,000	652,795
நடைமுறை மாற்றல்களும் மாணியங்களும்	431,521	538,126	505,407
இதில் வீட்டுத்துறைகளும் ஏனைய துறைகளும்	342,546	441,284	410,123
சமூகத்தி	39,239	50,000	44,660
ஒய்வூதியம்	194,495	222,220	227,669
வளமாக்கி மாணியம்	26,948	35,000	34,966
ஏனையவை	81,864	134,064	102,828
<b>மூலதனச் செலவினம்</b>	612,561	741,355	619,069
உண்மைச் சொத்துக்களின் கையேடு	355,763	622,386	384,959
மூலதன மாற்றல்கள்	256,798	290,264	234,110
செலவினத்திற்கு கீழான ஏற்பாடுகள்	-	-171,296	-
மீள் கொடுப்பனவுகளை கழித்த கடன் வழங்கல்	-9,046	-7,355	-4,933
<b>மொத்த செலவினமும் தேறிய கடன் வழங்கலும்</b>	<b>2,693,228</b>	<b>3,042,000</b>	<b>2,915,291</b>
மொ.உ.உ இன் சதவீதமாக (ஆ)			
<b>மீண்டெழும் செலவினம்</b>	14.5	14.8	15.3
பொருட்கள் மற்றும் பணிகள் மீதான செலவினம்	5.6	6.1	6.0
இதில் சம்பளங்கள் மற்றும் கூலிகள்	4.4	4.4	4.6
வட்டிக் கொடுப்பனவுகள்	5.9	5.9	6.0
வெளிநாடு	1.5	1.4	1.7
உள்நாடு	4.5	4.4	4.3
நடைமுறை மாற்றல்களும் மாணியங்களும்	3.0	3.4	3.4
இதில் வீட்டுத்துறைகளும் ஏனைய துறைகளும்	2.4	2.8	2.7
சமூகத்தி	0.3	0.3	0.3
ஒய்வூதியம்	1.4	1.4	1.5
வளமாக்கி மாணியம்	0.2	0.2	0.2
ஏனையவை	0.6	0.9	0.7
<b>மூலதனச் செலவினம்</b>	4.3	4.8	4.1
உண்மைச் சொத்துக்களின் கையேடு	2.5	4.0	2.6
மூலதன மாற்றல்கள்	1.8	1.9	1.6
செலவினத்திற்கு கீழான ஏற்பாடுகள்	-	-1.1	-
மீள் கொடுப்பனவுகளை கழித்த கடன் வழங்கல்	-0.1	....	....
<b>மொத்த செலவினமும் தேறிய கடன் வழங்கலும்</b>	<b>18.7</b>	<b>19.5</b>	<b>19.4</b>

(அ) 2018இற்கான தரவானது 2020 மார்ச் 31ஆம் மூலம்: நிதி, பொருளாதாரம் மற்றும் நாள்நாள் தொகைமதிப்பு மற்றும் புள்ளி கொள்கை அபிவிருத்தி விபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அமைச்சு திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளை பயன்படுத்தியுள்ளது.

4.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. எனினும், பெயரளவு நியதிகளில் மொத்தச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் 2018இன் ரூ.2,693.2 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.2,915.3 பில்லியனுக்கு அதிகரித்தது.

இவ்வாண்டுப்பகுதியில் மொ.உ.உற்பத்தி நியதிகளிலும் பெயரளவு நியதிகளிலும் மீண்டெழும் செலவினம் அதிகரித்தது. இதன்படி, மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மீண்டெழும் செலவினம் 2018இன் 14.5 சதவீதத்திலிருந்து 2019இல் 15.3 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில் பெயரளவு நியதிகளில் மீண்டெழும் செலவினம் 2018இன் ரூ.2,089.7 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.2,301.2 பில்லியனுக்கு அதிகரித்தது. உதவுதொகைகள் மற்றும் மாற்றல்கள்,






பணிகள் மீதான செலவினம் 2018இன் 5.6 சதவீதத்திலிருந்து 2019இல் 6.0 சதவீதத்திற்கு அதிகரித்திருந்த அதேவேளை பெயரளவு நியதிகளில், பண்டங்கள் மற்றும் பணிகள் மீதான செலவினம் 2019இல் 11.0 சதவீதத்தினால் ரூ.894.4 பில்லியனுக்கு அதிகரித்தது. இவ்வகைக்குள் மிகப்பெரும் செலவின விடயமாக விளங்கும் சம்பளங்கள் மற்றும் கூலிகள் முன்னைய ஆண்டின் மொ.உ.உற்பத்தியின் 4.4 சதவீதத்திலிருந்து 2019இல் மொ.உ.உற்பத்தியின் 4.6 சதவீதத்திற்கு அதிகரித்தன. இதேபோன்று, பெயரளவு நியதிகளில் சம்பளங்கள் மற்றும் கூலிகள் மீதான செலவு 2018இன் ரூ.626.0 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.686.5 பில்லியனுக்கு அதிகரித்தன. பாதுகாப்பு ஆளணியினர் உட்பட மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு செலுத்தப்பட்ட சம்பளங்களும் கூலிகளும் ரூ.506.5 பில்லியனுக்கு 9.2 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில் மாகாண சபைகளின் ஊழியர்களது சம்பளம் மற்றும் கூலிகளுக்கான மத்திய அரசாங்கத்தின் பங்களிப்பு இவ்வாண்டுப்பகுதியில் ரூ.180.0 பில்லியனுக்கு 11.0 சதவீதத்தினால் அதிகரித்தன. சம்பளங்கள் மற்றும் கூலிகளில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு அரசு துறை ஊழியர்களுக்கு 2016 சனவரியிலிருந்து புதிய சம்பள அமைப்பொன்று நடைமுறைப்படுத்தப்பட்டமையின் காரணமாக படிப்படியானதொரு அடிப்படையில் இடைக்காலப்படி உள்ளீடு செய்யப்பட்டமையும் 2019 வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு 2019 யூலை 01ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் அரசு துறை ஊழியர்களுக்கு மாதமொன்றிற்கு ரூ.2,500 கொண்ட இடைக்காலப் படி வழங்கப்பட்டமையும் முக்கிய காரணங்களாக அமைந்தன. மொத்த மீண்டெழும் செலவினத்தில் சம்பளங்கள் மற்றும் கூலிகளின் பங்கு 2018இன் 30.0 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2019இல் 29.8 சதவீதமாகக் காணப்பட்டதுடன் இது இரண்டாவது மிகப்பெரிய மீண்டெழும் செலவின விடயமாகத் தொடர்ந்தும் காணப்பட்டது. பெயரளவு நியதிகளில், ஏனைய பண்டங்கள் மற்றும் பணிகள் மீதான செலவினம் ரூ.207.9 பில்லியனுக்கு 15.6 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில் இதன் தொடர்பான பங்கு 2018இன் மொ.உ.உற்பத்தியின் 1.3 சதவீதத்திலிருந்து 2019இல் மொ.உ.உற்பத்தியின் 1.4 சதவீதத்திற்கு அதிகரித்திருந்தது.

இவ்வாண்டுப்பகுதியில் நடைமுறை மாற்றல்கள் மற்றும் மானியங்கள் மீதான செலவினம் பெயரளவு நியதிகள் மற்றும் மொ.உ.உற்பத்தியின் சதவீதம் ஆகிய இரண்டு நியதிகளிலும் அதிகரித்தமைக்கு வீட்டுத்துறையினருக்கான நடைமுறை மாற்றல்களில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாக அமைந்தது. இதன்படி, மொத்த நடைமுறை மாற்றல்களும் மானியங்களும் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 2018இன் 3.0 சதவீதத்திலிருந்து 2019இல் 3.4 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில் பெயரளவு நியதிகளில் நடைமுறை மாற்றல்களும் மானியங்களும் 2019இல் ரூ.505.4 பில்லியனுக்கு 17.1

வரைபடம் 6.5  
தொழிற்பாடுகளின்படி மொத்தச் செலவினம் - 2019



சதவீதத்தினால் அதிகரித்தன. வீட்டுத்துறையினர் மற்றும் ஏனைய துறைகளுக்கான நடைமுறை மாற்றல்கள் மொத்த நடைமுறை மாற்றல்களில் 81.1 சதவீதத்திற்கு வகைகூறிய வேளையில் அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு கூட்டுத்தாபனங்களுக்கான மாற்றல்கள் 2019இல் முறையே 15.0 சதவீதத்திற்கும் 3.9 சதவீதத்திற்கும் வகைகூறின.

ஓய்வூதியக் கொடுப்பனவுகளை உள்ளடக்குகின்ற வீட்டுத்துறையினருக்கான நடைமுறை மாற்றல்கள் 2018இன் மொ.உ.உற்பத்தியின் 2.4 சதவீதத்திலிருந்து 2019இல் மொ.உ.உற்பத்தியின் 2.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. பெயரளவு நியதிகளில், வீட்டுத்துறைக்கான நடைமுறை மாற்றல்கள் 2018இன் ரூ.342.5 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.410.1 பில்லியனுக்கு அதிகரித்தது. வீட்டுத்துறையினருக்கான மாற்றல்களில் தனிப்பெரும் விடயமாக விளங்கும் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் 2019இன் ரூ.227.7 பில்லியனுக்கு 17.1 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு இலக்கம் 03/2016 கொண்ட புதிய நிருவாகச் சுற்றறிக்கையின் முதல் இரண்டு கட்டங்களும் ஓய்வூதியம் பெறுவோரின் அடிப்படைச் சம்பளத்திற்குக் கூட்டிணைக்கப்பட்டமையின் மூலம் 2019 யூலை 01ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவந்த ஓய்வூதிய முரண்பாடுகளின் திருத்தங்களின் தாக்கம், அதேபோன்று ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை இவ்வாண்டுப்பகுதியில் 18,079இனால் 639,984இற்கு உயர்வடைந்தமை என்பனவே முக்கிய காரணங்களாக அமைந்தன. அதேவேளை, சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டத்தின் மீதான செலவினம் 2018இன் ரூ.39.2 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.44.7 பில்லியனுக்கு அதிகரித்தது. உடல் ஊனமுற்ற படைவீரர்களுக்கான நலன்புரி நிகழ்ச்சித்திட்டத்தின் மீதான செலவினம் முன்னைய ஆண்டினை விட 2019இல் ரூ.33.6 பில்லியனுக்கு 10.8 சதவீதத்தினால் அதிகரித்தது. வளமாக்கி உதவுதொகை மீது உற்பட்ட செலவினங்கள் 2018இன் ரூ.26.9 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.35.0 பில்லியனுக்கு அதிகரித்தது.



மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக, இவ்வாண்டுப்பகுதியில் அரசு நிறுவனங்களுக்கான நடைமுறை மாற்றல்கள் அதிகரித்த வேளையில் அரசு கூட்டுத்தாபனங்களுக்கான நடைமுறை மாற்றல்கள் வீழ்ச்சியடைந்தன. இதன்படி, அரசு நிறுவனங்களுக்கான நடைமுறை மாற்றல்கள் 2018இல் மொ.உ.உற்பத்தியின் 0.4 சதவீதத்திலிருந்து 2019இல் மொ.உ.உற்பத்தியின் 0.5 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில் அரசு கூட்டுத்தாபனங்களுக்கான நடைமுறை மாற்றல்கள் முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 0.2 சதவீதத்திலிருந்து 0.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தன. பெயரளவு நியதிகளில், அரசு நிறுவனங்களுக்கான நடைமுறை மாற்றல்கள் 2018இன் ரூ.61.6 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.75.8 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு கல்வித் துறைக்கான நடைமுறை மாற்றல்களில் ஏற்பட்ட அதிகரிப்பே காரணமாகும். அதேவேளை, அரசு கூட்டுத்தாபனங்களுக்கான நடைமுறை மாற்றல்கள் ரூ.27.3 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.19.5 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தமைக்கு போக்குவரத்துத் துறைக்கான நடைமுறை மாற்றல்களில் காணப்பட்ட குறைப்பே முக்கிய காரணமாக அமைந்தது. இவ்வாண்டுப்பகுதியில் இலங்கை புகைவண்டித் திணைக்களம் மற்றும் அஞ்சல் திணைக்களங்களுக்கான தொழிற்பாட்டு இழப்புக்களை ஈடுசெய்வதற்காக வழங்கப்பட்ட மாற்றல்கள் முறையே ரூ.7.6 பில்லியனுக்கும் ரூ.5.3 பில்லியனுக்கும் அதிகரித்தன.

அரசினையின் பற்றாக்குறைக்கு மத்தியில் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மூலதனச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் 2019இல் வீழ்ச்சியடைந்ததுடன் இது மூலதனச் செலவினம் முன்னுரிமை மயப்படுத்தப்பட்டமையின் தாக்கத்தினைப் பிரதிபலித்திருந்தது. இதன்படி, மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மூலதனச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் 2018இன் 4.2 சதவீதத்திலிருந்து 2019இன் 4.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தன. எனினும், இவ்வாண்டுப்பகுதியில் பெயரளவு நியதிகளில் மூலதனச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் முன்னைய ஆண்டின் ரூ.603.5 பில்லியனிலிருந்து ரூ.614.1 பில்லியனுக்கு அதிகரித்தன. அதேவேளை, அரசாங்கத்தின் மூலதனச் செலவினத்தையும் கடன்வழங்கலையும் உள்ளடக்கிய அரசு முதலீடுகள் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக முன்னைய ஆண்டின் 4.4 சதவீதத்திலிருந்து 2019இல் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 4.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்திருந்தது. எனினும், பெயரளவு நியதிகளில் அரசு முதலீடுகள் 2019இல் ரூ.631.2 பில்லியனுக்கு 1.0 சதவீதத்தினால் அதிகரித்தன. மூலதனச் சொத்துக்கள், கட்டடவாக்கம் மற்றும் நிலையான சொத்துக்களின் அபிவிருத்தி என்பனவற்றை உள்ளடக்கிய உண்மைச் சொத்துக்களின் கையேற்பின் மீது அமைச்சுக்களினாலும் திணைக்களங்களினாலும் உற்பட்ட செலவினம் 2019இன் ரூ.385.0 பில்லியனுக்கு 8.2 சதவீதத்தினால் அதிகரித்தன. மூலதன மாற்றல்கள் ரூ.234.1 பில்லியனுக்கு 8.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமைக்கு அரசு

கூட்டுத்தாபனங்களுக்கான மாற்றல்களில் ஏற்பட்ட குறைப்பே காரணமாகும். அதேவேளை, அரசு கூட்டுத்தாபனங்களுக்கான அரசின் கடன்வழங்கல் 2019இல் ரூ.12.2 பில்லியனாக விளங்கி 2018இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.12.4 பில்லியனிலிருந்து 2.0 சதவீதம் கொண்ட வீழ்ச்சியைக் காட்டியது.

பொருளாதாரப் பணிகளில் அரசு முதலீடுகள் அதிகரித்த வேளையில் சமூக பணிகளுக்கான அரசு முதலீடுகள் இவ்வாண்டுப்பகுதியில் வீழ்ச்சியடைந்திருந்தன. இதன்படி, பொருளாதாரப் பணிகளில் அரசு முதலீடுகள் 2018இன் ரூ.437.9 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.475.9 பில்லியனுக்கு அதிகரித்த வேளையில் சமூகப் பணிகளில் அரசு முதலீடுகள் 2018இன் ரூ.133.2 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.112.9 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தன. பொருளாதாரப் பணிகளில் அரசு முதலீடுகள் நாட்டின் போக்குவரத்து வலையமைப்பின் தரத்தினை மேம்படுத்துவதற்காக பெருமளவிற்கு நெறிப்படுத்தப்பட்டது. சமூகப் பணிகளில் அரசு முதலீடுகள் முக்கியமாக கல்வி மற்றும் நலத் துறைகளின் தரத்தினை தரமுயர்த்துவதனை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது. இவ்வாண்டுப்பகுதியில், கல்வியின் தரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் கல்வித் துறையின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில், நலத் துறையின் மேற்கொள்ளப்பட்ட அரசு முதலீடுகள் முக்கியமாக நலத் துறையிலுள்ள பணி விநியோகங்களின் தரத்தினை உயர்த்துவதற்காக வைத்தியசாலைகளின் கட்டடவாக்கத்தையும் தரத்திணையும் உயர்த்துவதனை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது.

## முக்கிய இறை மீதிகள்

பாரிய இறக்குமதி அழுத்தங்கள், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் காரணமாக மேலும் மோசமடைந்த பொருளாதார நடவடிக்கைகளின் நீண்ட மிதமான தன்மை மற்றும் உதவுதொகை மற்றும் மாற்றல்கள் மற்றும் சம்பளங்கள் மற்றும் கூலிகள் என்பனவற்றின் முக்கிய காரணமாக மீண்டெழும் செலவினத்தில் ஏற்பட்ட உயர்வு என்பனவற்றின் தாக்கத்திலிருந்து முக்கியமாகத் தோன்றிய அரசினையின் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியின் காரணமாக 2019இல் முக்கிய இறை மீதிகள் மோசமடைந்திருந்தன. இதன்படி, மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக திரண்ட வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை முன்னைய ஆண்டின் 5.3 சதவீதத்திலிருந்து (ரூ.760.8 பில்லியன்) 2019இல் 6.8 சதவீதத்திற்கு (ரூ.1,016.5 பில்லியன்) அதிகரித்தது. அரசாங்கத்தின் குறைச்சேமிப்புக்களைப் பிரதிபலிக்கின்ற நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை 2018இன் மொ.உ.உற்பத்தியின் 1.2 சதவீதத்திலிருந்து (ரூ.169.7 பில்லியன்) 2019இல் மொ.உ.உற்பத்தியின் 2.7 சதவீதத்திற்கு (ரூ.410.3 பில்லியன்) விரிவடைந்தது. அதேவேளை, ஒட்டுமொத்தப் பற்றாக்குறையிலிருந்து வட்டிக் கொடுப்பனவுகளை நீக்குகின்றதும் இறைக்கொள்கையின் தற்றுணிபுக் கூறுகளை பிரதிபலிக்கின்றதுமான ஆரம்ப மீதி 2018இன் மொ.உ.உற்பத்தியின்

சிறப்புக்குறிப்பு 10

குறைவடைந்த அரசிறைத் திட்டங்களுக்கு மத்தியில் அரசு செலவினத்தின் விளைத்திறனான முகாமைத்துவத்தின் முக்கியத்துவம்

**பொதுநோக்கு**


குறைவடைந்த அரசிறைச் சேகரிப்புக்கள் மற்றும் அதிகரித்துவரும் அரசு செலவினம் என்பவற்றிற்கு மத்தியில் பெரும்பாலும் சுதந்திரத்திற்குப் பின்னான காலப்பகுதி முழுவதிலும் இலங்கையின் இறைத் தொழிற்பாடுகள் பாரிய கட்டமைப்புரீதியான வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையினை பிரதிபலித்திருந்தன. உண்மையில், அரசாங்கத்தின் வருமானமானது மீண்டெழும் செலவினைக்கூட ஈடுசெய்வதற்கு போதுமானதாக காணப்படாமையானது அரசு நடைமுறைக் கணக்கில் (வரைபடம் சி.கு.10.1) தொடர்ச்சியான பற்றாக்குறையினைத் தோற்றுவித்து வருகின்றது. இதற்கு மத்தியில், அரசின் மீண்டெழும் செலவினம் பெரும்பாலும் அரசிறையின் வளர்ச்சியினைக் காட்டிலும் விரைவான வேகத்தில் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமை, இறை நிலைமையினை மேலும் மோசமாக்கியிருக்கின்றது. மீண்டெழும் செலவினம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதும் மூலதனச் செலவினம் மதிப்பீடுகளிலும் பார்க்கக் குறைவாக இருப்பதுவும் பொருளாதாரத்தின் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புக்களை மோசமாகப் பாதித்திருக்கின்றன. இருப்பினுங்கூட, அரசின் ஆரம்பச் செலவினத்தில் (அதாவது வட்டிக் கொடுப்பனவுகளைக் கழித்த மொத்தச் செலவினம்) காணப்படும் நெகிழ்ச்சியற்ற தன்மை சுதந்திரத்திற்குப் பின்னான வரவு செலவுத்திட்டத் தொழிற்பாடுகளில் ஒரு சில ஆண்டுகளைத் தவிர, ஆரம்ப மீதியில் நிலையான பற்றாக்குறையினையே விட்டுச் சென்றிருக்கின்றது. இறைத் தொழிற்பாடுகளில் காணப்பட்ட விடாப்பிடியான பற்றாக்குறை தொடர்ந்தும் காணப்படுவதுடன் தொடர்ச்சியாக கடன்பட்ட நிதியின் மூலமாக அவை நிதியிட்டம் செய்யப்பட்டமையின் காரணமாக அரசு படுகடன் கடந்த ஆண்டுகளில் ஒன்றுதிரண்டு காணப்படுவதுடன் எதிர்வரும் காலத்தில் படுகடன் நிலைத்து நிற்குத்தன்மை தொடர்பான கரிசனைகளையும் தோற்றுவித்து வருகின்றது. அரசு படுகடன் இருப்பு தொடர்ந்தும் பாரியளவில் காணப்படுவதனால் வட்டிக் கொடுப்பனவுகள் மீதான செலவினம் தொடர்ந்தும் அதிகரிக்கும் என்பதனால் மீண்டெழும் செலவினத்தினை முன்மதியுடன் முகாமைப்படுத்தாதபோது

மீண்டெழும் செலவினத்தின் முகாமைத்துவம் எதிர்வரும் ஆண்டுகளில் சவாலுக்குரியதாக இருக்கக்கூடும். மீண்டெழும் செலவினத்தின் ஏனைய பாரிய செலவின வகைகளான சம்பளங்கள், கூலிகள் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் என்பன இறைத் தொழிற்பாடுகளின் மீது, குறிப்பாக, கூடியளவு ஆட்கள் அரசு துறை பதவிகளுக்குச் சேர்த்துக் கொள்ளப்படும் பொழுது குறிப்பிடத்தக்க அழுத்தத்தினைத் தோற்றுவிக்கக்கூடும். மேலும், குறிப்பாக நாட்டில் வயது முதிர்ந்த குடித்தொகையினர் அதிகரித்து வருகின்றதொரு பின்னணியில் அரசு துறையின் நிதியிடப்படாத ஓய்வூதியத் திட்டம் அதனுடன் இணைந்ததான மிகையான சமூக பாதுகாப்பு வலை நிகழ்ச்சித்திட்டங்கள் என்பன இறைத் தொழிற்பாடுகளின் மீது அழுத்தத்தினை ஏற்படுத்தக்கூடும். அதேவேளை, அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளைப் பொறுத்தவரையில் விளைத்திறனற்ற முகாமைத்துவம் மற்றும் அவற்றின் உற்பத்திகளுக்கும் சேவைகளுக்கும் செலவுகளைப் பிரதிபலிக்கின்ற வகையில் தீர்வைக் கட்டமைப்புக்கள் காணப்படாமையே போன்ற பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்கு முன்மதியுடைய வழிமுறைகள் எடுக்கப்படாவிட்டால் அவற்றிற்கான மாற்றல் கொடுப்பனவுகள் அதிகரிக்கக்கூடும். மேலும், அதிகளவான இயற்கை அனர்த்த சம்பவங்கள் அரசாங்கத்தின் செலவின முகாமைத்துவ முயற்சிகளின் மீது பாரியளவான சுமையினை ஏற்படுத்தக்கூடும். இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஏற்கனவே சில முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்த போதிலும் அத்தகைய முயற்சிகளின் முன்னேற்றங்களின் மீது தொடர்ந்தும் கவனம் செலுத்துவது இறை உறுதிப்பாட்டிற்கு இன்றியமையாததாகும்.

**அரசு செலவினம்: பாதிடப்பட்டவை எதிர் உண்மையானவை**


உண்மையான அரசு செலவினம் பாதிடப்பட்ட மதிப்பீடுகளிலும் பார்க்கக் குறைவாக இருந்தபோதும், அண்மைய ஆண்டுகளில் துணைநிரப்பு ஒதுக்கீடுகள் அடிக்கடி சமர்ப்பிக்கப்படுவது அரசு செலவின முகாமைத்துவத்தின் விளைத்திறனான

வரைபடம் சி.கு. 10.1  
அரசிறையும் செலவினமும்



மூலம் : நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அலிவிரித்தி அமைச்சு


வரைபடம் சி.கு. 10.2  
அரசு செலவினம் - பாதிடப்பட்ட எதிர் உண்மையான



மூலம் : நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அலிவிரித்தி அமைச்சு


வரைபடம் சி.கு. 10.3

அரசிறையின் சதவீதமாக மீண்டெழும் செலவினம்



வரைபடம் சி.கு. 10.4

அரசாங்க ஊழியர்கள் மற்றும் சம்பளங்கள் மற்றும் கூலிகள் மீதான செலவினம் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகள்



தன்மையினை அடிக்கடி கேள்விக்குட்படுத்துகின்றது<sup>1</sup> (வரைபடம் சி.கு.10.2)<sup>2</sup>. கடந்த ஏழு ஆண்டுகளாக அரசாங்கம் துணைநிரப்பு ஒதுக்கீடுகளைத் தொடர்ச்சியாகத் திரட்டியிருந்ததுடன் அவற்றில் பெரும்பங்கானது படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளின் பேரிலானதாகும்<sup>3</sup>. அரசாங்கத்தின் அத்தகைய கட்டாய செலவுகளைப் பூர்த்தி செய்வதற்கான துணைநிரப்பு ஒதுக்குகளைச் சமர்ப்பிப்பது அரசு செலவினத்தின் முன்மதியுடைய முகாமைத்துவத்திற்கு உதவுவதில்லை. அத்தகைய நடைமுறைகள் மற்றைய துறைகளிலிருந்தான பெரும்பாலும் மூலதனச் செலவினத்தினைக் கட்டுப்படுத்துவதற்கான கோரிக்கையாகவே அடிக்கடி இருக்கின்றதுடன் இது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வாழ்ப்புக்களை பாதிக்கக்கூடும். ஆகவே, இலங்கையின் இறைத் தொழிற்பாடுகள் தொடர்பான பிரச்சினைகள் அரசிறைப் பற்றாக்குறையுடன் தொடர்பானவை மாத்திரமன்றி செலவினத்தின் உத்தமமற்ற முகாமைத்துவத்தின் மீதான தாக்கத்தினையும் எடுத்துக்காட்டுகின்றது.

**மீண்டெழும் செலவினத்தின் முகாமைத்துவம்**

வட்டிக் கொடுப்பனவுகள், சம்பளங்கள் மற்றும் கூலிகள் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் போன்ற கட்டாய இறைச் செலவினங்களின் பங்கு அதிகரித்து வருவதனாலும் இம்மூன்று துணைக் கூறுகளும் ஒன்றுசேர்ந்து 2019இற்கான அரசிறையில் 96 சதவீதத்தினைப் பயன்படுத்திக் கொண்டமையினாலும் இறைத் தொழிற்பாடுகள் மீதான அவற்றின் அழுத்தம் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது (வரைபடம் சி.கு. 8.3). அதேவேளை, வட்டிக் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளங்கள் மற்றும் கூலிகள் மீதான செலவினம் மாத்திரம் 2019இன் அரசிறையில் ஏறத்தாழ 36 சதவீதத்தினைப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. மேலும், ஓய்வூதியங்கள் உட்பட, கடந்த ஆண்டுகளாக அதிகரித்துச் செல்லும் போக்கினைக் கொண்டிருக்கும் மானியங்கள் மற்றும் மாற்றல்கள் என்பன 2019இன் அரசிறையில் 26.7 சதவீதத்திற்கு வகைகூறியிருந்தன. தனியாள் ஊதியங்கள், மானியங்கள்

மற்றும் மாற்றல்கள் மீதான அத்தகைய பாரிய செலவினங்கள், சுகாதாரம், கல்வி, வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம் போன்ற சமூக மற்றும் பொருளாதாரப் பணிகள் மீதான ஏனைய மீண்டெழும் செலவினத்திற்கான ஏற்பாட்டிற்கு சிறிதளவு மாத்திரமே இடமளிக்கின்றதுடன் மூலதனச் செலவினத்திற்குத் தேவைப்படும் மூலவளங்களை தனியாகப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

**தனியாள் ஊதியங்கள் மீதான செலவினம்**

சம்பளங்கள், கூலிகள் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் என்பவற்றின் மீதான செலவினம் கடந்த ஆண்டுகளில் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்துள்ளது. அரசு துறைக்கான ஆட்சேர்ப்புக்களில் காணப்பட்ட அதிகரிப்பு, சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளில் செய்யப்பட்ட மேல் நோக்கிய திருத்தங்கள் என்பவற்றின் காரணமாக சம்பளங்கள், கூலிகள் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் என்பன முன்னைய ஆண்டினை காட்டிலும் 2019இல் 11.4 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு பங்களித்திருந்தன (வரைபடம் சி.கு.10.4). 2010-2019 காலப்பகுதியில், சம்பளங்கள் மற்றும் கூலிகள் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் என்பன சராசரியாக அரசிறையில் ஏறத்தாழ 45 சதவீதத்திற்கு வகைகூறியிருந்தன. இலங்கையின் குடித்தொகை விரைவாக வயது முதிர்ந்து வருவதும் அரசு ஊழியர்களின் அளவு நிதியிடப்படாத ஓய்வூதியத் திட்டங்களுக்கு மத்தியில் பெரிதாகி வருவதனாலும் சம்பளங்கள் மற்றும் கூலிகள் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் போன்றவற்றின் செலவினத்தின் பேரிலான இறைச் சுமை எதிர்காலத்தில் கணிசமாக உயர்வடையக்கூடும்.


**மானியங்கள் மற்றும் மாற்றல்கள் மீதான செலவினம்**

அரசாங்கம் மானியம் மற்றும் மாற்றல் நிகழ்ச்சித்திட்டங்களின் மீது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 3-4 சதவீதத்தினை (அரசு வருமானத்தில் ஏறத்தாழ 15 சதவீதத்திற்குச் சமமானது அல்லது கூடுதலானது) செலவிட்டு வருகின்றது. இத்தகைய மானியங்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக்கூடிய குழுமத்தினரின் வாழ்க்கைத்தரத்தினை

1 அரசாங்கத்தின் மேலதிக நிதித் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்காக குறிப்பிட்டதொரு ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டச் செலவினத்திற்காக மேலதிகமாகத் திரட்டப்பட்ட நிதி  
2 துணைநிரப்பு ஒதுக்கீடுகளுக்காக திரட்டப்பட்ட நிதி அல்லவாண்டுப் பகுதியில் முழுமையாக பயன்படுத்தப்படாதென எடுக்கேள் கொள்ளப்படுகின்றது.  
3 தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் செயலாற்றல் அறிக்கையின்படி.




வரைபடம் சி.கு. 10.5  
மானியங்கள் மற்றும் மாற்றல்கள் மீதான செலவினம்



உயர்த்தும் நோக்குடன் வழங்கப்பட்டு வருகின்ற போதும் சில மானியம் மற்றும் மாற்றல் நிகழ்ச்சித்திட்டங்கள் வறுமையினைக் குறைப்பதில் காத்திரமற்ற தன்மையினைக் கொண்டனவாகவும் மேலாண்மை இலக்கில் உயர்மட்ட கசிவுகள் என்பனவற்றிலிருந்து தோன்றுகின்ற விளைத்திறன்ற தன்மையின் காரணமாக சமமான பங்கீட்டினைக் கொண்டாடாமையினையும் அடிக்கடி அவதானிக்க முடிகின்றது. எடுத்துக்காட்டாக, சமூகத்திலுள்ள பாதிக்கப்பட்ட கூடிய மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் சமூகத்தி நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைக்கிடப்பட்டு வருகின்ற போதும், பயன்பெறுநர்கள் பல ஆண்டுகளாக இந்நிகழ்ச்சித்திட்டத்திற்குள் காணப்படுவதனையும் அடிக்கடி அவதானிக்க முடிகின்றது. அதேவேளை தற்போதைய தெரிவுச் செயல்முறையின் கீழ் தகையற்ற நபர்கள் இந்நிகழ்ச்சித்திட்டத்திற்குள் நுழைந்துள்ளனர். வளமாக்கி மானியம் நிகழ்ச்சித்திட்டத்தினைப் பொறுத்தவரை, மானியம் வழங்கப்பட்ட வளமாக்கியினை அளவுக்கதிகமாக பயன்படுத்துவது போன்ற பிரச்சினைகள் நிகழ்ச்சித்திட்டத்தின் காத்திரமான தன்மையினையும் நீடித்துநிலைத்திருக்கும் தன்மையினையும் பாதிக்கின்ற அதேவேளையில் மண் மற்றும் நீர் மாசடைதல் மற்றும் நாட்டின் உணவுப் பாதுகாப்பு போன்றவற்றுடன் தொடர்புடைய கரிசனைகளையும் தோற்றுவிக்கின்றது. மேலும், முதிர்ச்சியடைந்துவரும் குடித்தொகையினர் காரணமாக சுகாதாரம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு வலையமைப்பிற்கான ஏற்பாடு போன்ற துறைகளில் நாட்டின் செலவினத்தினை அதிகரிக்க வேண்டிய தேவையும் காணப்படுகின்றது. மேலும், இலங்கை வெள்ளப் பெருக்கு, மண்சரிவு மற்றும் வரட்சி போன்ற பொதுவான காரணங்களினால் அடிக்கடி இயற்கை அனர்த்தங்களுக்கு உட்படுவதுடன் உயிரிழப்புக்களும் சொத்து இழப்புக்களும் அதிகரித்து வருகின்ற அதேவேளையில் அரசு வரவு செலவுத்திட்டத்தின் மீது மேலதிக அழுத்தங்களுக்கும் இட்டுச்செல்கின்றது. கொவிட்-19 தொற்றின் அண்மைய பரவலும் அத்தகைய துரதிவழிவசமான சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கான இறை இடைவெளிக்கான தேவையும் அதேபோன்று கோரிக்கை விடுக்கப்படுமிடத்து பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் மானியங்களைப் பகிர்நதளிப்பதற்கு மேம்பட்ட முறைமையொன்றின்

வரைபடம் சி.கு. 10.6  
மீண்டெழும் செலவினம் மற்றும் பொது முதலீடு என்பவற்றின் சார்புரீதியான பங்கு




தேவைப்படையும் எடுத்துக்காட்டியுள்ளது. ஆகவே, இழப்பீடு மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் என்பன மீது உற்பத்திகின்ற செலவுகளின் பேரில் இயற்கை அனர்த்தங்களின் அதிகரித்த சம்பவங்களிலிருந்து தோன்றிய திட்டமிடப்படாத செலவினம் அரசு செலவினத்தினை முகாமைப்படுத்துவதன் மீதான அழுத்தத்தினை அதிகரிக்கக்கூடும். மேலும், அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் தொடர்பில் அவற்றின் பலவீனமான நிதியியல் செயலாற்றத்திற்கு நீடித்துநிலைத்திருக்கும் அடிப்படையில் மீட்சியடையச் செய்வதற்கும் அவற்றின் நிதியியல் பலத்தினை மேம்படுத்தவும் பொருத்தமான வழிமுறைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் காலத்தில் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளுக்கான மாற்றல்கள் மேலும் அதிகரிக்கக்கூடும்.

அரசு முதலீடுகள் மீதான செலவினம்

மீண்டெழும் செலவினத்தின் அதிகரித்துவரும் பங்கானது அரசு முதலீடுகளுக்குக் கிடைக்கத்தக்க நிதியின் அளவினை மட்டுப்படுத்தியிருக்கின்றது (வரைபடம் சி.கு. 10.6). எனினும், அரசு முதலீட்டினைக் கட்டுப்படுத்துவது எதிர் விளைவுகளைக் கொண்டிருக்கும் என்பதுடன் நடுத்தர மற்றும் நீண்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சியையும்

வரைபடம் சி.கு. 10.7  
பொது முதலீட்டின் உள்ளடக்கம்



தளர்வுச் செய்துவிடும். முக்கியமாக பொருளாதாரம் மற்றும் சமூக உட்கட்டமைப்புத் துறைகளின் மீதான அரசு துறை முதலீடுகளில் மெதுவான போக்கொன்று கடந்த தசாப்த காலத்தில் அல்லது அதற்கும் கூடுதலான காலப்பகுதியில் அவதானிக்கப்பட்டிருந்தது (வரைபடம் சி.கு. 10.7). அரசு முதலீட்டில் மிகப்பெரும் விடயமாக விளங்கும் பொருளாதார உட்கட்டமைப்பின் மீதான செலவினம் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம், வலு மற்றும் நீர்வழங்கல், போக்குவரத்து மற்றும் தொடர்புட்பட்ட என்பவற்றை உள்ளடக்கியிருப்பதன் பொதுவான கீழ் நோக்கிய போக்குடன் கடந்த ஆண்டுகளாகக் கணிசமான வேறுபாடுகளைப் பிரதிபலித்த வேளையில் கல்வி, சுகாதாரம், வீடமைப்பு மற்றும் சமூகப் பணிகள் என்பவற்றை உள்ளடக்கிய சமூக உட்கட்டமைப்பு மீதான செலவினம் தொடர்ந்தும் குறைவாகக் காணப்பட்டது. மீண்டெழும் செலவினத்தில் காணப்படும் மிதமிஞ்சிய செலவினத்தினை எதிரீடு செய்யும் பொருட்டு அரசு முதலீடுகளில் அத்தகைய குறைந்த மட்டங்களைப் பேணுவது நாட்டின் நீண்டகால அபிவிருத்தி வாய்ப்புக்களுக்கு இடையூறாக விளங்கக் கூடும்.

#### முன்னோக்கிப் பயணித்தல்

இறைத்திரட்சியை வலுப்படுத்துவது அரசு செலவினத்தின் காத்திரமான முகாமைத்துவத்தினையும் அதேவேளையில் அரசிறைக்கும் பொருளாதார வளர்ச்சிக்குமிடையில் பொருத்தமான சமநிலையொன்றினைப் பேணுவதனையும் தேவைப்படுத்துகின்றது. செலவின முகாமைத்துவம் இறை ஒழுங்குகளுக்கான கடப்பாடுகளையும் வரவு செலவுத்திட்டச் செலவுகள் வருடாந்த வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் பேணப்படுவதனையும் தேவைப்படுத்துகின்றது. இது தொடர்பில், அரசு துறைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதில் நன்கு திட்டமிடப்பட்ட கொள்கையன்று உட்பட அரசாங்கம் பின்பற்றப்பட வேண்டிய பல்வேறு அம்சங்கள் தொடர்பில் முக்கியமாக வலியுறுத்தப்படுகின்றதுடன் இதன் ஊடாக சம்பளங்கள், கூலிகள் மற்றும் ஓய்வூதியப் பொறுப்புக்கள் மீதான செலவினம் கட்டுப்படுத்தப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை அறிமுகப்படுத்துதல் மற்றும் ஓய்வூதிய வயதினை நீடிப்பதற்கான சாத்தியத்தன்மை என்பவற்றை மாற்று ஏற்பாடுகளாகப் பரிசீலனையில் கொள்ள முடியும். அதேவேளை, 2020இன் தொடக்கத்தில் நிறுவப்பட்ட தேசிய சம்பளங்கள் ஆணைக்குழு அரசு மற்றும் தனியார்

துறைகளின் ஊதிய அமைப்பினை மீள ஆராய்வதன் மூலம் புதிய சம்பளங்கள் கொள்கையொன்றினை வடிவமைத்து நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு வழிகாட்டலையும் உதவியையும் வழங்கமுடியும். மேலும், பாதுகாப்பு வலையமைப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் சிறந்த முறையில் இலக்கிடப்படுவதனை உறுதிப்படுத்துவதன் மூலம் மானியங்கள் மற்றும் மாற்றல்கள் மீதான செலவினத்தினைச் சிக்கனப்படுத்த முடியும். அதேவேளையில், தேவையற்ற நிர்வாக செலவினங்களையும் கட்டுப்படுத்த முடியும். இது தொடர்பில், மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்ட முறையியலொன்றினூடாக சமூகத்திலுள்ள பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய பிரிவினரை அடையாளம் காண்பது உண்மையற்ற பயன்பெறுநர்களை நிகழ்ச்சித்திட்டத்திலிருந்து நீக்கவிடுவதற்கு உதவக்கூடும். மேலும், அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் கண்காணிப்புச் செய்முறைகளை வலுப்படுத்துவது இழப்புக்களை ஏற்படுத்துகின்ற அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளை இலாப மீட்டும் தொழில்முயற்சிகளாக மாற்றுவதற்கு அரசாங்கத்தினை இயலச்செய்யும் அதேவேளையில் ஏற்கனவே இலாபத்தினை ஈட்டும் நிறுவனங்களின் இலாபத்தினை அதிகரிப்பதன் ஊடாக மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தின் மீதான கமையினையும் குறைக்க முடியும். மேலும், அரசிற்குச் சொந்தமான 13 தொழில்முயற்சிகளினாலும் கையொப்பமிடப்பட்ட கம்பனி நோக்கக் கூற்றுக்களை அவை காத்திரமான விதத்தில் பின்பற்றுவதனை உறுதிப்படுத்துவது அரசு தொழில்முயற்சிகளின் காத்திரமான தன்மையினை அதிகரிக்கும். அதேவேளை, நடுத்தர காலத்திலிருந்து நீண்ட காலம் வரையான காலப்பகுதியில் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியை நனவாக்கிக் கொள்வதற்கு பௌதீக உட்கட்டமைப்பிலும் மனித மூலதனத்திலும் இன்றியமையாத முதலீடுகளைத் தொடர்ந்தும் மேற்கொள்ளவேண்டியது அவசியமானதாகும். இது தொடர்பில், முன்னுரிமைத் துறைகளில் திட்டமிடப்பட்ட அரசு முதலீடுகளைக் கட்டுப்படுத்துவதோ அல்லது பிற்போடுவதோ தவிர்க்கப்படவேண்டியதுடன் நீடித்துநிலைத்திருக்கும் வகையில் அரசு தனியார் பங்குடமை போன்ற மாற்று நிதியிடல் ஏற்பாடுகளை அடையாளம் காணப்படலும் வேண்டும்.

6


0.6 சதவீதம் கொண்ட (ரூ.91.4 பில்லியன்) மிகையுடன் ஒப்பிடுகையில் மொ.உ.உற்பத்தியின் 0.8 சதவீதம் கொண்ட (ரூ.115.1 பில்லியன்) பற்றாக்குறைக்கு மாற்றமடைந்து கடந்த இரு ஆண்டு காலப்பகுதியிலும் அவதானிக்கப்பட்ட சாதகமான போக்கினை மாற்றியமைத்தது.

#### வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறைக்கு நிதியிடல்

2019இல் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறைக்கு நிதியிடுவதில் அரசாங்கம் உள்நாட்டு மூலங்களிலேயே கூடுதலாகத் தங்கியிருந்தது. உள்நாட்டு மூலங்களின் ஊடான தேறிய நிதியிடல் 2018இன் மொ.உ.உற்பத்தியின் 3.0 சதவீதத்துடன் ஒப்பிடுகையில்

2019இல் மொ.உ.உற்பத்தியின் 4.7 சதவீதத்திற்கு வகைகூறியது. மேலும், மொத்த நிதியிடல் தேவைப்பாட்டில் தேறிய உள்நாட்டு நிதியிடல் 2018இன் 57.5 சதவீதத்துடன் (ரூ.437.2 பில்லியன்) ஒப்பிடுகையில் 2019இல் ரூ.69.1 சதவீதத்திற்குப் (ரூ.702.4 பில்லியன்) பங்களித்தது. இதன்படி, வெளிநாட்டு மூலங்களினூடாக தேறிய நிதியிடலின் பங்கு 2018இன் 42.5 சதவீதத்திலிருந்து (ரூ.323.5 பில்லியன்) 2019இல் 30.9 சதவீதத்திற்கு (ரூ.314.1 பில்லியன்) குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக வெளிநாட்டு மூலங்களினூடான தேறிய நிதியிடல் 2018இன் 2.3 சதவீதத்திலிருந்து 2019இல் 2.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

வரைபடம் 6.6  
பற்றாக்குறைக்கான நிதியிடல்  
(மொ.உ.உஇன் சதவீதமாக)



தேறிய உள்நாட்டின் நிதியிடலின் உள்ளமைப்பில் விரிவாக்கமுறாத மூலங்களிலிருந்தான கடன்பாடுகள் அதிகரித்ததுடன் 2019இல் மிகப் பாரியதாக தொடர்ந்தும் இருக்கும். இதன்படி, வங்கியல்லாத துறையிலிருந்தான அரசின் கடன்பாடுகள் ரூ.509.3 பில்லியனுக்கு குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்து 2019இன் மொத்தத் தேறிய உள்நாட்டு நிதியிடலில் 2018இன் 75.0 சதவீதத்துடன் (ரூ.327.8 பில்லியன்) ஒப்பிடுகையில் 72.5 சதவீதத்திற்கு வகைசூறியது. 2019இல் வங்கிதொழில் துறையிலிருந்தான நிதியிடல் ரூ.193.1 பில்லியனாக விளங்கி 2018இல் பதிவுசெய்யப்பட்ட 25.0 சதவீதத்துடன் (ரூ.109.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் மொத்தத் தேறிய உள்நாட்டுக் கடன்பாடுகளில் 27.5 சதவீதத்தினைப் பிரசன்னப்படுத்தியது. மத்திய வங்கியிலிருந்தான நிதியிடல், 2018இன் ரூ.246.1 பில்லியன் கொண்ட தேறிய நிதியிடலுடன் ஒப்பிடுகையில் 2019இல் ரூ.108.1 பில்லியன் கொண்ட தேறிய மீள்கொடுப்பனவொன்றினைப் பதிவுசெய்தது. எனினும், மத்திய வங்கியிலிருந்தான தற்காலிக முற்பணங்களினூடான தேறிய கடன்பாடுகள் 2018இன் ரூ.1.2 பில்லியன் கொண்ட சிறிதளவு தேறிய மீள்கொடுப்பனவுகளுடன் ஒப்பிடுகையில் 2019இல் ரூ.38.0 பில்லியனுக்கு அதிகரித்தது. அதேவேளை, வர்த்தக வங்கிகளிலிருந்தான தேறிய நிதியிடலும் 2018இன் ரூ.136.6 பில்லியன் கொண்ட தேறிய மீள்கொடுப்பனவுடன் ஒப்பிடுகையில் 2019ஆம் ஆண்டுப்பகுதியில் ரூ.301.2 பில்லியனுக்கு குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது. வர்த்தக வங்கிகளின் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளின் உடமைகளில் ஏற்பட்ட அதிகரிப்புக்கள் வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவுகளிலிருந்தான கடன்பாடுகளில் ஏற்பட்ட அதிகரிப்புடன் இணைந்து 2019இல் வங்கித்தொழில் துறையிலிருந்தான கடன்பாடுகளின் தேறிய அதிகரிப்பிற்குப் பங்களித்தது.

2019ஆம் ஆண்டுப்பகுதியில் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் குறிப்பிடத்தக்க உயர்ந்த வழங்கல்களுக்கு மத்தியிலும் வெளிநாட்டு நாணய கால நிதியிடல் வசதிகளின்

தேறிய மீள்கொடுப்பனவுகள் மற்றும் திறைசேரி முறிகளிலான வெளிநாட்டு முதலீடுகள் என்பனவற்றின் காரணமாக 2019இல் வெளிநாட்டு மூலங்களிலிருந்தான தேறிய நிதியிடல் சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது. இதன்படி, வெளிநாட்டு மூலங்களினூடான வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையின் தேறிய நிதியிடல் 2018இன் ரூ.323.5 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.314.1 பில்லியனுக்கு குறைவடைந்தது. ரூ.782.5 பில்லியன் கொண்ட (ஐ.அ.டொலர் 4.4 பில்லியன்) புதிய வழங்கல்களுக்கும் ரூ.269.8 பில்லியன் கொண்ட (ஐ.அ.டொலர் 1.5 பில்லியன்) மீள்கொடுப்பனவுகளுக்குமிடையிலான வேறுபாடாக விளங்கும் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளினூடான தேறிய கடன்பாடுகள் பயன்படுத்தப்படாத நிலுவையான ரூ.51.4 பில்லியன் (ஐ.அ.டொலர் 0.3 பில்லியன்) உடன் சேர்ந்து 2019 இறுதியில் ரூ.461.4 பில்லியனுக்கு (ஐ.அ.டொலர் 2.6 பில்லியன்) அதிகரித்தது. 2018இல் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளிலிருந்தான தேறிய நிதியிடல் ரூ.390.4 பில்லியனாக (ஐ.அ.டொலர் 2.5 பில்லியன்) விளங்கின. வெளிநாட்டு நாணய கால நிதியிடல் வசதியினூடான கடன்பாடுகள் 2018இன் ரூ.66.6 பில்லியன் (ஐ.அ.டொலர் 372.5 மில்லியன்) கொண்ட தேறிய கடன்பாடுகளுடன் ஒப்பிடுகையில் 2019ஆம் ஆண்டுப்பகுதியில் ரூ.83.5 பில்லியன் கொண்ட (ஐ.அ.டொலர் 467.0 மில்லியன்) கொண்ட தேறிய மீள்கொடுப்பனவினைப் பதிவுசெய்தன.

அட்டவணை 6.5  
உள்நாட்டு நிதியிடல் மூலங்கள் (தேறியது)

விடயம்	2016	2017	2018	2019(அ)
கருவிகளின் படி	248.4	294.3	437.2	702.4
திறைசேரி முறிகள் (ஆ) (இ)	349.8	109.1	374.5	429.0
திறைசேரி உண்டியல்கள் (ஈ)	98.5	-81.7	52.9	123.8
இலங்கை அலுவலகத்தின் முறிகள்	-120.5	53.3	-129.5	-50.0
மத்திய வங்கி தற்காலிக முற்பணங்கள்	-67.8	116.5	-1.2	38.0
ஏனையவை (உ)	-11.5	97.0	140.4	161.6
மூலங்களின் படி	248.4	294.3	437.2	702.4
வங்கி	140.0	187.7	109.5	193.1
வங்கியல்லாத (உ)	108.5	106.5	327.8	509.3

(அ) தற்காலிகமானது  
(ஆ) வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி முறிகள் நீங்கலாக  
(இ) 2003 நவம்பரில் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு வெளியிடப்பட்ட ரூ. 4,397 மில்லியன் (2016 நவம்பர் 16இல் முதிர்வடைந்தது) மற்றும் 2013 மார்ச்சில் சிறிலங்கை எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு மூலதனமயப் படுத்துவதற்காக வெளியிடப்பட்ட ரூ. 13,125 மில்லியன் (2018 யூன் 01இல் முதிர்ச்சியடைந்தது) மற்றும் 2012இல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வெளியிடப்பட்ட ரூ. 78,441 மில்லியன் (இதில் ரூ. 21,778 மில்லியன் 2017 சனவரி 01இல் முதிர்ச்சியடைந்திருந்ததுடன் 2019இன் இறுதியில் உள்ளவாறான வெளிநின்ற பெறுமதியானது ரூ. 56,662 மில்லியன்) பெறுமதி கொண்ட அரசாங்க திறைசேரி முறிகள் என்பவற்றை உள்ளடக்குகின்றது.  
(ஈ) வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி உண்டியல்கள் நீங்கலாக  
(உ) 2018இல் அப்பாந்தோட்டை துறைமுகத்தின் நீண்டகால குத்தகையிலிருந்தான பெறுகைகளை உள்ளடக்குகின்றது

மூலங்கள்: நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அலுவலகத்தின் அமைச்சு இலங்கை மத்திய வங்கி

திறைசேரி முறிகளின் வெளிநாட்டு உடமைகள் தொடர்பில் ரூ.59.3 பில்லியன் கொண்ட தேறிய வெளிப்பாய்ச்சலொன்று பதிவுசெய்யப்பட்ட வேளையில் இவ்வாண்டுப்பகுதியில் திறைசேரி உண்டியல்களில் தேறிய வெளிநாட்டு முதலீடுகள் ரூ.10.6 பில்லியனாக விளங்கின. வெளிநாட்டுச் செயற்றிட்டக் கடன்கள் முன்னைய ஆண்டின் ரூ.7.7 பில்லியன் கொண்ட தேறிய நிதியிடலுடன் ஒப்பிடுகையில் 2019இல் ரூ.15.2 பில்லியன் கொண்ட தேறிய மீள்கொடுப்பனவினை பதிவுசெய்தன. மொத்த நிதியிடலின் அடிப்படையில், வெளிநாட்டினால் நிதியிடப்பட்ட செயற்றிட்டங்களின் பேரில் சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கி, பன்னாட்டு அபிவிருத்தி அமைப்பு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன 2019இன் நிதியிடல் மூலங்களாக விளங்கின.

சாதனங்களின் அடிப்படையிலான தேறிய உள்நாட்டு நிதியிடலைப் பொறுத்தவரையில், 2019இல் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளினூடான கடன்பாடுகள் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்த வேளையில் இலங்கை அபிவிருத்தி முறிகளின் கடன்பாடுகள் வீழ்ச்சியடைந்தன. இதன்படி, உள்நாட்டுச் சாதனத்தை - அடிப்படையாகக் கொண்ட கடன்பாடுகள் 2018இன் ரூ.298.0 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.502.8 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட அரசு பிணையங்களினூடான உயர்ந்த கடன்பாடுகளே காரணமாக அமைந்தன. திறைசேரி முறிகளினூடான கடன்பாடுகள் 2018இன் ரூ.374.5 பில்லியனிலிருந்து 2019இல் ரூ. 429.0 பில்லியனுக்கு அதிகரித்த வேளையில் திறைசேரி உண்டியலினூடான கடன்பாடுகள் 2018இன் ரூ.52.9 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.123.8 பில்லியனுக்கு அதிகரித்தன. எனினும், இலங்கை அபிவிருத்தி முறிகளினூடான கடன்பாடுகள் 2018இன் ரூ.129.5 பில்லியன் கொண்ட தேறிய மீள்கொடுப்பனவுகளுடன் ஒப்பிடுகையில் ரூ.50.0 பில்லியன் கொண்ட தேறிய மீள்கொடுப்பனவொன்றினைப் பதிவுசெய்தன. அதேவேளை, சாதனங்களல்லாத கடன்பாடுகளும் 2018இன்


ரூ.139.2 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2019இல் ரூ.199.6 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவுகளினூடாக கடன்பாடுகளில் ஏற்பட்ட அதிகரிப்பும் இவ்வாண்டுப்பகுதியில் மத்திய வங்கியிலிருந்து பெறப்பட்ட தற்காலிக முற்பணங்களும் முறையே ரூ.67.9 பில்லியனாகவும் ரூ.38.0 பில்லியனாகவும் விளங்கியமையே காரணமாகும்.

2019இல் வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுக் கடன்பாடுகள் அதிகரித்தமைக்கு வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவுகளிலிருந்தான உயர்ந்த கடன்பாடுகளே முக்கிய காரணமாகும். இதன்படி, வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவுகளினூடான கடன்பாடுகள் தேறிய அடிப்படையில் 2018இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.19.1 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.67.9 பில்லியனுக்கு அதிகரித்தன. எனினும், இலங்கை அபிவிருத்தி முறிகளினூடான கடன்பாடுகள் 2019இல் ரூ.50.0 பில்லியன் கொண்ட தேறிய மீள்கொடுப்பனவினைப் பதிவுசெய்த வேளையில் மொத்தக் கடன்பாடுகள் ரூ.61.9 பில்லியனாக (ஐ.அ.டொலர் 345.2 மில்லியன்) விளங்கிய வேளையில் மீள்கொடுப்பனவுகள் ரூ.111.8 பில்லியனாக (ஐ.அ.டொலர் 621.8 மில்லியன்) விளங்கின. தேறிய அடிப்படையில், வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுக் கடன்பாடுகள் 2018இன் ரூ.110.4 பில்லியன் கொண்ட தேறிய மீள்கொடுப்பனவொன்றுடன் ஒப்பிடுகையில் 2019இல் ரூ.18.0 பில்லியனுக்கு அதிகரித்த வேளையில் ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட தேறிய உள்நாட்டு நிதியிடல் 2018இன் ரூ.547.6 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2019இல் ரூ.684.4 பில்லியனாக விளங்கின.

2019ஆம் ஆண்டுப்பகுதியில் இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வழங்கலூடாக ஐ.அ.டொலர் 4.4 பில்லியன் கொண்ட தொகையினை அரசாங்கம் திரட்டிக் கொண்டது. 2019 மார்ச்சில் அரசாங்கம் அதன் 13ஆவது நாட்டிற்கான பன்னாட்டு முறியினை வழங்கியதன் மூலம் ஐ.அ.டொலர் 2.4 பில்லியனைத் திரட்டியது. இவ்வழங்கலானது 6.85 சதவீத விளைவில் 5 ஆண்டுகால முதிர்ச்சியுடன் ஐ.அ.டொலர் 1.0 பில்லியன் கொண்ட இரண்டு காலங்களையும் 7.85 சதவீத விளைவில் 10 ஆண்டு கால முதிர்ச்சியுடன் கூடிய ஐ.அ.டொலர் 1.4 பில்லியன் கொண்ட முறிகளையும் உள்ளடக்கியிருந்தது. 2019 யூனில் ஐ.அ.டொலர் 2.0 பில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் வழங்கப்பட்டன. இது 6.35 சதவீதமான விளைவுடன் 5 ஆண்டுகால முதிர்ச்சியைக் கொண்ட ஐ.அ.டொலர் 500 மில்லியனையும் ஆண்டொன்றிற்கு 7.55 சதவீதம் கொண்ட விளைவுடன் 10 ஆண்டுகால முதிர்ச்சியுடன் கூடிய ஐ.அ.டொலர் 1.5 பில்லியனையும் உள்ளடக்கியிருந்தது.

# 6

வரைபடம் 6.7  
வங்கி நிதியிடலின் மூலங்கள் (தேறியது)





## 6.4 அரசு படுகடனும் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளும்

### மத்திய அரசு படுகடன்


மொ.உ.உற்பத்திக்கான மத்திய அரசு படுகடன் விகிதம் 2018 இறுதியின் 83.7 சதவீதத்திலிருந்து 2019 இறுதியில் 86.8 சதவீதத்திற்கு அதிகரித்து, விரிவடைந்த வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறைக்கு நிதியிடுவதற்கான உயர்ந்த தேரிய கடன்படுகளின் தாக்கத்தினைப் பிரதிபலித்த வேளையில், ஒப்பீட்டு ரீதியில் குறைவான பெயரளவு மொ.உ.உற்பத்தியும் மொ.உ.உற்பத்திக்கான படுகடன் விகிதம் அதிகரிப்பதற்குப் பங்களித்தது. உண்மை நியதிகளில், வெளிநின்ற மத்திய அரசு படுகடன் 2018 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 15.9 சதவீதம் கொண்ட (ரூ.1,647.7 பில்லியன்) அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 2019 இறுதியில் ரூ.13,031.5 பில்லியனுக்கு 8.3 சதவீதத்தினால் (ரூ.1,001.0 பில்லியன்) அதிகரித்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் படுகடனின் பங்கு 2018 இறுதியின் முறையே 42.3 சதவீதம் மற்றும் 41.5 சதவீதத்திலிருந்து 2019 இறுதியில் முறையே 44.2 சதவீதத்திற்கும் 42.6 சதவீதத்திற்கும் உயர்வடைந்தது. படுகடன் இருப்பின் அதிகரிப்பில், ரூ.93.6 பில்லியன் கொண்ட தொகைக்கு 2019இன் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறி வழங்கல்களின் ஏட்டுப்பெறுமதிக்கும் முகப் பெறுமதிக்குமிடையிலான வேறுபாட்டின் தேரிய தொகையாக விளங்கும் கழிவிடல் காரணிகளின் காரணமாக இருக்கக்கூடும். அதேவேளை, சமமதிப்பு வேறுபாடுகள் 2018இன் ரூ.1,063.2 பில்லியன் கொண்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 2019இல் மத்திய அரசு படுகடன் இருப்பின் அதிகரிப்பில் ரூ.12.4 பில்லியனுக்குப் பங்களித்தது.

மொத்த வெளிநின்ற படுகடனில் உள்நாட்டுப் படுகடன் தொடர்பான பங்கு 2018 இறுதியின் 50.5 சதவீதத்திலிருந்து 2019 இறுதியில் 50.9 சதவீதத்திற்கு சிறிதளவால் உயர்வடைந்து, இவ்வாண்டுப்பகுதியில் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறைக்கு நிதியிடுவதற்கு உள்நாட்டு மூலவளங்களின் மீது அதிகரித்தளவில் தங்கியிருந்தமையினைப் பிரதிபலித்தது. பெயரளவு நியதிகளில், உள்நாட்டுப் படுகடன் 2018இன் அதிகரிப்பான 7.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2019 இறுதியில் ரூ.6,629.1 பில்லியனுக்கு 9.2 சதவீதத்தினால் அதிகரித்தது. மொத்த உள்நாட்டுப் படுகடனில் குறுங்காலப் படுகடனின் பங்கு 2018 இறுதியின் 18.7 சதவீதத்திலிருந்து 2019 இறுதியில் 19.2 சதவீதத்திற்கு அதிகரித்தமைக்கு திறைசேரி உண்டியல்களின் வெளிநின்ற இருப்பில் ஏற்பட்ட அதிகரிப்பும் மத்திய வங்கியின் அரசிற்கான தற்காலிக முற்பணங்களும் காரணங்களாக அமைந்தன. வெளிநின்ற திறைசேரி உண்டியல்கள் 2018 இறுதியின் ரூ.746.9 பில்லியனிலிருந்து 2019 இறுதியில் ரூ.873.9 பில்லியனுக்கு 17.0 சதவீதத்தினால் அதிகரித்தன.

அதேவேளை, தற்காலிக முற்பணங்களின் வெளிநின்ற நிலுவை 2018 இறுதியின் ரூ.198.6 பில்லியனிலிருந்து 2019 இறுதியில் ரூ.236.6 பில்லியனுக்கு 19.1 சதவீதத்தினால் அதிகரித்தன. எனினும், உள்நாட்டுப் படுகடன் இருப்பில் நடுத்தரத்திலிருந்து நீண்ட காலம் வரையான படுகடனின் பங்கு 2018 இறுதியின் 81.3 சதவீதத்திலிருந்து 2019 இறுதியில் 80.8 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது. திறைசேரி முறிகளின் வெளிநின்ற நிலுவை உள்நாட்டுப் படுகடன் சொத்துப்பட்டியலில் தொடர்ந்தும் ஆதிக்கம் பெற்றிருந்ததுடன் 2018 இறுதியின் 69.1 சதவீதத்துடன் (ரூ.4,197.3 பில்லியன்) ஒப்பிடுகையில் 2019 இறுதியில் 69.5 சதவீதத்திற்கு (ரூ.4,606.2 பில்லியன்) வகைகூறியது. அதேவேளை, இலங்கை அபிவிருத்தி முறிகளின் வெளிநின்ற இருப்பு 2019 இறுதியில் 8.8 சதவீதத்தினால் ரூ.560.2 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்த வேளையில் வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவிலிருந்தான படுகடனின் வெளிநின்ற நிலுவை 2018 இறுதியின் ரூ.100.5 பில்லியனிலிருந்து 2019 இறுதியில் ரூ.168.0 பில்லியனுக்கு உயர்வடைந்தது.

உள்நாட்டு வங்கித்தொழில் துறைக்கான மத்திய அரசாங்கத்தின் வெளிநின்ற படுகடன் 2019 இறுதியில் ரூ.2,739.5 பில்லியனுக்கு 16.5 சதவீதத்தினால் அதிகரித்து, மத்திய வங்கி மற்றும் வர்த்தக வங்கிகளினால் வைத்திருக்கப்பட்ட வெளிநின்ற படுகடனில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பினைப் பிரதிபலித்தது. மொத்த உள்நாட்டுப் படுகடனில் வங்கித்தொழில் துறையினது படுகடனின் பங்கு 2018 இறுதியின் 38.7 சதவீதத்திலிருந்து 2019 இறுதியில் 41.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. மத்திய வங்கிக்கான வெளிநின்ற படுகடன் 2019 இறுதியில் ரூ.310.9 பில்லியனுக்கு 27.4 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு அரசிற்கான தற்காலிக முற்பணங்கள் 2018 இறுதியின் ரூ.198.6 பில்லியனிலிருந்து 2019 இறுதியில் ரூ.236.6 பில்லியனுக்கு அதிகரித்தமையே காரணமாகும். வர்த்தக வங்கிகளினால் வைத்திருக்கப்படும் அரசு படுகடனும் 2018 இறுதியுடன் ஒப்பிடுகையில் 2019 இறுதியில் ரூ.2,428.7

வரைபடம் 6.8  
மத்திய அரசின் வெளிநின்ற படுகடன்



மூலம் : நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு இலங்கை மத்திய வங்கி

ஆட்டவணை 6.6  
மத்திய அரசின் வெளிநின்ற படுகடன்  
(ஆண்டு முடிவில் உள்ளவாறு)

விடயம்	ரூ. மில்லியன்			
	2016	2017	2018	2019 (அ)
மொத்த அரச படுகடன்	9,478,869	10,382,832	12,030,548	13,031,543
உள்நாட்டு படுகடன் (ஆ)	5,433,073	5,664,215	6,071,001	6,629,104
முதிர்வு காலத்தின்படி				
குறுங்காலம்	968,396	1,031,181	1,134,553	1,270,374
நடுத்தர மற்றும் நீண்டகால	4,464,677	4,633,033	4,936,447	5,358,731
நிறுவனங்களின்படி				
வங்கி	2,198,909	2,383,663	2,351,940	2,739,583
வங்கியல்லா	3,234,164	3,280,552	3,719,061	3,889,521
வெளிநாட்டு படுகடன்	4,045,796	4,718,618	5,959,547	6,402,439
லகைகளின் படி				
சலுகைக் கடன்கள்	1,897,680	2,130,482	2,705,836	2,767,459
சலுகையற்ற கடன்கள்	538,859	560,207	268,556	311,676
வர்த்தக (இ)	1,609,257	2,027,928	2,985,156	3,323,304
நாணயத்தின் படி				
சி.உ.	755,614	829,537	954,761	927,372
ஐ.அ.டொலர்	2,207,431	2,650,431	3,781,626	4,277,745
யப்பானிய யென்	496,852	516,218	622,852	624,956
யூரோ	183,561	208,075	225,831	228,713
ஏனையவை	402,338	514,356	374,477	343,653
குறிப்பு: மொத்த செலாவணியை	186,650	225,223	1,063,218	12,401
வேறுபாடுகள்				
வெளிநாட்டு படுகடன் மீதானது	161,697	211,868	963,181	16,857
வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டு படுகடன் மீதானது	24,953	13,355	100,037	-4,456

(அ) தற்காலிகமானது மூலங்கள்: நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு இலங்கை மத்திய வங்கி

(ஆ) 2003 நவம்பரில் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு வெளியிடப்பட்ட ரூ. 4,397 மில்லியன் (2016 நவம்பர் 16இல் முதிர்வடைந்தது) மற்றும் 2013 மார்ச்சில் சிறிலங்கை எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு மூலதனமயப் படுத்துவதற்காக வெளியிடப்பட்ட ரூ. 13,125 மில்லியன் (2018 யூன் 01இல் முதிர்ச்சியடைந்தது) மற்றும் 2012இல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வெளியிடப்பட்ட ரூ. 78,441 மில்லியன் (இதில் ரூ. 21,778 மில்லியன் 2017 சனவரி 01இல் முதிர்ச்சியடைந்தது) 2019இல் இறுதியில் உள்ளவாறான வெளிநின்ற பெறுமதியானது ரூ. 56,662 மில்லியன் பெறுமதி கொண்ட அரசாங்க திறைசேரி முறிகள் என்பவற்றை உள்ளடக்குகின்றது.


(இ) ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகள் மீதான வெளிநாட்டு முதலீடுகளின் வெளிநின்ற தொகைகளை உள்ளடக்குகின்றது.

துரையினால் வைத்திருக்கப்பட்ட உள்நாட்டுப் படுகடன் 2018 இறுதியின் ரூ.3,719.1 பில்லியனிலிருந்து 2019 இறுதியில் ரூ.3,889.4 பில்லியனுக்கு 4.6 சதவீதத்தினால் அதிகரித்து, 2019இல் வங்கித்தொழில் அல்லாத மூலங்களிலிருந்தான நிதியிடலில் ஏற்பட்ட அதிகரிப்பினைப் பிரதிபலித்த போதும், மொத்த உள்நாட்டுப் படுகடனில் வங்கித்தொழில் அல்லாத துறையின் பங்கு 2018 இறுதியின் 61.3 சதவீதத்திலிருந்து 2019 இறுதியில் 58.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுப் படுகடன் 2018 இறுதியின் ரூ.714.7 பில்லியனிலிருந்து (ஐ.அ.டொலர் 3,911.0 மில்லியன்) 2019 இறுதியில் ரூ.728.2 பில்லியனுக்கு (ஐ.அ.டொலர் 4,009.4 மில்லியன்) அதிகரித்தது. இலங்கை அபிவிருத்தி முறிகளின் வெளிநின்ற நிலுவை 2018 இறுதியின் ரூ.614.2 பில்லியனிலிருந்து (ஐ.அ.டொலர் 3,361.0 மில்லியன்) 2019 இறுதியில் ரூ.560.2 பில்லியனுக்கு (ஐ.அ.டொலர் 3,084.4 மில்லியன்) வீழ்ச்சியடைந்தது. வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவுகளின் கடன்களினது வெளிநின்ற நிலுவை 2018 இறுதியின் ரூ.100.5 பில்லியனுடன் (ஐ.அ.டொலர் 550.0 மில்லியன்) ஒப்பிடுகையில் 2019 இறுதியில் ரூ.168.0 பில்லியனுக்கு (ஐ.அ.டொலர் 925 மில்லியன்) குறிப்பிடத்தக்களவிற்கு உயர்வடைந்தது. அதேவேளை, ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுப் படுகடன் 2019 இறுதியில் ரூ.5,900.9 பில்லியனுக்கு ரூ.5,446.6 பில்லியனால் அதிகரித்து, ரூ.4,606.2 பில்லியன் கொண்ட திறைசேரி முறிகளையும் ரூ.873.9 பில்லியன் கொண்ட திறைசேரி உண்டியல்களையும் உள்ளடக்கியிருந்தது.


ரூபா நியதிகளில் மொத்த வெளிநின்ற வெளிநாட்டுப் படுகடன் 2019 இறுதியில் ரூ.6,402.4 பில்லியனுக்கு 7.4 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில் மொத்தப் படுகடன் இருப்பில் வெளிநாட்டுப் படுகடன் தொடர்பான பங்கு 2018 இறுதியின் 49.5 சதவீதத்திலிருந்து 2019 இறுதியில் 49.1

வரைபடம் 6.9  
மத்திய அரசின் வெளிநின்ற உள்நாட்டு படுகடனின் உள்ளடக்கம் - 2019



பில்லியனுக்கு 15.2 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகள் இரண்டினதும் உடமைகளில் ஏற்பட்ட அதிகரிப்பும் வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவிலிருந்தான கடன்களில் ஏற்பட்ட அதிகரிப்பும் காரணமாக இருந்த போதும், இலங்கை அபிவிருத்தி முறிகளின் வெளிநின்ற உடமைகள் 2018 இறுதியின் ரூ.614.2 பில்லியனிலிருந்து 2019 இறுதியில் ரூ.560.2 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தன. வர்த்தக வங்கிகளினால் வைத்திருக்கப்பட்ட திறைசேரி உண்டியல்களின் இருப்பு 2018 இறுதியின் ரூ.489.2 பில்லியனிலிருந்து 2019 இறுதியில் ரூ.684.7 பில்லியனுக்கு 40.0 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்த வேளையில், வர்த்தக வங்கிகளினால் வைத்திருக்கப்பட்ட திறைசேரி முறிகளின் இருப்பு 2019 இறுதியில் ரூ.839.5 பில்லியனுக்கு 20.2 சதவீதத்தினால் அதிகரித்தது. வங்கியல்லா


வரைபடம் 6.10  
மத்திய அரசின் வெளிநின்ற வெளிநாட்டு படுகடனின் உள்ளடக்கம் - 2019



சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது. வெளிநின்ற சலுகையல்லாப் படுகடன் 2019இல் ரூ.3,635.0 பில்லியனுக்கு 11.7 சதவீதத்தினால் அதிகரித்து, மொத்த வெளிநாட்டுப் படுகடனில் சலுகையல்லாப் படுகடனின் பங்கினை 2018 இறுதியின் 54.6 சதவீதத்திலிருந்து 2019 இறுதியில் 56.8 சதவீதத்திற்கு உயர்த்தியது. சலுகையல்லாப் படுகடனில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு, இவ்வாண்டுக் காலப்பகுதியில், காணப்பட்ட வெளிநாட்டு வர்த்தகக் கடன்பாடுகளே முக்கிய காரணமாகும். இது 2019 இறுதியில் ரூ.2,733.6 பில்லியனுக்கு (ஐ.அ.டொலர் 15.1 பில்லியன்) குறிப்பிடத்தக்களவிற்கு உயர்த்திய நாட்டிற்கான வெளிநாட்டு முறிகளின் வழங்கலை உள்ளடக்கிக் காணப்பட்டது. (ஐ.அ.டொலர் 4.4 பில்லியன்) எனினும், வெளிநாட்டு நாணயக் கால நிதியிடல் வசதியின் வெளிநின்ற இருப்பு 2019 இறுதியில் ரூ.242.2 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தமைக்கு, இவ்வாண்டுப்பகுதியில் இடம்பெற்ற ரூ.83.5 பில்லியன் (ஐ.அ.டொலர் 467.0 மில்லியன்) கொண்ட மீள்கொடுப்பனவே காரணமாகும். வெளிநாட்டு முதலீட்டாளர்களினால் வைத்திருக்கப்பட்ட திறைசேரி முறிகளின் வெளிநின்ற நிலுவை 2019 இறுதியில் ரூ.80.3 பில்லியனுக்கு ரூ.66.6 பில்லியனாக வீழ்ச்சியடைந்து, குறிப்பாக, 2019இன் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுப் பகுதியில் திறைசேரி முறிகள் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளிப்பாய்ந்தமையின் தாக்கத்தினை முக்கியமாகப் பிரதிபலித்தது. எனினும், வெளிநாட்டு முதலீட்டாளர்களினால் வைத்திருக்கப்பட்ட திறைசேரி உண்டியல்களின் வெளிநின்ற நிலுவை 2019 இறுதியில் ரூ.23.7 பில்லியனுக்கு ரூ.11.8 பில்லியனாக அதிகரித்தது. அதேவேளை, வெளிநாட்டுப் படுகடன் இருப்பில் சலுகை ரீதியான படுகடனின் வெளிநின்ற நிலுவை 2018 இறுதியின் ரூ.2,705.8 பில்லியனிலிருந்து 2019 இறுதியில் ரூ.2,767.5 பில்லியனுக்கு 2.3 சதவீதத்தினால் சிறிதளவால் அதிகரித்த போதும் வெளிநாட்டுப் படுகடனில் சலுகை ரீதியான படுகடனின் பங்கு 2019 இறுதியில் 43.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

வெளிநின்ற படுகடனின் ரூபாய் பெறுமதி ரூ.12.4 பில்லியனாக அதிகரித்தமைக்கு 2019 இறுதியில் காணப்பட்ட செலாவணி வீத வேறுபாடுகளின் தாக்கமே காரணமாகும். இலங்கை ரூபாவானது யூரோ, இந்திய ரூபா, சிறப்பு எடுப்பனவு உரிமைகள் மற்றும் ஐ.அ.டொலர்கள் என்பனவற்றிற்கெதிராக முறையே 2.62 சதவீதத்தினாலும் 2.61 சதவீதத்தினாலும் 0.93 சதவீதத்தினாலும் 0.61 சதவீதத்தினாலும் உயர்வடைந்த வேளையில் இவ்வாண்டுப்பகுதியில் ஸ்டேர்லிங் பவுன் மற்றும் யப்பானிய யென்னுக்கெதிராக இலங்கை ரூபா முறையே 2.77 சதவீதத்தினாலும் 1.02 சதவீதத்தினாலும் தேய்வடைந்தது. மத்திய அரசாங்கத்தின் வெளிநாட்டுப் படுகடனினது நாணய ரீதியான உள்ளமைப்பு 2019 இறுதியில் ஐ.அ.டொலர் (66.8 சதவீதம்), சிஎட (14.5 சதவீதம்), யப்பானிய யென் (9.8 சதவீதம்), யூரோ (3.6 சதவீதம்) மற்றும் ஏனைய நாணயங்கள் (5.4 சதவீதம்) என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன. இதன் விளைவாக, வெளிநாட்டுப் படுகடனின் வெளிநின்ற இருப்பு ரூ.16.9 பில்லியனாக அதிகரித்த வேளையில் வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுப் படுகடன் (இலங்கை அபிவிருத்தி முறிகள்) மற்றும் வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவுகளிலிருந்தான கடன்கள் ரூ.4.5 பில்லியனாக வீழ்ச்சியடைந்தமைக்கு 2019 இறுதியில் காணப்பட்ட செலாவணி வீத வேறுபாடுகளின் தாக்கமே காரணமாகும். இவை ஐ.அ.டொலர்களில் குறித்துரைக்கப்பட்டவையாகும். ஒப்பிடுகையில் 2018இல் வெளிநாட்டுப் படுகடனின் வெளிநின்ற இருப்பு ரூ.963.2 பில்லியனாக அதிகரித்தமைக்கு முக்கிய நாணயங்களுக்கெதிராக இலங்கை ரூபா தேய்வடைந்தமை காரணமாக விளங்கிய வேளையில் வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுப் படுகடன் இருப்பும் ரூ.100.0 பில்லியனாக அதிகரித்தமைக்கு ஐ.அ.டொலருக்கெதிராக இலங்கை ரூபா தேய்வடைந்தமையே காரணமாகும். இலங்கை ரூபாவின் பெறுமதித்தேய்வின் தாக்கமானது ரூபா நியதிகளில் அரசாங்கத்தின் வெளிநாட்டு நாணய படுகடன் இருப்பிலான அதிகரிப்பொன்றிற்கு பிரதிபலிக்கப்பட்டிருப்பினும் வெளிநாட்டு நாணய வடிவில் குறித்துரைக்கப்பட்ட வெளிநின்ற படுகடன்

வரைபடம் 6.11  
மத்திய அரசின் மொத்த வெளிநின்ற படுகடனின் நாணய உள்ளடக்கம் - 2019




இருப்பு அத்தகைய பெறுமதித் தேய்வு காணப்பட்டபோதிலும் வெளிநாட்டு நாணய நியதிகளில் மாற்றமின்றிக் காணப்பட்டது. வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட படுகடனின் கொடுப்பனவானது அரசாங்கத்திற்கான வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சலினால் மேற்கொள்ளக்கூடுவதுடன் ரூபாவின் பெறுமதித்தேய்வின் காரணமாக வெளிநின்ற நிலுவையில் அத்தகைய பெயரளவு அதிகரிப்பின் தாக்கமானது வெளிநாட்டு நாணய படுகடன் பணிக்கொடுப்பனவுகளின் பின்னணியில் குறைந்த தாக்கத்தைக் கொண்டிருக்கும்.

### மத்திய அரசாங்கத்தின் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள்

2019இல் மொத்தப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் ரூ.2,022.5 பில்லியனாக விளங்கி 2018இன் ரூ.2,088.6 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 3.2 சதவீதம் கொண்ட வீழ்ச்சியைப் பதிவுசெய்து இவ்வாண்டுப்பகுதியில் உள்ளாட்டுப் படுகடன் மீதான கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளில் ஏற்பட்ட வீழ்ச்சியை பிரதிபலித்தது. 2019இல் உள்ளாட்டுப் படுகடன் மீதான மீள்கொடுப்பனவுகள் 2018இன் ரூ.921.9 பில்லியனிலிருந்து ரூ.546.3 பில்லியனுக்கு 40.7 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமைக்கு ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் இலங்கை அபிவிருத்தி முறிகளின் முதிர்ச்சிகள் 69.2 சதவீதத்தினால் (ரூ.251.7 பில்லியன்) வீழ்ச்சியடைந்தமையும் திறைசேரி முறிகள் மற்றும் வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவுகளினதும் முதிர்ச்சிகளில் ஏற்பட்ட முறையே ரூ.82.8 பில்லியன் மற்றும் ரூ.45.2 பில்லியன் கொண்ட வீழ்ச்சியும் முக்கிய காரணங்களாக அமைந்தன. எனினும், வெளிநாட்டுக் கடன்களின் மீள்கொடுப்பனவுகள் 2019இல் ரூ.574.8 பில்லியனுக்கு 82.8 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவிற்கு உயர்வடைந்து ஐ.அ.டொலர் 1,500 மில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளினதும் வெளிநாட்டு நாணய கால நிதியிடல் வசதிகளினதும் (ஐ.அ.டொலர் 473 மில்லியன்)

#### வரைபடம் 6.12

மத்திய அரசின் படுகடன் தீர்ப்பனவு கொடுப்பனவுகள் (மொ.உ.உ.இன் சதவீதமாக)



#### அட்டவணை 6.7

அரசு படுகடன் தீர்ப்பனவுக்கொடுப்பனவுகள்

வியடம்	2016	2017	2018	ரூ.மில்லியன் 2019 (அ)
படுகடன் தீர்ப்பனவு கொடுப்பனவுகள்	1,352,443	1,603,049	2,088,551	2,022,507
உள்நாட்டு	1,056,624	1,213,498	1,561,363	1,199,111
வெளிநாட்டு	295,820	389,551	527,188	823,396
கடன் தீர்ப்பனவு கொடுப்பனவுகள்	741,549	867,484	1,236,361	1,121,155
உள்நாட்டு	572,442	642,875	921,881	546,315
வெளிநாட்டு	169,107	224,609	314,480	574,839
வட்டிக்கொடுப்பனவுகள்	610,895	735,566	852,190	901,352
உள்நாட்டு	484,182	570,623	639,482	652,795
குறுங்காலம்	78,787	81,275	74,525	81,029
நடுத்தர மற்றும் நீண்டகாலம்	405,394	489,348	564,957	571,766
வெளிநாட்டு	126,713	164,942	212,708	248,557

(அ) தற்காலிகமானது மூலங்கள்: நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு இலங்கை மத்திய வங்கி

முதிர்ச்சியைப் பிரதிபலித்தது. இதன் விளைவாக, மொத்தப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளில் 55.4 சதவீதத்திற்கு வகைசூறும் கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் 2018இன் ரூ.1,236.4 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.1,121.2 பில்லியனுக்கு 9.3 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, வட்டிக் கொடுப்பனவுகள் 2018இன் ரூ.852.2 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.901.4 பில்லியனுக்கு 5.8 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு உள்ளாட்டு மற்றும் வெளிநாட்டு வெளிநின்ற படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பே காரணமாகும். வெளிநாட்டுப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2018இன் ரூ.212.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2019இல் ரூ.248.6 பில்லியனுக்கு 16.9 சதவீதத்தினால் (ரூ.35.8 பில்லியன்) உயர்வடைந்தமைக்கு நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் மீதான வட்டிக் கொடுப்பனவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். உள்ளாட்டுப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2018இன் ரூ.639.5 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.652.8 பில்லியனுக்கு 2.1 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு திறைசேரி உண்டியல்கள் மற்றும் வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவுகளின் கடன்கள் மீதான வட்டிக் கொடுப்பனவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். பொதுவாக, உள்ளாட்டுப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் ரூ.1,199.1 பில்லியனுக்கு 23.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்த வேளைவில் வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரூ.823.4 பில்லியனுக்கு 56.2 சதவீதத்தினால் உயர்வடைந்தன.

பெரும்பாலான படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளுடன் தொடர்பான குறிகாட்டிகள் 2019இல் மேம்பாடொன்றினைக் காட்டிய வேளையில் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் மற்றும் அரசிறை என்பனவற்றிற்கிடையிலான விகிதம் போன்ற குறிப்பிட்ட குறிகாட்டிகள் தொடர்ந்தும் கரிசனைக்குரியதொன்றாகத் தொடர்ந்தும் காணப்பட்டன. மொத்தக் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் முன்னைய

அட்டவணை 6.8  
மத்திய அரசின் படுகடன் குறிகாட்டிகள்

குறிகாட்டிகள்	2016	2017 (ஆ)	2018 (ஆ)	2019 (ஆ)
மத்திய அரசின் படுகடன்/மொ.உ.உ	79.0	77.9	83.7	86.8
உள்நாட்டு படுகடன்/மொ.உ.உ (இ)	45.3	42.5	42.3	44.1
வெளிநாட்டு படுகடன்/மொ.உ.உ	33.7	35.4	41.5	42.6
மொத்த வெளிநாட்டு படுகடன்/ஏற்றுமதிகள் (*)	159.3	162.2	181.0	184.4
மொத்தப்படுகடன் தீர்ப்பளவு/மொ.உ.உ	11.3	12.0	14.5	13.5
மொத்தப்படுகடன் தீர்ப்பளவு/அரசு அரசிறை (உ)	80.2	87.5	108.8	107.0
இதில் உள்நாட்டு படுகடன் தீர்ப்பளவு/அரசு அரசிறை (உ)	62.7	66.3	81.3	63.4
மொத்தப்படுகடன் தீர்ப்பளவு/அரசு செலவினம் (ஊ)	44.0	46.6	53.1	50.1
இதில் உள்நாட்டு படுகடன் தீர்ப்பளவு/அரசு செலவினம் (ஊ)	34.4	35.3	39.7	29.7
வெளிநாட்டுப்படுகடன் தீர்ப்பளவு/ஏற்றுமதிகள் (*)	11.6	13.4	16.0	23.7
மொத்த வட்டி/மொ.உ.உ	5.1	5.5	5.9	6.0
உள்நாட்டு வட்டி/மொ.உ.உ	4.0	4.3	4.5	4.3
உள்நாட்டு வட்டி/அரசு மீண்டெழும் செலவினம்	27.5	29.6	30.6	28.4
வெளிநாட்டு வட்டி/ஏற்றுமதிகள் (*)	5.0	5.7	6.5	7.2

(அ) 19.03.2019 இல் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் வரம்பட்பட்டு 2016 மற்றும் 2017 இட்களின் திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் அடிப்படையானது.

(ஆ) தற்காலிகமானது.

(இ) 2003 நவம்பரில் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு வெளியிடப்பட்ட ரூ. 4,397 மில்லியன் (2016 நவம்பர் 16இல் முதிர்வடைந்தது) மற்றும் 2013 மார்ச்சில் சிறிவங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு மூலதனமையப் படுத்துவதற்காக வெளியிடப்பட்ட ரூ. 13,125 மில்லியன் (2018 யூன் 01இல் முதிர்ச்சியடைந்தது) மற்றும் 2012இல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வெளியிடப்பட்ட ரூ. 78,441 மில்லியன் (இதில் ரூ. 21,778 மில்லியன் 2017 சனவரி 01இல் முதிர்ச்சியடைந்திருந்ததுடன் 2019இன் இறுதியில் உள்ளவாறான வெளிநின்ற பெறுமதியானது ரூ. 56,662 மில்லியன்) பெறுமிட கொண்டு அரசாங்க துறைமுக முறிகள் என்பவற்றை உள்ளடக்கக்கின்றது.

(\*) மொகு.களினதும் பணிகளினதும் ஏற்றுமதிகள்

(உ) அரசிறை பொருளாதார வடிவமைப்பில் உள்ளது

(ஊ) அரசு செலவினம் கூடன் தீர்ப்பளவு கொடுப்பனவுகளை உள்ளடக்கக்கின்றது

ஆண்டின் மொ.உ.உ உற்பத்தியின் 14.5 சதவீதத்திலிருந்து 2019இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 13.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தன. மொ.உ.உ உற்பத்தியின் சதவீதமாக உள்நாட்டுப் படுகடன் தீர்ப்பளவு மீதான கடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவுகள் 2018இன் 6.4 சதவீதத்திலிருந்து 2019இல் 3.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த வேளையில் வெளிநாட்டுப் படுகடன் மீதான கடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவுகள் 2018இன் மொ.உ.உ உற்பத்தியின் 2.2 சதவீதத்திலிருந்து 2019இன் மொ.உ.உ உற்பத்தியில் 3.8 சதவீதத்திற்கு அதிகரித்தன. மொ.உ.உ உற்பத்தியின் சதவீதமாக மொத்த வட்டிக் கொடுப்பனவுகள் 2018இன் 5.9 சதவீதத்திலிருந்து 2019இல் 6.0 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்திருந்தன. உள்நாட்டு படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2018இன் மொ.உ.உ உற்பத்தியின் 4.5 சதவீதத்திலிருந்து 2019இல் மொ.உ.உ உற்பத்தியின் 4.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த வேளையில், வெளிநாட்டுப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் முன்னைய ஆண்டின் மொ.உ.உ உற்பத்தியின் 1.5 சதவீதத்திலிருந்து 2019இல் மொ.உ.உ உற்பத்தியின் 1.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. அரசு அரசிறைக்கான படுகடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவுகளின் விகிதம் 2018இன்

108.8 சதவீதத்திலிருந்து 2019இல் 107.0 சதவீதத்திற்கு மேம்பட்ட போதும் படுகடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவுகள் அரசிறையின் மட்டத்திலும் பார்க்க மிகையாகக் காணப்படுவது கரிசனைக்குரிய விடயமாக விளங்குகிறது. அதேவேளை, பொருட்களின் ஏற்றுமதிகள் மற்றும் பொருட்கள் மற்றும் பணிகளின் ஏற்றுமதிகளுக்கான வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவுகளுக்கான விகிதம் 2018இன் 16.0 சதவீதத்திலிருந்து 2019இல் 23.7 சதவீதத்திற்கு உயர்வடைந்தது.

வெளிநின்ற பொதுப்படுகடன்

மத்திய அரசாங்கத்தின் படுகடன் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளினால்<sup>8</sup> பெறப்பட்ட வெளிநாட்டுச் செயற்றிட்டக் கடன்கள் மற்றும் அரசினால் உத்தரவாதமளிக்கப்பட்ட படுகடன்கள் என்பவற்றை உள்ளடக்கிய வெளிநின்ற பொதுப்படுகடன் 2018 இறுதியில் மொ.உ.உ உற்பத்தியின் 91.7 சதவீதத்திலிருந்து 2019 இறுதியில் மொ.உ.உ உற்பத்தியின் 94.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கு 2019ஆம் ஆண்டுப்பகுதியில் மத்திய அரசாங்கத்தின் படுகடனில் ஏற்பட்டதொரு அதிகரிப்பே முக்கிய காரணமாகும். உண்மை நியதிகளில், மொத்த வெளிநின்ற பொதுப்படுகடன் 2018 இறுதியின் ரூ.13,178.4 பில்லியனிலிருந்து 2019 இறுதியில் ரூ.14,155.3 பில்லியனுக்கு அதிகரித்தது. பொதுப்படுகடனில் மிகப்பெரும் பங்காக விளங்குகின்ற வெளிநின்ற மத்திய அரசு படுகடன் 2019 இறுதியில் ரூ.13,031.5 பில்லியனுக்கு 8.3 சதவீதத்தினால் அதிகரித்து மொத்தப் பொதுப்படுகடனில் 92.1 சதவீதத்திற்கு வகைகூறியது. அரசாங்கத்தினால் உத்தரவாதமளிக்கப்பட்ட படுகடன் 2018 இறுதியின் ரூ.781.7 பில்லியனிலிருந்து 2019 இறுதியில் ரூ.778.3 பில்லியனுக்கு 0.4 சதவீதத்தினால் சிறிதளவால் வீழ்ச்சியடைந்து மொத்த வெளிநின்ற பொதுப்படுகடனில் 5.5 சதவீதத்திற்கு வகைகூறியது. அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளினால் பெறப்பட்ட வெளிநாட்டுச் செயற்றிட்டக் கடன்கள் 2018 இறுதியின் ரூ.366.1 பில்லியனிலிருந்து 2019 இறுதியில் ரூ.345.5 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தமைக்கு 2019ஆம் ஆண்டுப்பகுதியில் இலங்கை மின்சபையினாலும் இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபையினாலும் செய்யப்பட்ட வெளிநின்ற கடன்களின் மீள்கொடுப்பனவுகளே காரணமாகும். இலங்கை மின்சாரசபை மற்றும் எயார்போட் அன்ட் ஏவியேஷன் சேர்விஸஸ் லிமிடெட் என்பவற்றின் வெளிநின்ற படுகடன் 2019 இறுதியில் முறையே 10.8 சதவீதத்தினாலும் 10.6 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடைந்த போதும் இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபையின் வெளிநின்ற படுகடன் 0.1 சதவீதத்தினால் சிறிதளவில் அதிகரித்தது. இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபையும் இலங்கை மின்சபையும் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் படுகடனின் முக்கிய உடமையாளர்களாக விளங்கி 2019 இறுதியில் முறையே 50.0 சதவீதத்திற்கும் 43.5 சதவீதத்திற்கும் வகைகூறின.

<sup>8</sup> பொது உத்தரவாதமின்றி அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளினால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டுச் செயற்றிட்டக் கடன்கள்



அட்டவணை 6.9  
வெளிநின்ற பொதுப் படுகடன் (ஆண்டிறுதியிலுள்ளவாறு)

	2016	2017	2018	2019 (ஆ)
ரூ.மில்லியன்				
மத்திய அரசாங்க மொத்த வெளிநின்ற படுகடன் (ஆ)	9,478,869	10,382,832	12,030,548	13,031,543
பொது உத்தரவாதமின்றி அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளினால் பெற்றுக் கொள்ளப்பட்ட வெளிநாட்டு செயற்றிட்டக் கடன்கள்	332,305	330,221	366,130	345,453
வரையறுக்கப்பட்ட (இலங்கை) விமான நிலையம் மற்றும் விமான சேவைகள்	23,791	23,955	24,964	22,317
இலங்கை மின்சார சபை	166,613	155,535	168,649	150,418
இலங்கை துறைமுக அதிகார சபை	141,901	150,730	172,517	172,717
பொது உத்தரவாதமளிக்கப்பட்ட படுகடன் (இ) (ஈ)	523,274	590,492	781,741	778,305
வரையறுக்கப்பட்ட (இலங்கை) விமான நிலையம் மற்றும் விமான சேவைகள்	1,386	9,330	10,829	16,532
இலங்கை மின்சார சபை	19,927	15,153	21,376	25,212
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்	74,363	207,622	333,869	297,220
இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம்	11,331	11,436	13,098	12,613
ஐனரல் சேர் ஜேன் கொத்தவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம்	20,187	28,060	36,843	35,311
வரையறுக்கப்பட்ட இலங்கை நிலக்கரி (தனிபார்) கம்பனி	6,000	5,886	11,000	5,398
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை	20,365	63,836	85,541	102,339
நெல் சந்தைப்படுத்தல் சபை	5,377	11,087	11,436	11,420
வீதி அபிவிருத்தி அதிகார சபை	141,948	162,701	189,022	206,563
வரையறுக்கப்பட்ட சிறிலங்கை வியாபார வங்கி				
ஏனைய கூட்டுத்தாபனங்கள்	26,215	26,750	31,981	32,083
அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளினால் கட்டுப்பாட்டிற்காக வெளியிடப்பட்ட வெளிநின்ற பன்னாட்டு முறி (ஈ)	196,176	48,631	36,746	33,615
<b>பொதுப்படுகடன்</b>	<b>10,334,448</b>	<b>11,303,545</b>	<b>13,178,418</b>	<b>14,155,301</b>
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக (உ.)				
மத்திய அரசாங்க மொத்த வெளிநின்ற படுகடன் (ஆ)	79.0	77.9	83.7	86.8
பொது உத்தரவாதமின்றி அரசுக்கு சொந்தமான வியாபார தொழில் முயற்சிகளால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு செயற்றிட்டக் கடன்கள்	2.8	2.5	2.5	2.3
பொது உத்தரவாதமளிக்கப்பட்ட படுகடன் (இ) (ஈ)	4.4	4.4	5.4	5.2
<b>பொதுப் படுகடன்</b>	<b>86.1</b>	<b>84.8</b>	<b>91.7</b>	<b>94.3</b>

(அ) தற்காலிகமானது

(ஆ) 2003 நவம்பரில் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு வெளியிடப்பட்ட ரூ. 4,397 மில்லியன் (2016 நவம்பர் 16இல் முதிர்வடைந்தது) மற்றும் 2013 மார்ச்சில் சிறிலங்கை வியாபார தொழில் முயற்சிகளால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு செயற்றிட்டக் கடன்கள் வெளியிடப்பட்ட ரூ. 13,125 மில்லியன் (2018 யூன் 01இல் முதிர்ச்சியடைந்தது) மற்றும் 2012இல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வெளியிடப்பட்ட ரூ. 78,441 மில்லியன் (இதில் ரூ. 21,778 மில்லியன் 2017 சனவரி 01இல் முதிர்ச்சியடைந்திருந்ததுடன் 2019இன் இறுதியில் உள்ளவாறான வெளிநின்ற பெறுமதியானது ரூ. 56,662 மில்லியன்) பெறுமதி கொண்ட அரசாங்க திறைசேறி முறிகள் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.

(இ) நிதியல்லா பொதுக் கூட்டுத்தாபனங்களை மட்டும் உள்ளடக்கியுள்ளது.

(ஈ) 2014 யூனில் சிறிலங்கை வியாபார வங்கியின் வெளியிடப்பட்ட 175 மில்லியன் ஐ.அ.டொலர் பெறுமதியான பன்னாட்டு முறியினை உள்ளடக்கியுள்ளது. இது 2019 யூன் மாதத்தில் முதிர்ச்சியடைந்திருந்ததுடன் அதேபெறுமதியில் முறியொன்று வெளியிடப்பட்டது.

(உ.) 2017 மற்றும் 2018 இற்கான தரவுகளுக்கு 2020 மார்ச் 31இல் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட மீள்திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மூலங்கள்: நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு இலங்கை மத்திய வங்கி

# 6

## 6.5. துணைத்தேசிய அரசாங்கங்களின் வரவு செலவுத்திட்டத் தொழிற்பாடுகள்

### துணைத்தேசிய அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைப் பணிப்புரைகளும் வழிமுறைகளும்

பொது நிருவாகம், உள்நாட்டிலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு<sup>9</sup> என்பன 2019இல் துணைத் தேசிய அரசாங்கங்களுடன் மிக நெருக்கமாக

9 2019இல் துணை தேசிய அரசாங்கங்களின் தொழிற்பாடுகள் 2019 திசம்பர் 09ஆம் நாள் வரை உள்ளக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்களின் அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. 2019 திசம்பர் 10ஆம் திகதி விடுக்கப்பட்ட இல.2153/ 12 கொண்ட அரசு வர்த்தமானியின்படி 2019 திசம்பர் 10ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் துணை தேசிய அரசாங்கங்களின் தொழிற்பாடுகள் பொது நிருவாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் அமைச்சின் அதிகார வரம்பின் கீழ் வருகின்றன.

இணைந்து பணியாற்றியிருந்தன. இலங்கையில் துணைத் தேசிய அரசாங்க முறைமையானது ஒன்பது மாகாண சபைகளையும் 341 உள்ளூராட்சி மன்றங்களையும் உள்ளடக்கிக் காணப்படுகின்றது. 2019இன் இறுதியில், உள்ளூராட்சி முறைமை 24 மாநகரசபைகளையும் 41 நகர சபைகளையும் 276 பிரதேச சபைகளையும் உள்ளடக்கிக் காணப்பட்டது. ஏற்றத்தாழ்வற்ற சமத்துவமான பிரதேச அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் நோக்குடன் அமைச்சு துணைத் தேசிய அரசாங்க மட்டத்தில் அபிவிருத்தித் தேவைகளை அடையாளம் காண்பதில் கவனம் செலுத்திய வேளையில், இவ்வாண்டுப்பகுதியில் காத்திரமான கொடையாளர் இணைப்புக்களினூடாக முதலீடுகளுக்கு வசதியளித்தது. அதேவேளையில், துணைத் தேசிய அரசாங்கங்களின் வரவு செலவுத்திட்ட தேவைப்பாடுகளை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசாங்கம் கணிசமான தொகை கொண்ட நன்கொடைகளை வழங்கியது.

அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் முக்கியமாக, இவ்வாண்டுப்பகுதியில் துணைத் தேசிய அரசாங்கங்களிலுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதனை நோக்கி முக்கியமாக நெறிப்படுத்தப்பட்டது. இதன்படி, உள்ளூராட்சி மேம்படுத்தல் துறைச் செயற்றிட்டம் (புறநெரும நிகழ்ச்சித்திட்டம்) 2019இலும் தொடர்ந்ததுடன் இது பாதுகாப்பானதும் தாங்கிக் கொள்ளக்கூடியதுமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளை மேம்படுத்த உதவுகிறது. மேலும், நலம் மற்றும் கல்வி வசதிகளைத் தரமுயர்த்தும் நோக்குடன் ஆரம்ப நலக் கவனிப்பு முறைமையை வலுப்படுத்தும் செயற்றிட்டமும் பொதுக் கல்வியை நவீனமயப்படுத்தல் செயற்றிட்டமும் இவ்வாண்டுப்பகுதியில் நடைமுறைக்கிடப்பட்டன. மேலும், நாட்டின் போக்குவரத்து வலையமைப்பினைத் தரமுயர்த்தும் பொருட்டு இவ்வாண்டுப்பகுதியில் அநேக வீதி அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கொழும்பு பெரும்பாக கழிவுநீர் முகாமைத்துவம்/ முதலீடுகள்/ மேம்பாட்டுச் செயற்றிட்டங்கள் இவ்வாண்டுப்பகுதியிலும் தொடர்ந்தன.

ஏற்றத்தாழ்வற்ற பிரதேச அபிவிருத்தியை எய்தும் நோக்குடன், நிதி ஆணைக்குழு 2019இல் பல்வேறுபட்ட வழிமுறைகளை விதந்துரைத்திருந்தது. இதன்படி 2020ஆம் ஆண்டிற்காக மாகாண சபைகளுக்கு நிதிகளை ஒதுக்குவது தொடர்பான கொள்கை விதந்துரைப்புக்கள் 2019 நவெம்பரில் மேதகு சனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அவ்விதந்துரைப்புக்களுக்கு 2020 பெப்புருவரி 19இல் அமைச்சரவையினால் ஒப்புதலளிக்கப்பட்டது. அதேவேளை, நிதி ஆணைக்குழு தேசிய மற்றும் துணைத் தேசிய அரசு மட்டங்களில் தீர்மானங்களை மேற்கொள்கின்ற செயன்முறைகளின் இணைப்புக்களை மேம்படுத்தும் பொருட்டு அனைத்து மாகாணங்களுக்கும் அனைத்தையுமுள்ளடக்கிய ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டமிடல் முறைமையொன்றினை முன்னெடுத்தது. இதனுடன் இசைந்து செல்லும் விதத்தில், நிதி ஆணைக்குழு தேசிய மற்றும் துணைத் தேசிய அரசாங்கங்களின் மட்டத்தில் தீர்மானங்களை எடுப்பதற்கான பொதுவான கட்டமைப்பொன்றினை நிறுவுவதற்கு விதந்துரைத்தது. மேலும், நிதி ஆணைக்குழு, மாகாண சபைகளினூடாக வழிப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி விடயங்களின் கீழ், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் போதுமான நிதிகள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் விதந்துரைப்புக்களை மேற்கொண்டது. இதன் மூலம் மூலவளங்களைக் காத்திரமான முறையில் ஒதுக்கீடு செய்யவும் வெளிப்படாததன்மையினையும் பொறுப்புக்கூறும் தன்மையினையும் உறுதிப்படுத்தவும் முடியும். மேலும், மாகாண சபையிலுள்ள அமைச்சுக்களின் இரண்டாந்தரமான பங்கீட்டினைப் பரிசீலனையில் கொண்ட நிதி ஆணைக்குழு மாகாண சபைகள் வினைத்திறனுடனும் காத்திரமான விதத்திலும் தொழிற்படுவதற்கு மாகாண சபைகளை இயலுமைப்படுத்தும் விதத்தில் பொருத்தமானதொரு முறையில் ஐந்து அமைச்சுக்களினதும் சொத்துப்பட்டியலை

வடிவமைப்பதற்கு விதந்துரைத்த வேளையில் மாகாண சபைகளுக்கிடையேயான முகாமைத்துவம், இணைப்பு மற்றும் முரண்பாடற்ற ஒத்ததன்மை என்பனவற்றை மேம்படுத்துகிறது. மேலும், மாகாண சபைகளின் வருமான உருவாக்கத்தினை அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டுகின்ற விதத்திலும் மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தின் மீதான சுமையினைக் குறைக்கின்ற விதத்திலும் புதிய அரசிறை உருவாக்க வழிமுறைகளை மாகாண சபைகள் அறிமுகப்படுத்தும் விதத்திலும் அதற்கான வழிகளை ஆராய்ந்து கண்டறிவதற்கான அவசியம் தொடர்பில் நிதியியல் ஆணைக்குழு விதந்துரைப்புக்களை மேற்கொண்டது. மேலும், அரசு செலவினத்தின் மீதான சுமையினைத் தளர்த்தும் பொருட்டு நிதியியல் ஆணைக்குழு, குறிப்பாக, சுகாதாரத் துறை மீதான செலவினத்திற்காக பங்களிக்கும் முறைமையொன்றினை அறிமுகப்படுத்தல் வேண்டுமென விதந்துரைத்தது.

### மாகாணசபைகளின் வரவு செலவுத்திட்டத் தொழிற்பாடுகள்

2019இன் மாகாண சபைகளின் மொத்த அரசிறை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெயரளவு நியதிகளில் சிறிதளவு அதிகரித்ததுடன் மொ.உ.உ.ந்பத்தியின் சதவீதமாக மாற்றிமின்றிக் காணப்பட்டது. அதன்படி, மாகாண சபைகளின் மொத்த அரசிறை 2018இன் ரூ.88.7 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.89.8 பில்லியனுக்கு 1.3 சதவீதத்தினால் அதிகரித்து 2019இல் வரி அரசிறையில் காணப்பட்ட வீழ்ச்சிக்கு மத்தியிலும் வரியல்லா அரசிறையில் ஏற்பட்ட அதிகரிப்பினைப் பிரதிபலித்தது. எனினும், மொ.உ.உ.ந்பத்தியின் சதவீதமாக 2019இல் மொத்த அரசிறை 0.6 சதவீதத்தில் மாற்றிமின்றிக் காணப்பட்டது. வரி அரசிறை 2018இன்

#### அட்டவணை 6.10

#### மாகாணசபைகளுக்கான வரவு செலவுத்திட்ட வெளிப்பாடு

விடயம்	ரூ.மில்லியன்			
	2016	2017	2018 (அ)	2019 (ஆ)
மொத்த அரசிறை	79,595	86,978	88,689	89,826
வரி அரசிறை	70,942	77,691	82,228	81,144
வரி அற்ற அரசிறை	8,653	9,287	6,461	8,682
மொத்த செலவினம்	276,147	287,838	292,265	308,606
மீண்டெழும் செலவினம்	237,664	241,338	251,552	276,215
இதில் தனியாள ஊதியம்	182,497	187,367	198,129	216,508
மூலதனச்செலவினம்	38,483	46,500	40,713	32,391
மத்திய அரசின் மாற்றல்கள்	196,552	200,860	203,576	218,780
மொத்த கொடைகள்	169,106	166,348	180,095	199,968
பிரமாணங்களை அடிப்படையாக கொண்ட கொடைகள்	3,035	3,236	2,462	2,205
குறிப்பாக மாகாணத்திற்கான அபிவிருத்திக் கொடைகள்	12,177	20,250	13,536	11,376
சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான பன்னாட்டு கொடைகள்	12,234	11,025	7,483	5,230

(அ) திருத்தப்பட்டது  
(ஆ) தற்காலிகமானது

மூலங்கள்: நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு பொது நிர்வாகம், உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு

ரூ.82.2 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.81.1 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்து முத்திரைத் தீர்வையிலிருந்தான அரசிறைச் சேகரிப்புக்கள் வீழ்ச்சியடைந்தமையினைப் பிரதிபலித்தது. இதன்படி, முத்திரைத் தீர்வையிலிருந்தான அரசிறை 2018இன் ரூ.34.1 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.32.6 பில்லியனுக்கு 4.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, மத்திய அரசாங்கத்திலிருந்தான தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியின் அரசிறை மாற்றல்கள் 2018இன் ரூ.33.9 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.35.3 பில்லியனுக்கு 3.9 சதவீதத்தினால் அதிகரித்தன. தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியின் அரசிறையின் மாற்றல்கள் மற்றும் மத்திய அரசாங்கத்திலிருந்தான முத்திரைத் தீர்வைகள் என்பனவற்றிலிருந்தான அரசிறை மாகாண சபைகளின் மொத்த அரசிறையில் முறையே 43.5 சதவீதத்திற்கும் 40.1 சதவீதத்திற்கும் வகைகூறின. பெயரளவு நியதிகளில், வரியல்லா அரசிறை 2018இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.6.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2019இல் ரூ.8.7 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு மாகாண சபைகளின் மொத்த வரியல்லா அரசிறையில் ஏறத்தாழ 75 சதவீதத்திற்கு வகைகூறும் கட்டணங்கள் மற்றும் விதிப்புக்களிலிருந்தான அரசிறைச் சேகரிப்புக்களில் ஏற்பட்ட அதிகரிப்பே காரணமாகும். அனைத்து மாகாண சபைகளினாலும் சேகரிக்கப்பட்ட மொத்த அரசிறையின் மேல் மாகாண சபையினது அரசிறையின் பங்கு 2018இன் 51.4 சதவீதத்திலிருந்து 2019இல் 48.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. ஏனைய மாகாண சபைகளின் அரசிறைச் சேகரிப்பில் வடமேல் மற்றும் தென் மாகாண சபைகள் மொத்த அரசிறையில் முறையே 9.7 சதவீதத்திற்கும் 9.4 சதவீதத்திற்கும் வகைகூறின. அதேவேளை, சப்ரகமுவ மாகாணத்திலிருந்து சேகரிக்கப்பட்ட அரசிறையின் பங்கு 2018இன் 4.4 சதவீதத்திலிருந்து 2019இல் 5.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.

இவ்வாண்டுப்பகுதியில், மாகாண சபைகளின் மீண்டெழும் செலவினம் பெயரளவு நியதிகளில் அதிகரித்திருந்ததுடன் மொ.உ.உற்பத்தி நியதிகளில் மாற்றமின்றிக் காணப்பட்டது. இதன்படி, பெயரளவு நியதிகளில் மீண்டெழும் செலவினம் 2019இல் ரூ.276.2 பில்லியனுக்கு 9.8 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு தனியாள் ஊதியங்கள் மீது ஏற்பட்ட உயர்ந்த செலவினமே முக்கிய காரணமாகும். எனினும், மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மீண்டெழும் செலவினம் 2019இல் 1.8 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது. 2019ஆம் ஆண்டுப்பகுதியில் தனியாள் ஊதியங்கள் ரூ.216.5 பில்லியனாக விளங்கி 9.3 சதவீதம் கொண்ட அதிகரிப்பினைப் பதிவுசெய்ததுடன் மீண்டெழும் செலவினத்தில் மிகப்பெரும் விடயமாகத் தொடர்ந்தும் விளங்கி மாகாண சபைகளின் மொத்த மீண்டெழும் செலவினத்தில் 78.4 சதவீதத்திற்கு வகைகூறியது. கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் மாகாண சபைகளின் தனியாள் ஊதியங்களில் ஏறத்தாழ 90 சதவீதத்தினை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன. தொழிற்பாட்டு

அடிப்படையில் சமூகப் பணிகள் மீதான மீண்டெழும் செலவினம் ரூ.204.0 பில்லியனுக்கு அதிகரித்த வேளையில் மாகாண ரீதியான நிருவாகம் மற்றும் பொருளாதாரப் பணிகள் மீதான மீண்டெழும் செலவினம் முறையே ரூ.16.3 பில்லியனுக்கும் ரூ.4.1 பில்லியனுக்கும் வீழ்ச்சியடைந்தன. 2019இல் உயர்ந்த செலவிடலைக் கொண்ட மாகாண சபைகளிடையே மேல் மாகாணம் மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளின் மொத்த மீண்டெழும் செலவினத்தில் முறையே 21.3 சதவீதத்திற்கும் 12.5 சதவீதத்திற்கும் 11.8 சதவீதத்திற்கும் வகைகூறின.

2019இல் மாகாண சபைகளின் மூலதனச் செலவினம் பெயரளவு நியதிகள் மற்றும் மொ.உ.உற்பத்தியின் சதவீதம் ஆகிய இரண்டு நியதிகளிலும் வீழ்ச்சியடைந்து மூலதனச் செலவினத்தின் அனைத்துத் துணைத் துறைகளிலும் ஏற்பட்ட வீழ்ச்சியைப் பிரதிபலித்தது. இதன்படி, மூலதனச் செலவினம் 2018இன் ரூ.40.7 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.32.4 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. இதில் மூலதனப்பொருட்களின் கையேற்பு மீதான செலவினம் 2018இன் ரூ.14.3 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.11.8 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. மேலும், மாகாணங்களின் குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான மூலதன மாற்றல்கள் மற்றும் சிறப்புச் செயற்றிட்டங்கள் மீதான செலவினமும் இவ்வாண்டுப்பகுதியில் வீழ்ச்சியடைந்தன. அதேவேளையில் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மூலதனச் செலவினம் 2018இன் 0.3 சதவீதத்திலிருந்து 2019இல் 0.2 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது.

இவ்வாண்டுப்பகுதியில் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாகவும் பெயரளவு நியதிகளிலும் மத்திய அரசாங்கத்திலிருந்து மாகாண சபைகளுக்குச் செய்யப்பட்ட மாற்றல்கள் அதிகரித்திருந்தன. மத்திய அரசாங்கத்தின் மாற்றல்கள் 2018இன் ரூ.203.6 பில்லியனிலிருந்து 2019இல் ரூ.218.8 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான கொடைகள், மாகாண ரீதியாக குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைகள் மற்றும் பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்ட கொடைகள் என்பனவற்றில் ஏற்பட்ட வீழ்ச்சிகளுக்கிடையிலும் தொகைவடிவிலான கொடைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே காரணமாகும். மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மத்திய அரசாங்கத்திலிருந்தான மாற்றல்கள் 2018இல் பதிவுசெய்யப்பட்ட 1.4 சதவீதத்திலிருந்து 2019இல் 1.5 சதவீதத்திற்கு அதிகரித்திருந்தது. மத்திய அரசாங்கத்திலிருந்து மாகாண சபைகளுக்குச் செய்யப்பட்ட மாற்றல்களில் முக்கிய வடிவமாக விளங்கும் தொகை வடிவிலான கொடைகள் ரூ.200.0 பில்லியனாக விளங்கி மொத்த மாற்றல்களில் 91.4 சதவீதத்தினைப் பிரதிபலித்தது. இது, மாகாண சபைகளின் மீண்டெழும் செலவின நிகழ்ச்சித்திட்டங்களில் காணப்படும் மூலவள இடைவெளியினைப் பூர்த்திசெய்வதற்காக



வழங்கப்பட்டது. மாகாண ரீதியாக குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைகளின் கீழான மாற்றல்கள் சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான கொடைகள் மற்றும் பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்ட கொடைகள் என்பன முறையே ரூ.11.4 பில்லியனாகவும் ரூ.5.2 பில்லியனாகவும் ரூ.2.2 பில்லியனாகவும் விளங்கின. இவ்வாண்டுப்பகுதியில், மாகாண

சபைகளின் செலவினத்தில் 70.9 சதவீமான பங்கு மத்திய அரசாங்கத்தின் மாற்றல்களினூடாக நிதியிடப்பட்டமையானது மாகாண சபைகளின் அரசிறைச் சேகரிப்புக்களை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தினைப் பிரதிபலித்ததுடன் இதன் ஊடாக மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தின் மீதான சுமையினையும் குறைக்க முடியும்.

